



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,595 — FRIDAY, OCTOBER 9, 1953

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices —	Western Province	.. —
Final Orders 1011	Central Province	.. —
Land Sales by the Government Agents —		Southern Province	.. —
Western Province	.. —	Northern Province	.. —
Central Province	.. —	Eastern Province	.. —
Southern Province	.. —	North-Western Province	.. —
Northern Province	.. —	North-Central Province	.. —
Eastern Province	.. —	Province of Uva	.. —
North-Western Province	.. —	Province of Sabaragamuwa	.. —
North-Central Province	.. —	Land Acquisition Notices	1058
Province of Uva —	Notices under the Land Development Ordinance	1066
Province of Sabaragamuwa —	Land Redemption Notices ..	1066
		Miscellaneous Land Notices ..	1072
		Lands under Peasant Proprietor Scheme	.. —

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c.

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 156 (Kandy)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance, was duly published in the *Gazette* No. 8,268 of January 22, 1937, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Aludenya in the Udapalata Korale West of the Tumpane Division of the Kandy District in the Central Province and described as lots 3, 4, 11, 13, 14, 18, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27½, 28, 29, 30, 31, 32, 35, 36, 37, 38, 38½, 40, 41, 43, 47, 48, 58, 64, 78, 79, 80, 82, 90, 92, 93, 94, 95, 97, 100, 101, 102, 104, 106, 108, 109, 111, 112, 114, 115, 116, 119, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 135, 136, 137, 138, 139, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 152, 153, 154, 155, 157, 158, 161, 163, 165, 168, 169, 171, 172, 174, 175, 180, 180½, 181, 183, 184, 186, 187, 189, 190, 191, 194, 199, 200, 201, 202, 204, 205, 207, 208, 209, 211, 213, 214, 215, 216, 218, 219, 220, 223, 225, 226, 227, 228, 229, 230, 231, 232, 233, 234, 235, 237, 238, 239, 240, 241, 242, 243, 244, 245, 246, 250, 252, 255, 257, 267, 269½, 270, 271, 272, 273, 274, 275, 276, 277, 278, 279, 281, 282, 282½, 283, 284, 285, 286, 288, 289, 290, 291, 293, 294, 295, 296, 299, 299½, 300, 302, 304, 308, 310, 311, 313, 315, 316, 317, 318, 319, 321, 323, 324, 325, 326, 327, 329, 330, 331, 332, 333, 334, 335, 336, 338, 339, 340, 340½, 341, 341½, 342, 343, 345, 345½, 346, 347, 348, 349, 350, 351, 352, 354, 355, 357, 358, 359, 361, 362, 363, 364, 365, 366, 367, 369, 370, 371, 372, 373, 374, 375, 376, 377, 378, 379, 387, 389, 391, 392, 405, 406, 408, 410, 413, 414, 415, 422, 437, 438, 439, 440, 440½, 441, 442, 447, 448, 449, 450, 451, 452, 454, 455, 456, 457, 458, 459, 460, 461, 462, 463, 464, 465, 466, 467, 468, 469, 470, 471, 472, 474, 477, 478, 479, 481, 483, 484, 485, 486, 487, 488, 489, 490, 492, 492½, 493, 494, 495, 496, 497, 498, 499, 500, 500½, 501, 502, 503, 504, 505, 506, 507, 508, 509, 510, 511, 512, 514, 515, 516, 517, 518, 519, 520, 521, 530, 531, 532, 533, 534, 535, 536, 537, 538, 539, 540, 541, 542, 543, 544, 545, 546, 547, 548, 550, 553, 554, 555, 556, 557½, 558, 559, 560, 561, 562, 563, 564, 565, 572, 573, 575, 579, 580, 584, 586, 588, 594, 595, 596, 597, 598, 599, 600, 601, 602, 603, 604, 605, 606, 607, 608, 609, 610, 611, 612, 613, 614, 615, 616, 617, 620, 621, 622, 623, 624, 625, 626, 627, 628, 629, 631, 632, 633, 634, 635, 636, 637, 638, 639, 640, 642, 644, 645, 646, 647, 648, 651, 652, 653, 654, 655, 656, 657, 658, 659, 660, 661, 663, 666, 667, 668, 669, 670, 671, 672, 674, 675, 678, 680, 681, 682, 683, 684, 685, 686, 687, 688, 690, 692, 693, 694, 695, 696, 697, 697½, 700, 701, 702, 703, 705, and 707, in block survey village plan No. 19 (vide Settlement Notice No. 1,489).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance.

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this ninth day of March, 1953.

R. W. TENNEKON,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
3	—	A R. P.	0 0 11	5 (1)	The Crown	—	—	—	—
4	—	3 2 35 S	24,101	5 (4) (c)	Hapanpedige Jams of Kannadeniya	—	Kandy	K 158	282
11	—	0 0 11.	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 0 04.	—	5 (1)	The Crown	—	—	—	—

1941—J.N. B 29741-642 (10/53)

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
14	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
20	914	0 0 14	S 24,771	5 (4) (c)	(1) Ambakoto Mudiyanselego Dingiri Banda, (2) Ambakoto Mudiyanselego Hoena Banda, and (3) Aludeniyo Ratanapula Thoro, all of Aludeniya	Settled in undivided shares of one-third each	Kandy	K 158	283
20	915	0 0 14	S 24,763	5 (4) (c)	Ambakoto Mudiyanselegodera Appuhamy of Aludeniya	—	Kandy	K 158	284
20	916	0 0 15	S 24,772	5 (4) (c)	Ambakoto Mudiyanselego Puno-hirala of Aludeniya	—	Kandy	K 158	285
20	917	0 0 15	S 24,402	5 (4) (c)	Udago Arachchilago Puno-hi Monika of Aludeniya	—	Kandy	K 158	286
20	918	0 0 15	S 24,773	5 (4) (c)	Herat Mudiyanselego Dingiri Banda of Kingama	—	Kandy	K 158	287
21	—	0 3 38	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 2 11	—	5 (1)	The Crown	—	—	—	—
23	919	0 1 25	S 24,774	5 (4) (c)	(1) Marasingodera Mudiyanselegodera Appuhamy, (2) Marasingodera Mudiyanselegodera Ukku Amma, (3) Marasingodera Mudiyanselegodera Ukku Monika, (4) Marasingodera Mudiyanselegodera Puno-hi Banda, and (5) Marasingodera Mudiyanselegodera Dingiri Amma, all of Aludeniya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 158	288
23	920	0 1 20	S 24,777	5 (4) (c)	Paragoda Arachchilagodera Appuhamy of Aludeniya	—	Kandy	K 158	289
24	—	0 0 10	S 24,102	5 (4) (c)	(1) Jothiranga Panikkayalogodera Hoena Kolla of Watareka in Kurunegala District, (2) Jothirangapanikkayalo Sowranga, (3) Jothirangapanikkayale Bahi, (4) Jothirangapanikkayale Puno-hi, (5) Jothirangapanikkayalo Surondana, (6) Jothirangapanikkayalo Sumpini, and (7) Jothirangapanikkayalo Puno-hi, all of Aludeniya	Settled in undivided shares of one-half to (1) and one-twelfth each to (2), (3), (4), (5) (6) and (7)	Kandy	K 158	290
25	—	0 1 02	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—
27 1/2	—	0 0 35	S 24,103	5 (4) (c)	Kodituwakku Kankanamala Bastian of Aludeniya	—	Kandy	K 158	291
28	—	0 1 03	—	5 (1)	The Crown	—	—	—	—
29	921	0 0 20	S 24,778	5 (4) (c)	(1) Dodangahadoniyogodera Pabulinahamy, (2) Dissanayaka Mudiyanselego Egonis, (3) Dissanayaka Mudiyanselego Alico Nona, (4) Dissanayaka Mudiyanselego Aron Singho, (5) Dissanayaka Mudiyanselego Jossie Nona, (6) Dissanayaka Mudiyanselego John Singho, (7) Dissanayaka Mudiyanselego Simon Singho, (8) Dissanayaka Mudiyanselego William Singho, (9) Dissanayaka Mudiyanselego Brampy Singho, (10) Dissanayaka Mudiyanselego Rosaline, (11) Dissanayaka Mudiyanselego Magilin Nona, (12) Dissanayaka Mudiyanselego Lewis Singho, and (13) Dissanayaka Mudiyanselego David Singho, all of Aludeniya	Settled in undivided shares of one-half to (1) and one-twenty-fourth each to (2), (3), (4), (5) (6), (7), (8), (9), (10), (11), (12) and (13)	Kandy	K 158	292
29	022	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	0 3 12	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	1 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0 2 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
36	—	0 0 09	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	0 2 15	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
38 1/2	—	0 3 06	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
40	—	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	0 1 03	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	0 0 05	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
78	—	0 1 07	—	5 (1)	The Crown	—	—	—	—
79	—	0 2 29	S 24,104	5 (4) (c)	Welikande Atapattu Mudiyanselegodera Ukku Banda of Aludeniya	—	Kandy	K 158	293
80	—	0 2 37	S 24,104	5 (4) (c)	Welikande Atapattu Mudiyanselegodera Ukku Banda of Aludeniya	—	Kandy	K 158	293
82	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
90	—	0 1 03	—	5 (1)	The Crown	—	—	—	—
92	—	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
93	—	0 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
94	—	0 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
95	—	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
97	—	0 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
100	—	0 1 11	S 24,106	5 (4) (c)	Walpolagedera Ukku Banda of Aludenya	—	Kandy	K 158	294
101	—	0 0 09	—	5 (1)	The Crown	—	—	—	—
102	—	0 1 25	S 24,106	5 (4) (c)	Walpolagedera Ukku Banda of Aludenya	—	Kandy	K 158	294
104	—	0 0 07	—	5 (1)	The Crown	—	—	—	—
106	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
108	—	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
109	—	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
111	—	0 0 34	S 24,182	5 (4) (c)	(1) Herat Mudiyanselegedera Appuhamy, (2) Herat Mudiyanselegedera Kirihamy, both of Aludenya, (3) Herat Mudiyanselegedera Ebitti Menka of Kaluwana, (4) Aludenye Sumanajothi Thero of Talwatta Temple, Kelaniya, and (5) Herat Mudiyanselegedera Kalu Banda of Aludenya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 158	295
112	—	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
114	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
115	—	0 0 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	—	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
119	—	1 1 20	S 24,187	5 (4) (c)	Tennakoon Mudiyanselegedera Appuhamy of Aludenya	—	Kandy	K 158	296
121	923	0 2 12	S 24,788	5 (4) (c)	Kingama Herat Mudiyanselegedera Tikiri Menka of Aludenya	—	Kandy	K 158	297
121	924	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
122	925	0 1 06	S 24,447	5 (4) (c)	(1) Jothurangapanikkayale Sew-ranga, (2) Jothurangapanikkayale Babi, (3) Jothurangapanikkayale Pancha, (4) Jothurangapanikkayale Surendara, (5) Jothurangapanikkayale Siripini, and (6) Jothurangapanikkayale Panchina, all of Aludenya	Settled in undivided shares of one-sixth each	Kandy	K 158	298
122	926	0 2 05	S 24,578	5 (4) (c)	Yakdessalage Kiripuncha of Aludenya	—	Kandy	K 158	299
122	927	0 0 05	—	5 (1)	The Crown	—	—	—	—
123	928	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
123	929	0 0 05	—	5 (1)	The Crown	—	—	—	—
124	930	0 1 21	S 24,789	5 (4) (c)	Ratukohe Mudiyanselegedera Kiri Menka of Aludenya	—	Kandy	K 158	300
124	931	0 1 19	S 24,791	5 (4) (c)	Marasin Mudiyanselegedera Appuhamy of Aludenya	—	Kandy	K 159	1
124	932	0 0 05	—	5 (1)	The Crown	—	—	—	—
125	933	0 3 05	S 24,792	5 (4) (c)	Welikande Atapatu Mudiyanselegedera Dingiri Appuhamy of Aludenya	—	Kandy	K 159	2
125	934	0 1 25	S 24,189	5 (4) (c)	Tennakoon Mudiyanselegedera Appuhamy of Aludenya	—	Kandy	K 159	3
125	935	0 0 31	S 24,794	5 (4) (c)	(1) Ratnayaka Mudiyanselegedera Kalu Banda and (2) Ratnayaka Mudiyanselegedera Kiri Banda, both of Kingama	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	4
125	936	0 0 33	S 24,795	5 (4) (c)	Tennakoon Mudiyanselegedera Panchirala Mudalihamy of Aludenya	—	Kandy	K 159	5
125	937	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
126	938	1 2 35	S 24,410	5 (4) (c)	Ratnayaka Mudiyanselegedera Ranhamy of Aludenya	—	Kandy	K 159	6
126	939	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
127	940	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
127	941	0 1 04	S 24,593	5 (4) (c)	Arampath Mudiyanselegedera Dingiri Amma of Aludenya	—	Kandy	K 159	7
127	942	0 1 04	S 24,458	5 (4) (c)	Arampath Mudiyanselegedera Yakgepitiye Kalu Banda of Aludenya	—	Kandy	K 159	8
127	943	0 1 39	S 24,582	5 (4) (c)	Arampath Mudiyanselegedera Kirihamy of Aludenya	—	Kandy	K 159	9
127	944	0 1 05	S 24,796	5 (4) (c)	Arampath Mudiyanselegedera Yakgepitiye Mudalihamy of Aludenya	—	Kandy	K 159	10
128	947	1 3 31	S 24,793	5 (4) (c)	Welikande Atapatu Mudiyanselegedera Dingiri Appuhamy of Aludenya	—	Kandy	K 159	11
128	948	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
128	949	1 1 11	S 24,798	5 (4) (c)	Paragoda Arachchilagedera Dingiri Banda of Aludenya	—	Kandy	K 159	12
129	950	0 1 32	S 24,798	5 (4) (c)	Paragoda Arachchilagedera Dingiri Banda of Aludenya	—	Kandy	K 159	12
129	951	0 1 06	S 24,205	5 (4) (c)	Walpolagedera Appuhamy of Aludenya	—	Kandy	K 159	13
129	952	0 0 18	S 24,424	5 (4) (c)	(1) Ratukohe Mudiyanselegedera Kalu Banda, (2) Ratukohe Mudiyanselegedera Sengurala, (3) Ratukohe Mudiyanselegedera Heen Banda, (4) Ratukohe Mudiyanselegedera Ukku Menka, (5) Ratukohe Mudiyanselegedera Dingiri Amma, and (6) Ratukohe Mudiyanselegedera Podi Menka, all of Aludenya	Settled in undivided shares of one-sixth each	Kandy	K 159	14

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Registrar Office at which registered	Volume No.	Folio No.
129	953	0 0 13	S 24,799	5 (4) (c)	(1) Atapattu Mudiyansele Ukkamma, (2) Welikande Atapattu Mudiyansele Ukkamma, both of Aludenya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	15
130	—	2 0 04	S 24,107	5 (4) (c)	(1) Tennakoon Mudiyansele Ukkamma, (2) Welikande Atapattu Mudiyansele Ukkamma, (3) Welikande Atapattu Mudiyansele Ukkamma, all of Aludenya	Settled in undivided shares of one-fourth each to (1) and (2) and one-half to (3)	Kandy	K 159	16
131	—	1 0 16	S 24,108	5 (4) (c)	(1) Arambekumburegedera Dingiri Appuhamy, (2) Arambekumburegedera Ranhamy, and (3) Arambekumburegedera Punched Banda, all of Aludenya	Settled in undivided shares of two-thirds to (1) and one-sixth each to (2) and (3)	Kandy	K 159	17
135	956	0 1 31	S 24,201	5 (4) (c)	The Aludenya Temple, Aludenya	—	Kandy	K 159	18
135	957	0 0 01	—	5 (1)	The Crown	—	—	—	—
136	958	0 3 03	S 24,585	5 (4) (c)	Konaragedera Kaurala of Aludenya	—	Kandy	K 159	19
136	959	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
137	960	0 1 04	S 24,109	5 (4) (c)	Kadawattegedera Dingiri Appuhamy of Aludenya	—	Kandy	K 159	20
137	961	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
138	—	0 1 20	S 24,109	5 (4) (c)	Kadawattegedera Dingiri Appuhamy of Aludenya	—	Kandy	K 159	20
139	962	1 0 12	S 24,109	5 (4) (c)	Kadawattegedera Dingiri Appuhamy of Aludenya	—	Kandy	K 159	20
139	963	0 0 05	—	5 (1)	The Crown	—	—	—	—
139	964	0 1 23	S 24,790	5 (4) (c)	Ratukohe Mudiyansele Alutgedera Kiri Menika of Aludenya	—	Kandy	K 159	21
142	—	0 1 20	S 24,190	5 (4) (c)	The Aludenya Temple of Aludenya	—	Kandy	K 159	22
143	—	0 1 04	S 24,183	5 (4) (c)	(1) Herat Mudiyansele Ukkamma, (2) Herat Mudiyansele Ukkamma, (3) Herat Mudiyansele Ukkamma, (4) Aludenya Sumanajothi Thero of Talwatta Temple, Kelaniya, and (5) Herat Mudiyansele Ukkamma of Aludenya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 159	23
144	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
145	—	0 0 01	—	5 (1)	The Crown	—	—	—	—
146	—	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
147	—	0 1 25	S 24,183	5 (4) (c)	(1) Herat Mudiyansele Ukkamma, (2) Herat Mudiyansele Ukkamma, (3) Herat Mudiyansele Ukkamma, (4) Aludenya Sumanajothi Thero of Talwatta Temple, Kelaniya, and (5) Herat Mudiyansele Ukkamma of Aludenya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 159	23
148	—	0 0 01	—	5 (1)	The Crown	—	—	—	—
149	965	0 0 09	—	5 (1)	The Crown	—	—	—	—
149	966	0 2 16	—	5 (1)	The Crown	—	—	—	—
150	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
152	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
153	—	0 2 29	S 24,776	5 (4) (c)	(1) Marasingedera Mudiyansele Ukkamma, (2) Marasingedera Mudiyansele Ukkamma, (3) Marasingedera Mudiyansele Ukkamma, (4) Marasingedera Mudiyansele Ukkamma, and (5) Marasingedera Mudiyansele Ukkamma, all of Aludenya	Settled in undivided shares of one-fifth each subject to the life interest of Kungama Herat Mudiyansele Ukkamma of Aludenya	Kandy	K 159	24
154	—	0 0 01	—	5 (1)	The Crown	—	—	—	—
155	945	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
155	946	1 1 33	S 24,797	5 (4) (c)	Arampath Mudiyansele Ukkamma, Yakgepitiye Mudaliamy of Aludenya	—	Kandy	K 159	25
157	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
158	—	1 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
161	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
163	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
165	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
168	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
169	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
171	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
172	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
174	967	0 1 27	S 24,800	5 (4) (c)	Ratukohe Mudiyansele Ukkamma, Punched Banda of Aludenya	—	Kandy	K 159	26
174	968	0 2 23	S 24,583	5 (4) (c)	Arampath Mudiyansele Ukkamma of Aludenya	—	Kandy	K 159	27
174	969	0 2 27	S 24,211	5 (4) (c)	Kulatun Mudiyansele Ukkamma of Paragoda	—	Kandy	K 159	28

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
174	970	0 2 24	S 24,457	5 (4) (c)	Arapath Mudiyansele Yakgepitiye Kalu Banda of Aludeniya	—	Kandy	.K 159..	29
174	971	0 2 20	S 24,801	5 (4) (c)	(1) Arampath Mudiyansele Dingiri Amma and (2) Konaragedera Kaurala, both of Aludeniya	Settled in undivided shares of two-thirds to (1) and one-third to (2)	Kandy	.K 159.	30
174	972	0 1 04	S 24,802	5 (4) (c)	Arapath Mudiyansele Ran Menika of Aludeniya	—	Kandy	.K 159	31
175	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
180	—	0 2 24	S 24,203	5 (4) (c)	Walpolagedera Appuhamy of Aludeniya	—	Kandy	.K 159..	32
180	1005	0 0 13	S 24,819	5 (4) (c)	(1) Atapattu Mudiyansele Dingiri Amma and (2) Atapattu Mudiyansele Ukku Banda, both of Aludeniya	Settled in undivided shares of two-thirds to (1) and one-third to (2)	Kandy	K 159..	33
180	1006	0 0 05	S 24,203	5 (4) (c)	Walpolagedera Appuhamy of Aludeniya	—	Kandy	K 159..	32
181	1003	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
181	1004	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
183	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
184	—	1 1 08	S 24,191	5 (4) (c)	The Aludeniya Temple of Aludeniya	—	Kandy	.K 159..	34
186	999	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
186	1000	0 2 10	S 24,817	5 (4) (c)	Arapath Mudiyansele Ran Menika of Aludeniya	—	Kandy	.K 159	35
186	1001	0 2 05	S 24,818	5 (4) (c)	Talpewellage James Appu of Galagedera	—	Kandy	.K 159	36
186	1002	1 0 30	S 24,569	5 (4) (c)	(1) Herat Mudiyansele Kalu Banda, (2) Herat Mudiyansele Mudiyanse and (3) Herat Mudiyansele Kiri Banda, all of Aludeniya	Settled in undivided shares of one-third each.	Kandy	K 159..	37
187	995	1 1 05	S 24,815	5 (4) (c)	Tennakoon Mudiyansele Paragahaegedera Mudalihamy of Aludeniya	—	Kandy	.K 159..	39
187	996	0 0 32	S 24,816	5 (4) (c)	(1) Ambakote Mudiyansele Dingiri Banda, (2) Ambakote Mudiyansele Heen Banda and (3) Aludeniya Ratanapala Thero, all of Aludeniya	Settled in undivided shares of one-third each	Kandy	.K 159..	40
187	997	0 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
187	998	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
189	973	0 1 27	S 24,803	5 (4) (c)	Udage Araachilage Ukku Banda of Aludeniya	—	Kandy	.K 159..	41
189	974	0 1 29	S 24,804	5 (4) (c)	(1) Ambakote Mudiyansele Kiri Banda of Aludeniya, (2) Aludeniya Sunanda Thero of Aludeniya Temple, Aludeniya, (3) Ambakote Mudiyansele Kiri Mudiyanse, (4) Ambakote Mudiyansele Dingiri Amma, (5) Ambakote Mudiyansele Punched Menika, all of Wewagedera in Kurunegala District, and (6) Ambakote Mudiyansele Tikiri Banda of Aludeniya	Settled in undivided shares of one-sixth each to (1) and (2), one-eighteenth each to (3) (4) and (5) and one-half to (6)	Kandy	.K 159..	42
190	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
191	—	1 0 11	S 24,192	5 (4) (c)	The Aludeniya Temple of Aludeniya	—	Kandy	.K 159..	43
194	—	1 1 15	S 24,110	5 (4) (c)	Epitawattagedera Ran Menika of Aludeniya	—	Kandy	.K 159..	44
199	—	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
200	—	1 1 11	S 24,568	5 (4) (c)	(1) Herath Mudiyansele Kalu Banda, (2) Herath Mudiyansele Mudiyanse, and (3) Herath Mudiyansele Kiri Banda, all of Aludeniya	Settled in undivided shares of one-third each	Kandy	.K 159..	38
201	975	0 1 30	S 24,104	5 (4) (c)	Welikande Atapattu Mudiyanselegedera Ukku Banda of Aludeniya	—	Kandy	.K 158..	293
201	976	0 1 14	S 24,104	5 (4) (c)	Welikande Atapattu Mudiyanselegedera Ukku Banda of Aludeniya	—	Kandy	.K 158..	293
201	977	2 0 31	S 24,805	5 (4) (c)	Arapath Mudiyansele Kahapatwalagedera Dingiri Banda of Aludeniya	—	Kandy	.K 159..	45
201	978	2 0 32	S 24,806	5 (4) (c)	Welikande Atapattu Mudiyansele Kirihamy of Aludeniya	—	Kandy	.K-159..	46
202	—	1 0 01	S 24,193	5 (4) (c)	The Aludeniya Temple of Aludeniya	—	Kandy	.K 159..	47
204	979	0 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
204	980	0 1 13	S 24,208	5 (4) (c)	Welikande Atapattu Mudiyansele Punched Banda of Aludeniya	—	Kandy	.K 159..	48
205	981	0 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—
205	982	0 2 13	S 24,208	5 (4) (c)	Welikande Atapattu Mudiyansele Punched Banda of Aludeniya	—	Kandy	.K 159..	48

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Registrar Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
207	983	0 1 07	S 24,186	5 (4) (c)	(1) Herat Mudiyanselegedera Appuhamy, (2) Herat Mudiyanselegedera Kirihamy, both of Aludeniya, (3) Herat Mudiyanselegedera Ebittu Menika of Kaluwana, (4) Aludeniye Sumanajothi Thero of Talwatta Temple, Kelaniya, and (5) Herat Mudiyanselegedera Kalu Banda of Aludeniya	Settled in undivided shares of one-fifth each	Kandy	..K 159	49
207	984	0 1 04	S 24,426	5 (4) (c)	(1) Herat Mudiyanselegedera Banda, (2) Herat Mudiyanselegedera Punchi Banda, (3) Herat Mudiyanselegedera Siyatu, (4) Herat Mudiyanselegedera Ebittu Menika, and (5) Herat Mudiyanselegedera Heen Menika, all of Aludeniya	Settled in undivided shares of five-twenty firsts each to (1), (2) and (3) and three-twenty firsts each to (4) and (5)	Kandy	..K 159	50
208	—	0 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
209	—	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
211	—	0 2 37	S 24,111	5 (4) (c)	Herath Mudiyanselegedera Dingiri Appuhamy of Aludeniya	—	Kandy	..K 159	51
213	—	2 0 02	S 24,111	5 (4) (c)	Herath Mudiyanselegedera Dingiri Appuhamy of Aludeniya	—	Kandy	..K 159	51
214	—	0 3 20	S 24,111	5 (4) (c)	Herath Mudiyanselegedera Dingiri Appuhamy of Aludeniya	—	Kandy	..K 159	51
215	—	0 1 05	—	5 (1)	The Crown	—	—	—	—
216	—	0 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
218	985	0 0 16	S 24,808	5 (4) (c)	Ratnayaka Mudiyanselegedera Dingiri Banda of Tumunna	—	Kandy	..K 159	52
218	986	0 0 16	S 24,809	5 (4) (c)	Ratnayaka Mudiyanselegedera Heen Menika of Kanakkarapola	—	Kandy	..K 159	53
218	987	3 1 30	S 24,208	5 (4) (c)	Welikande Atapattu Mudiyanselegedera Punchi Banda of Aludeniya	—	Kandy	..K 159	48
218	988	0 2 01	S 24,810	5 (4) (c)	Kandekumbure Mudiyanselegedera Heen Banda of Aludeniya	—	Kandy	..K 159	54
219	—	0 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
220	—	2 0 15	S 24,113	5 (4) (c)	(1) Paragoda Arachchilegedera Dingiri Appuhamy of Aludeniya and (2) Paragoda Arachchilegedera Punchi Banda of Paragoda	Settled in undivided shares of one-half each	Kandy	..K 159	55
223	—	0 2 28	S 24,113	5 (4) (c)	(1) Paragoda Arachchilegedera Dingiri Appuhamy of Aludeniya, and (2) Paragoda Arachchilegedera Punchi Banda of Paragoda	Settled in undivided shares of one-half each	Kandy	..K 159	55
225	989	0 1 28	S 24,811	5 (4) (c)	Kandekumbure Mudiyanselegedera Appuhamy of Aludeniya	—	Kandy	..K 159	56
225	990	0 1 27	S 24,812	5 (4) (c)	Paragoda Arachchilegedera Punchi Banda of Paragoda	—	Kandy	..K 159	57
226	—	1 2 15	S 24,114	5 (4) (c)	(1) Katugampolagedera Tikiri Banda and (2) Katugampolagedera Heen Banda, both of Paragoda	Settled in undivided shares of one-half each	Kandy	..K 159	58
227	991	0 1 00	S 24,813	5 (4) (c)	(1) Ratnayaka Mudiyanselegedera Mudalhamy, (2) Ratnayaka Mudiyanselegedera Ranhamy, (3) Ratnayaka Mudiyanselegedera Kiri Banda, and (4) Ratnayaka Mudiyanselegedera Tikiri Banda, all of Aludeniya	Settled in undivided shares of one-fourth each	Kandy	..K 159	59
227	992	1 0 21	S 24,207	5 (4) (c)	Welikande Atapattu Mudiyanselegedera Punchi Banda of Aludeniya	—	Kandy	..K 159	60
228	993	0 2 31	S 24,761	5 (4) (c)	Arampath Mudiyanselegedera Ukku Amma of Kingama	—	Kandy	..K 159	61
228	994	0 2 32	S 24,814	5 (4) (c)	Atapattu Mudiyanselegedera Mudiyanselegedera of Aludeniya	—	Kandy	..K 159	62
229	—	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
230	—	0 2 24	—	5 (1)	The Crown	—	—	—	—
231	—	0 2 03	S 24,115	5 (4) (c)	Kulatun Mudiyanselegedera Kirihamy of Aludeniya	—	Kandy	..K 159	63
232	—	1 1 38	S 24,207	5 (4) (c)	Welikande Atapattu Mudiyanselegedera Punchi Banda of Aludeniya	—	Kandy	..K 159	60
233	1034	0 1 06	S 24,453	5 (4) (c)	Jothiranga Panikkayalegedera Heen Kolla of Watereka in Kurunegala District	—	Kandy	..K 159	64
233	1035	0 1 09	S 24,449	5 (4) (c)	(1) Jothirangapanikkayale Sewranga, (2) Jothirangapanikkayale Babi, (3) Jothirangapanikkayale Puncha, (4) Jothirangapanikkayale Surendara, (5) Jothirangapanikkayale Siripini, and (6) Jothirangapanikkayale Puncha, all of Aludeniya	Settled in undivided shares of one-sixth each	Kandy	..K 159	65
233	1036	0 2 06	S 24,579	5 (4) (c)	Yakdessalage Kiripuncha of Aludeniya	—	Kandy	..K 159	66
234	—	0 2 18	S 24,209	5 (4) (c)	Kulatun Mudiyanselegedera Ukku Amma of Paragoda	—	Kandy	..K 159	67

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
A. B. P.									
235	..	0 1 07	S 24,116	5 (4) (c)	(1) Kulatun Mudiyan-solage Ukku Bandago Ukku Amma, (2) Kulatun Mudiyan-solage Ukku Amma, (3) Kulatun Mudiyan-solage Kirihamy, (4) Kulatun Mudiyan-solage Kiri Banda, and (5) Kulatun Mudiyan-solage Dingiri Amma, all of Aludeniya	Settled in undivided shares of one-half to (1) and one-eighth each to (2), (3), (4) and (5)	Kandy	K 159	68
237	..	0 1 11	..	5 (1)	The Crown	—	—	—	—
238	..	0 0 31	..	5 (1)	The Crown	—	—	—	—
239	..	0 0 27	..	5 (1)	The Crown	—	—	—	—
240	..1037	0 1 26	S 24,105	5 (4) (c)	Wehkande Atapattu Mudiyan-solagedera Ukku Banda of Aludeniya	—	Kandy	K 159	69
240	1038	0 1 24	S 24,807	5 (4) (c)	Wehkande Atapattu Mudiyan-solage Kirihamy of Aludeniya	—	Kandy	K 159	70
240	1039	0 1 27	S 24,827	5 (4) (c)	Wehkande Atapattu Mudiyan-solage Kiri Banda of Aludeniya	—	Kandy	K 159	71
241	..	0 3 27	..	5 (1)	The Crown	—	—	—	—
242	..	0 1 24	..	5 (1)	The Crown	—	—	—	—
243	..	2 0 20	..	5 (1)	The Crown	—	—	—	—
244	..	0 3 01	..	5 (1)	The Crown	—	—	—	—
245	..	0 1 00	..	5 (1)	The Crown	—	—	—	—
246	..	0 1 05	..	5 (1)	The Crown	—	—	—	—
250	..	0 0 06	..	5 (1)	The Crown	—	—	—	—
252	..	0 0 06	..	5 (1)	The Crown	—	—	—	—
255	..	0 0 03	..	5 (1)	The Crown	—	—	—	—
257	..	0 0 06	..	5 (1)	The Crown	—	—	—	—
267	..1030	0 2 21	S 24,826	5 (4) (c)	Paragoda Arachchilegedera Dingiri Appuhamy of Aludeniya	—	Kandy	K 159	72
267	..1031	0 2 25	S 24,775	5 (4) (c)	(1) Marasingedera Mudiyan-solagedera Appuhamy, (2) Marasingedera Mudiyan-solagedera Ukku Amma, (3) Marasingedera Mudiyan-solagedera Ukku Monika, (4) Marasingedera Mudiyan-solagedera Punchi Banda, and (5) Marasingedera Mudiyan-solagedera Dingiri Amma, all of Aludeniya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 159	73
269	..	1 0 18	S 24,786	5 (4) (c)	(1) Paragoda Kulatun Mudiyan-solagedera Punchi Menika of Kingama and (2) Kulatun Mudiyan-solagedera Appuhamy of Paragoda	Settled in undivided shares of four-fifths to (1) and one-fifth to (2)	Kandy	K 159	74
270	..	0 0 11	..	5 (1)	The Crown	—	—	—	—
271	..	0 0 06	..	5 (1)	The Crown	—	—	—	—
272	..1032	0 0 35	S 24,754	5 (4) (c)	Yadessalegedera Gantha of Aludeniya	—	Kandy	K 159	75
272	..1033	0 0 35	S 24,755	5 (4) (c)	Yadessale Udahagedera Suramba of Aludeniya	—	Kandy	K 159	76
273	..	0 0 09	..	5 (1)	The Crown	—	—	—	—
274	..	0 1 16	S 24,188	5 (4) (c)	Tennakoon Mudiyan-solage Appuhamy of Aludeniya	—	Kandy	K 159	77
275	..	0 0 17	..	5 (1)	The Crown	—	—	—	—
276	..	0 1 15	S 24,212	5 (4) (c)	(1) Paragoda Arachchilage Kiri Banda, (2) Paragoda Arachchilage Punchirala, (3) Paragoda Arachchilage Kalu Banda, and (4) Paragoda Arachchilage Mudiyanse, all of Aludeniya, and (5) Paragoda Arachchilage Dingiri Banda now known as Paragoda Dhammadassi Thero of Talwatta in Kelaniya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 159	78
277	..1027	0 0 10	..	5 (1)	The Crown	—	—	—	—
277	..1028	0 1 29	S 24,825	5 (4) (c)	(1) Ambakote Mudiyan-solage Dingiri Banda, (2) Ambakote Mudiyan-solage Heen Banda, and (3) Aludeniye Ratanapala Thero, all of Aludeniya	Settled in undivided shares of one-third each	Kandy	K 159	79
277	..1029	0 1 31	..	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
278	..	0 0 03	..	5 (1)	The Crown	—	—	—	—
279	..1024	0 1 02	S 24,448	5 (4) (c)	(1) Jothrangapanikkayale Sew-ranga, (2) Jothrangapanikkayale Babi, (3) Jothrangapanikkayale Puncha, (4) Jothrangapanikkayale Surendara, (5) Jothrangapanikkayale Siri-puni, and (6) Jothrangapanikkayale Punchana, all of Aludeniya	Settled in undivided shares of one-sixth each	Kandy	K 159	80
279	..1025	0 0 03	..	5 (1)	The Crown	—	—	—	—
279	..1026	0 0 38	S 24,452	5 (4) (c)	Jothranga Panikkayaledera Heen Kolla of Watara in Kurunegala District	—	Kandy	K 159	81
281	..1019	0 2 19	S 24,822	5 (4) (c)	(1) Yaddessalage Kiripuncha and (2) Yaddessalegedera Suramba, both of Aludeniya	Settled in undivided shares of one half each	Kandy	K 159	82
281	..1020	0 0 06	..	5 (1)	The Crown	—	—	—	—
282	..1021	0 1 31	S 24,823	5 (4) (c)	Aludeniye Wattedgedera Dingiri Banda of Aludeniya	—	Kandy	K 159	83
282	..1022	0 0 33	S 24,824	5 (4) (c)	Yatala Wattedgedera Kiri Memika of Aludeniya	—	Kandy	K 159	84
282	..1023	0 0 06	..	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
282½	—	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
283	—	0 0 23	S 24,117	5 (4) (c)	(1) Atapattu Mudryanselage Dingri Banda, (2) Atapattu Mudryanselage Punchi Banda, (3) Atapattu Mudryanselage Appuhamy and (4) Atapattu Mudryanselage Ebitti Menika, all of Aludeniya	Settled in undivided shares of one-fourth each	Kandy	K 159	85
284	—	0 0 35	S 24,117	5 (4) (c)	(1) Atapattu Mudryanselage Dingri Banda, (2) Atapattu Mudryanselage Punchi Banda, (3) Atapattu Mudryanselage Appuhamy and (4) Atapattu Mudryanselage Ebitti Menika, all of Aludeniya	Settled in undivided shares of one-fourth each	Kandy	K 159	85
285	—	0 1 21	S 24,117	5 (4) (c)	(1) Atapattu Mudryanselage Dingri Banda, (2) Atapattu Mudryanselage Punchi Banda, (3) Atapattu Mudryanselage Appuhamy, and (4) Atapattu Mudryanselage Ebitti Menika, all of Aludeniya	Settled in undivided shares of one-fourth each	Kandy	K 159	85
286	1017	0 0 05	—	5 (1)	The Crown	—	—	—	—
286	1018	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
288	—	0 2 01	S 24,118	5 (4) (c)	Weraluangegedera Mudalihamy of Aludeniya	—	Kandy	K 159	86
289	1014	0 1 31	S 24,756	5 (4) (c)	Yaddessala Udahagedera Suramba of Aludeniya	—	Kandy	K 159	87
289	1015	0 0 39	S 24,118	5 (4) (c)	Weraluangegedera Mudalihamy of Aludeniya	—	Kandy	K 159	86
289	1016	0 0 01	—	5 (1)	The Crown	—	—	—	—
290	1011	0 2 20	S 24,206	5 (4) (c)	Walpolagedera Appuhamy of Aludeniya	—	Kandy	K 159	88
290	1012	0 0 29	S 24,820	5 (4) (c)	Ratukohe Mudryanselage Ranhamy of Aludeniya	—	Kandy	K 159	89
290	1013	0 3 08	S 24,821	5 (4) (c)	(1) Tennekoon Mudryanselage Ukku Amma, and (2) Welikandegedera Dingri Amma, both of Aludeniya	Settled in undivided shares of one-fourth to (1) and three-fourths to (2)	Kandy	K 159	90
291	1007	0 1 01	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
291	1008	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
293	1009	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
293	1010	1 0 32	S 24,202	5 (4) (c)	The Aludeniya Temple of Aludeniya	—	Kandy	K 159	91
294	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
295	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
296	—	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
299	—	1 3 37	—	5 (1)	The Crown	—	—	—	—
299½	—	0 3 10	—	5 (1)	The Crown	—	—	—	—
300	—	0 0 07	—	5 (1)	The Crown	—	—	—	—
302	—	0 0 05	—	5 (1)	The Crown	—	—	—	—
304	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
308	—	0 0 07	—	5 (1)	The Crown	—	—	—	—
310	—	0 2 22	—	5 (1)	The Crown	—	—	—	—
311	—	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
313	—	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
315	—	0 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
316	—	0 2 26	—	5 (1)	The Crown	—	—	—	—
317	—	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
318	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
319	—	2 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
321	—	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
323	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
324	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
325	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
326	—	0 0 05	—	5 (1)	The Crown	—	—	—	—
327	954	0 0 30	S 24,759	5 (4) (c)	(1) Arampath Mudryanselage Kahapatwalagedera Ukku Banda and (2) Arampath Mudryanselage Kahapatwalagedera Dingri Banda, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	92
327	955	0 3 31	—	5 (1)	The Crown	—	—	—	—
329	763	2 0 36	S 24,184	5 (4) (c)	(1) Herat Mudryanselagegedera Appuhamy, (2) Herat Mudryanselagegedera Kirihamy, both of Aludeniya, (3) Herat Mudryanselagegedera Ebitti Menika of Kaluwana, (4) Aludeniye Sumanajothu Thero of Talwatta Temple, Kelaniya, and (5) Herat Mudryanselagegedera Kalu Banda of Aludeniya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 159	93
329	764	1 0 20	S 24,425	5 (4) (c)	(1) Herat Mudryanselage Tikiri Banda, (2) Herat Mudryanselage Punchi Banda, (3) Herat Mudryanselage Siyatu, (4) Herat Mudryanselage Ebitti Menika, and (5) Herat Mudryanselage Heen Menika, all of Aludeniya	Settled in undivided shares of five-twenty firsts each to (1), (2) and (3) and three-twenty-firsts each to (4) and (5)	Kandy	K 159	94
330	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
331	765	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
331	766	2 2 14	S 24,899	5 (4) (c)	Dr. Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	95
331	767	0 0 01	—	5 (1)	The Crown	—	—	—	—
332	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
333	768	0 1 25	S 24,899	5 (4) (c)	Dr. Walter Wijenaika of Charles Place, Colombo	—	Kandy	K 159	95
333	769	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
333	770	0 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
334	771	2 1 17	S 24,197	5 (4) (c)	The Aludeniya Temple of Aludeniya	—	Kandy	K 159	96
334	772	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
335	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
336	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
338	773	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
338	774	1 1 00	S 24,398	5 (4) (c)	Epitawattagedera Kawrala of Aludeniya	—	Kandy	K 159	97
339	—	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
340	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
340½	—	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
341	—	0 0 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
341½	—	0 0 07	—	5 (1)	The Crown	—	—	—	—
342	—	0 0 09	—	5 (1)	The Crown	—	—	—	—
343	—	0 0 09	—	5 (1)	The Crown	—	—	—	—
345	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
345½	—	0 0 25	S 24,119	5 (4) (c)	(1) Seyadu Mahammadu Patumma Nachchi of Ilukwatta, Kadugannawa and (2) Seyadu Mohammaduge Sherifa Umma of Galagedera	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	98
346	—	0 0 07	—	5 (1)	The Crown	—	—	—	—
347	—	0 0 33	S 24,120	5 (4) (c)	Epitawattagedera Punohi Banda of Aludeniya	—	Kandy	K 159	99
348	—	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
349	—	0 0 19	S 24,121	5 (4) (c)	Hithame Mudiyanselega Pinchi Banda of Mideniya	—	Kandy	K 159	100
350	—	0 3 29	S 24,121	5 (4) (c)	Hithame Mudiyanselega Pinchi Banda of Mideniya	—	Kandy	K 159	100
351	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
352	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
354	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
355	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
357	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
358	—	0 1 00	—	5 (1)	The Crown	—	—	—	—
359	—	0 1 05	—	5 (1)	The Crown	—	—	—	—
361	—	2 0 10	S 24,122	5 (4) (c)	Atampath Mudiyanselegedera Punohi Menika of Aludeniya	—	Kandy	K 159	101
362	775	0 0 32	S 24,445	5 (4) (c)	(1) Jothrangapanikkayale Sow-ranga, (2) Jothrangapanikkayale Babu, (3) Jothrangapanikkayale Pancha, (4) Jothrangapanikkayale Surendara, (5) Jothrangapanikkayale Siripuni, and (6) Jothrangapanikkayale Pancha, all of Aludeniya	Settled in undivided shares of one-sixth each	Kandy	K 159	102
362	776	0 0 31	S 24,450	5 (4) (c)	Jothranga Panikkayalegedera Heen Kolla of Watereka in Kuru negala District	—	Kandy	K 159	103
362	777	0 1 22	S 24,575	5 (4) (c)	Yakdessalaga Kiripuncha of Aludeniya	—	Kandy	K 159	104
363	—	0 1 24	S 24,216	5 (4) (c)	Atapattu Mudiyansele Mudalaham of Aludeniya	—	Kandy	K 159	105
364	—	0 1 29	S 24,123	5 (4) (c)	Atapattu Mudiyanselega Dingiri Banda of Aludeniya	—	Kandy	K 159	106
365	—	4 1 27	S 24,896	5 (4) (c)	Dr. Walter Wijenaika of Charles Place, Colombo	—	Kandy	K 159	107
366	—	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
367	—	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
369	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
370	778	0 0 35	S 24,896	5 (4) (c)	Dr. Walter Wijenaika of Charles Place, Colombo	—	Kandy	K 159	107
370	779	0 0 36	S 24,399	5 (4) (c)	Atapattu Mudiyanselega Appuhamy of Aludeniya	—	Kandy	K 159	108
371	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
372	—	0 1 19	S 24,896	5 (4) (c)	Dr. Walter Wijenaika of Charles Place, Colombo	—	Kandy	K 159	107
373	780	0 2 38	S 24,896	5 (4) (c)	Dr. Walter Wijenaika of Charles Place, Colombo	—	Kandy	K 159	107
373	781	0 0 01	—	5 (1)	The Crown	—	—	—	—
374	782	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
374	783	4 3 31	S 24,896	5 (4) (c)	Dr. Walter Wijenaika of Charles Place, Colombo	—	Kandy	K 159	107
375	—	0 3 02	—	5 (1)	The Crown	—	—	—	—
376	784	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
376	785	2 0 21	S 24,896	5 (4) (c)	Dr. Walter Wijenaika of Charles Place, Colombo	—	Kandy	K 159	107
376	786	0 1 06	S 24,427	5 (4) (c)	Arapath Mudiyanselega Mudalahamy of Aludeniya	—	Kandy	K 159	109
376	787	0 1 04	S 24,428	5 (4) (c)	Ganegoda Agriyegedera Kalu Banda of Aludeniya	—	Kandy	K 159	110
377	788	0 3 27	S 24,896	5 (4) (c)	Dr. Walter Wijenaika of Charles Place, Colombo	—	Kandy	K 159	107
377	789	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
378	790	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
378	791	0 0 34	S 24,896	5 (4) (c)	Dr. Walter Wijenaika of Charles Place, Colombo	—	Kandy	K 159	107
378	792	0 0 34	S 24,429	5 (4) (c)	Arapath Mudiyanselega Kiripuncha of Kingana	—	Kandy	K 159	111

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A. R. P							
378	793	0 0 34	S 24,454	5 (4) (c)	Arapath Mudiyanseleage Yakgepitiye Kalu Banda of Aludeniya	—	Kandy	K 159	112
378	794	0 0 33	S 24,580	5 (4) (c)	Arapath Mudiyanseleage Kirihamy of Aludeniya	—	Kandy	K 159	113
378	795	0 0 33	S 24,584	5 (4) (c)	Konaragedera Kaurala of Aludeniya	—	Kandy	K 159	114
379	796	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
379	797	1 0 29	S 24,584	5 (4) (c)	Konaragedera Kaurala of Aludeniya	—	Kandy	K 159	114
379	798	1 0 23	S 24,586	5 (4) (c)	(1) Konaragedera Kiri Banda, (2) Konaragedera Punchi Banda, (3) Konaragedera Dingiri Banda, and (4) Konaragedera Ram Banda, all of Aludeniya	Settled in undivided shares of one-fourth each subject to Paragoda Vidanelegedera Dingiri Amma of Aludeniya	Kandy	K 159	115
387	799	0 0 05	—	5 (1)	The Crown	—	—	—	—
387	800	0 1 31	S 24,587	5 (4) (c)	Tennekoon Mudiyanseleage Paragahaelegedera Ukku Banda of Aludeniya	—	Kandy	K 159	116
387	801	0 1 30	S 24,198	5 (4) (c)	The Aludeniya Temple of Aludeniya	—	Kandy	K 159	117
389	802	0 1 37	S 24,589	5 (4) (c)	Ratukohe Mudiyanseleage Alutgedera Appuhamy of Aludeniya	—	Kandy	K 159	118
389	803	0 1 36	S 24,590	5 (4) (c)	Arapath Mudiyanseleage Kiri Banda of Aludeniya	—	Kandy	K 159	119
389	804	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
391	—	0 2 29	S 24,125	5 (4) (c)	(1) Arampath Mudiyanseleage Kiri Banda and (2) Konaragedera Dingiri Amma, both of Aludeniya	Settled in undivided shares of eleven-sixteenths to (1) and five-sixteenths to (2)	Kandy	K 159	120
392	—	0 3 30	S 24,125	5 (4) (c)	(1) Arampath Mudiyanseleage Kiri Banda and (2) Konaragedera Dingiri Amma, both of Aludeniya	Settled in undivided shares of eleven-sixteenths to (1) and five-sixteenths to (2)	Kandy	K 159	120
405	—	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
406	—	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
408	—	0 0 07	—	5 (1)	The Crown	—	—	—	—
410	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
413	811	0 2 36	S 24,185	5 (4) (c)	(1) Herat Mudiyanselegedera Appuhamy, (2) Herat Mudiyanselegedera Kirihamy, both of Aludeniya, (3) Herat Mudiyanselegedera Ebitti Menika of Kaluwana, (4) Aludeniya Sumanajothi Thero of Talwatta Temple, Kelaniya, and (5) Herat Mudiyanselegedera Kalu Banda of Aludeniya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 159	121
413	812	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
414	—	0 1 14	S 24,125	5 (4) (c)	(1) Arampath Mudiyanseleage Kiri Banda and (2) Konaragedera Dingiri Amma, both of Aludeniya	Settled in undivided shares of eleven-sixteenths to (1) and five-sixteenths to (2)	Kandy	K 159	120
415	805	0 0 07	—	5 (1)	The Crown	—	—	—	—
415	806	0 0 28	S 24,591	5 (4) (c)	Arapath Mudiyanseleage Siyatu of Aludeniya	—	Kandy	K 159	122
415	807	0 0 26	S 24,592	5 (4) (c)	Arapath Mudiyanseleage Dingiri Amma of Aludeniya	—	Kandy	K 159	123
415	808	0 0 26	S 24,455	5 (4) (c)	Arapath Mudiyanseleage Yakgepitiye Kalu Banda of Aludeniya	—	Kandy	K 159	124
415	809	0 0 25	S 24,210	5 (4) (c)	Kalatun Mudiyanselegedera Ukku Amma of Paragoda	—	Kandy	K 159	125
415	810	0 0 28	S 24,581	5 (4) (c)	Arapath Mudiyanseleage Kirihamy of Aludeniya	—	Kandy	K 159	126
422	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
437	—	0 1 11	S 24,400	5 (4) (c)	Aludeniya Atapattu Mudiyanseleage Ranhamy of Aludeniya	—	Kandy	K 159	127
438	—	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
439	—	0 1 17	S 24,400	5 (4) (c)	Aludeniya Atapattu Mudiyanseleage Ranhamy of Aludeniya	—	Kandy	K 159	127
440	—	0 1 36	S 24,334	5 (4) (c)	Arapath Mudiyanselegedera Ran Menika of Aludeniya	—	Kandy	K 159	128
440	—	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
441	—	0 1 02	S 24,570	5 (4) (c)	Herath Mudiyanselegedera Appuhamy of Aludeniya	—	Kandy	K 159	129
442	—	1 3 27	S 24,897	5 (4) (c)	Dr. Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
447	—	1 2 15	S 24,897	5 (4) (c)	Dr. Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
448	—	1 0 15	S 24,897	5 (4) (c)	Dr. Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
449	—	1 1 03	S 24,897	5 (4) (c)	Dr. Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
450	—	1 1 01	S 24,571	5 (4) (c)	Arapath Mudiyanseleage Mudalhamy of Aludeniya	—	Kandy	K 159	131
451	852	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
451	853	0 2 36	S 24,404	5 (4) (c)	(1) Galapita Mudiyanseleage Dingiri Appuhamy and (2) Atapattu Mudiyanseleage Welikande Udahagedera Kiri Menika, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	132

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No.
		A R P							
451	854	0 1 20	S 24,744	5 (4) (c)	(1) Seneviratne Mudiyanselegera Ran Banda, (2) Seneviratne Mudiyanselegera Bandara Menika, (3) Seneviratne Mudiyanselegera Ran Menika, (4) Seneviratne Mudiyanselegera Punchi Menika, (5) Seneviratne Mudiyanselegera Kiri Banda, (6) Seneviratne Mudiyanselegera Ukku Amma, (7) Seneviratne Mudiyanselegera Punchi Banda, (8) Seneviratne Mudiyanselegera Punchi Appuhamy, and (9) Seneviratne Mudiyanselegera Biso Menika, all of Koshinna	Settled in undivided shares of one-ninth each	Kandy	K 159	193
451	855	0 1 17	S 24,747	5 (4) (c)	Seneviratne Mudiyanselegera Kiri Banda of Aludeniya	—	Kandy	K 159	194
451	856	0 0 21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
452	850	0 3 24	S 24,897	5 (4) (c)	Dr Walter Wijaya, Charles Place, Colombo	—	Kandy	K 159	130
452	851	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
454	857	0 2 05	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
454	858	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
455	859	0 2 29	S 24,200	5 (4) (c)	The Aludeniya Temple of Aludeniya	—	Kandy	K 159	135
455	860	0 2 03	S 24,588	5 (4) (c)	Tennakoon Mudiyanselegera Paragahalegedera Ukku Banda of Aludeniya	—	Kandy	K 159	136
455	861	0 0 23	S 24,749	5 (4) (c)	Tennakoon Mudiyanselegera Paragahalegedera Ukku Banda of Aludeniya	—	Kandy	K 159	137
455	862	0 0 09	S 24,750	5 (4) (c)	(1) Ratnayaka Mudiyanselegera Mudalhamy, (2) Ratnayaka Mudiyanselegera Ranhamy, (3) Ratnayaka Mudiyanselegera Kiri Banda, and (4) Ratnayaka Mudiyanselegera Tikiri Banda, all of Aludeniya	Settled in undivided shares of one-fourth each	Kandy	K 159	138
456	863	0 3 04	S 24,751	5 (4) (c)	(1) Paragoda Arachchilage Kiri Banda and (2) Paragoda Arachchilage Punchirala, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	139
456	864	0 1 22	S 24,214	5 (4) (c)	(1) Paragoda Arachchilage Kiri Banda, (2) Paragoda Arachchilage Punchirala, (3) Paragoda Arachchilage Kalu Banda, and (4) Paragoda Arachchilage Mudiyanse, all of Aludeniya, and (5) Paragoda Arachchilage Dingiri Banda now Paragoda Dhammadassi Thero of Talwatta in Kelaniya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 159	140
456	865	0 1 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
456	866	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
457	867	0 0 04	S 24,576	5 (4) (c)	Yakdessaalage Kiri Puncha of Aludeniya	—	Kandy	K 159	141
457	868	0 0 07	—	5 (1)	The Crown	—	—	—	—
457	869	0 3 17	S 24,576	5 (4) (c)	Yakdessaalage Kiri Puncha of Aludeniya	—	Kandy	K 159	141
458	—	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
459	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
460	—	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
461	870	0 1 00	S 24,188	5 (4) (c)	Tennakoon Mudiyanselegera Appuhamy of Aludeniya	—	Kandy	K 159	77
461	871	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
462	—	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
463	872	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
463	873	0 0 12	S 24,753	5 (4) (c)	Yaddessaalagedera Ganita of Aludeniya	—	Kandy	K 159	142
463	874	0 0 11	S 24,755	5 (4) (c)	Yaddessala Ulahagedera Suramba of Aludeniya	—	Kandy	K 159	76
464	875	0 0 27	S 24,757	5 (4) (c)	Arampath Mudiyanselegera Ran Menika of Aludeniya	—	Kandy	K 159	143
464	876	0 1 10	S 24,758	5 (4) (c)	(1) Arampath Mudiyanselegera Kahapatwalagedera Ukku Banda and (2) Arampath Mudiyanselegera Kahapatwalagedera Dingiri Banda, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	144
464	877	0 1 10	S 24,760	5 (4) (c)	Arampath Mudiyanselegera Ukku Amma of Kingama	—	Kandy	K 159	145
465	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
466	—	0 0 36	S 24,786	5 (4) (c)	(1) Paragoda Kulatun Mudiyanselegera Punchi Menika of Kingama and (2) Kulatun Mudiyanselegera Appuhamy of Paragoda	Settled in undivided shares of four-fifths to (1) and one-fifth to (2)	Kandy	K 159	74
467	878	0 2 00	S 24,762	5 (4) (c)	Ambakote Mudiyanselegera Appuhamy of Aludeniya	—	Kandy	K 159	146
467	879	0 2 34	—	5 (1)	The Crown	—	—	—	—
468	880	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
468	881	0 3 10	S 24,764	5 (4) (c)	(1) Kandekumbure Mudiyanselegera Heen Banda, (2) Kandekumbure Mudiyanselegera Appuhamy, (3) Kandekumbure Mudiyanselegera Mudiyanse, and (4) Kandekumbure Mudiyanselegera Punchi Banda, all of Aludeniya	Settled in undivided shares of one-fourth each	Kandy	K 159	147

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
468	882	0 0 33	S 24,745	5 (4) (c)	(1) Seneviratne Mudiyansele Ran Banda, (2) Seneviratne Mudiyansele Bandara Menika, (3) Seneviratne Mudiyansele Ran Menika, (4) Seneviratne Mudiyansele Punched Menika, (5) Seneviratne Mudiyansele Kiri Banda, (6) Seneviratne Mudiyansele Ukku Amma, (7) Seneviratne Mudiyansele Punched Banda, (8) Seneviratne Mudiyansele Punched Appuhamy, and (9) Seneviratne Mudiyansele Biso Menika, all of Koshinna	Settled in undivided shares of one-ninth each	Kandy	K 159	
468	883	0 0 32	S 24,765	5 (4) (c)	Seneviratne Mudiyansele Ran Banda of Koshinna	—	Kandy	K 159	149
468	884	0 1 22	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
469	885	0 1 06	S 24,766	5 (4) (c)	Kandekumbure Mudiyansele Mudalihamy of Aludeniya	—	Kandy	K 159	150
469	886	0 0 01	—	5 (1)	The Crown	—	—	—	—
470	—	0 0 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
471	—	1 0 18	S 24,213	5 (4) (c)	(1) Paragoda Arachchilage Kiri Banda, (2) Paragoda Arachchilage Punchedura, (3) Paragoda Arachchilage Kalu Banda, and (4) Paragoda Arachchilage Mudiyanse, all of Aludeniya, and (5) Paragoda Arachchilage Dingiri Banda now known as Paragoda Dhammadassi Thero of Talwatta in Kelaniya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 159	151
472	—	0 0 09	—	5 (1)	The Crown	—	—	—	—
474	—	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
477	887	0 0 09	—	5 (1)	The Crown	—	—	—	—
477	888	0 1 27	S 24,766	5 (4) (c)	Kandekumbure Mudiyansele Mudalihamy of Aludeniya	—	Kandy	K 159	150
477	889	0 0 18	S 24,746	5 (4) (c)	(1) Seneviratne Mudiyansele Ran Banda, (2) Seneviratne Mudiyansele Bandara Menika, (3) Seneviratne Mudiyansele Ran Menika, (4) Seneviratne Mudiyansele Punched Menika, (5) Seneviratne Mudiyansele Kiri Banda, (6) Seneviratne Mudiyansele Ukku Amma, (7) Seneviratne Mudiyansele Punched Banda, (8) Seneviratne Mudiyansele Punched Appuhamy, and (9) Seneviratne Mudiyansele Biso Menika, all of Koshinna	Settled in undivided shares of one-ninth each	Kandy	K 159	152
477	890	0 0 18	S 24,748	5 (4) (c)	Seneviratne Mudiyansele Kiri Banda of Aludeniya	—	Kandy	K 159	153
477	891	0 0 31	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
478	—	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
479	892	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
479	893	0 0 12	S 24,112	5 (4) (c)	Herath Mudiyansele Dingiri Appuhamy of Aludeniya	—	Kandy	K 159	154
481	—	0 1 34	S 24,194	5 (4) (c)	The Aludeniya Temple of Aludeniya	—	Kandy	K 159	155
483	—	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
484	—	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
485	894	0 0 08	S 24,767	5 (4) (c)	Welkande Atapattu Mudiyanselegedera Dingiri Amma of Aludeniya	—	Kandy	K 159	156
485	895	0 1 23	S 24,767	5 (4) (c)	Welkande Atapattu Mudiyanselegedera Dingiri Amma of Aludeniya	—	Kandy	K 159	156
485	896	0 0 33	S 24,752	5 (4) (c)	(1) Paragoda Arachchilage Kiri Banda and (2) Paragoda Arachchilage Punchedura, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	157
485	897	0 0 34	S 24,215	5 (4) (c)	(1) Paragoda Arachchilage Kiri Banda, (2) Paragoda Arachchilage Punchedura, (3) Paragoda Arachchilage Kalu Banda, and (4) Paragoda Arachchilage Mudiyanse, all of Aludeniya, and (5) Paragoda Arachchilage Dingiri Banda now known as Paragoda Dhammadassi Thero of Talwatta in Kelaniya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 159	158
485	898	0 1 23	S 24,768	5 (4) (c)	(1) Paragoda Arachchilagegedera Kaurala and (2) Paragoda Arachchilagegedera Ukku Banda, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	159
485	899	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
485	900	0 0 10	S 24,768	5 (4) (c)	(1) Paragoda Arachchilagegedera Kaurala and (2) Paragoda Arachchilagegedera Ukku Banda, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	159
486	—	0 2 22	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
487	—	0 2 11	—	5 (1)	The Crown	—	—	—	—
488	—	0 2 07	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
489	—	3 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
490	901	0 0 34	S 24,595	5 (4) (c)	Welkandegedera Dingiri Banda of Kaluwana	—	Kandy	K 159	160

Lot No	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No
490	902	1 0 05	S 24,897	5 (4) (c)	Dr Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
492	—	1 1 33	S 24,897	5 (4) (c)	Dr Walter Wijenaike of Charles Place, of Colombo	—	Kandy	K 159	130
492½	—	1 0 20	S 24,897	5 (4) (c)	Dr. Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
493	—	1 2 22	S 24,897	5 (4) (c)	Dr. Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
494	—	1 0 05	S 24,897	5 (4) (c)	Dr Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
495	903	1 2 17	S 24,897	5 (4) (c)	Dr Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
495	904	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
496	905	0 3 31	S 24,577	5 (4) (c)	Yakdesselage Kirpuncha of Aludeniya	—	Kandy	K 159	161
496	906	0 1 35	S 24,451	5 (4) (c)	Jothuranga Panikkayalegedera Heen Kolla of Watareka in Kurunegala District	—	Kandy	K 159	162
496	907	0 1 38	S 24,446	5 (4) (c)	(1) Jothurangapanikkayale Soweranga, (2) Jothurangapanikkayale Babi, (3) Jothurangapanikkayale Pancha, (4) Jothurangapanikkayale Surendara, (5) Jothurangapanikkayale Siripini, and (6) Jothurangapanikkayale Panchina, all of Aludeniya	Settled in undivided shares of one-sixth each	Kandy	K 159	163
497	—	6 1 29	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
498	908	4 3 03	S 24,897	5 (4) (c)	Dr. Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
498	909	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
499	—	1 1 12	S 24,572	5 (4) (c)	Arampath Mudiyanselegedera Mudalihamy of Aludeniya	—	Kandy	K 159	164
500	—	7 1 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
500½	—	0 0 36	S 24,897	5 (4) (c)	Dr Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
501	—	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
502	—	0 0 01	—	5 (1)	The Crown	—	—	—	—
503	—	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
504	—	0 0 17	S 24,381	5 (4) (c)	Ambakote Mudiyanselegedera Tikiri Banda of Aludeniya	—	Kandy	K 159	165
505	910	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
505	911	0 1 20	S 24,769	5 (4) (c)	Ratnayake Mudiyanselegedera Siyatu of Yatala	—	Kandy	K 159	166
505	912	0 0 31	S 24,770	5 (4) (c)	(1) Ambakote Mudiyanselegedera Dingiri Banda, (2) Ambakote Mudiyanselegedera Heen Banda, and (3) Aludeniya Ratanapala Thero, all of Aludeniya	Settled in undivided shares of one-third each	Kandy	K 159	167
505	913	0 1 17	S 24,381	5 (4) (c)	Ambakote Mudiyanselegedera Tikiri Banda of Aludeniya	—	Kandy	K 159	165
506	—	0 3 18	S 24,382	5 (4) (c)	(1) Ambakote Mudiyanselegedera Kiru Banda and (2) Aludeniya Sunanda Thero, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	168
507	—	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
508	—	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
509	—	0 1 19	S 24,382	5 (4) (c)	(1) Ambakote Mudiyanselegedera Kiru Banda and (2) Aludeniya Sunanda Thero, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	168
510	—	0 1 18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
511	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
512	—	0 0 06	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
514	741	0 0 13	S 24,415	5 (4) (c)	Vedarallegedera Ukku Amma of Aludeniya	—	Kandy	K 159	169
514	742	0 0 27	S 24,443	5 (4) (c)	Vedarallegedera Kuru Banda of Aludeniya	—	Kandy	K 159	170
514	743	0 0 27	S 24,391	5 (4) (c)	Vedarallegedera Ukku Amma of Aludeniya	—	Kandy	K 159	171
514	744	0 0 13	S 24,417	5 (4) (c)	Vedarallegedera Ukku Banda of Aludeniya	—	Kandy	K 159	172
515	—	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
516	—	0 0 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
517	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
518	—	0 1 18	S 24,897	5 (4) (c)	Dr. Walter Wijenaike of Charles Place, Colombo	—	Kandy	K 159	130
519	745	0 1 15	S 24,420	5 (4) (c)	Ratukohe Mudiyanselegedera Kirihamy of Aludeniya	—	Kandy	K 159	173
519	746	0 1 32	S 24,392	5 (4) (c)	Ratukohe Mudiyanselegedera Siyatu of Aludeniya	—	Kandy	K 159	174
519	747	1 0 08	S 24,421	5 (4) (c)	Tennakoon Mudiyanselegedera Paragahaelegedera Mudalihamy of Aludeniya	—	Kandy	K 159	175
519	748	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
519	749	0 1 36	S 24,423	5 (4) (c)	(1) Ratukohe Mudiyanselegedera Kalu Banda, (2) Ratukohe Mudiyanselegedera Sengurula, (3) Ratukohe Mudiyanselegedera Heen Banda, (4) Ratukohe Mudiyanselegedera Ukku Menika, (5) Ratukohe Mudiyanselegedera Dingiri Amma, and (6) Ratukohe Mudiyanselegedera Podi Menika, all of Aludeniya	Settled in undivided shares of one-sixth each	Kandy	K 159	176
519	750	0 2 33	S 24,421	5 (4) (c)	Tennakoon Mudiyanselegedera Paragahaelegedera Mudalihamy of Aludeniya	—	Kandy	K 159	175
519	751	0 0 36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
519	752	0 1 33	S 24,393	5 (4) (c)	Ratukohe Mudiyanselegedera Dingiri Banda of Aludeniya	—	Kandy	K 159	177

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P.							
519	753	0	1	33	S 24,394	5 (1) (c)	(1) Ratukohe Mudiyanselegedera Mutu Monika and (2) Ratukohe Mudiyanselegedera Ukku Menika, both of Kaluwana	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	178
520	754	0	0	30	S 24,383	5 (4) (c)	Ratukohe Mudiyanselegedera Sengurala of Aludeniya	—	Kandy	K 159	179
520	755	0	0	01	—	5 (1)	The Crown	—	—	—	—
520	756	0	0	17	S 24,420	5 (4) (c)	Ratukohe Mudiyanselegedera Kirihamy of Aludeniya	—	Kandy	K 159	173
521	—	0	1	02	S 24,383	5 (4) (c)	Ratukohe Mudiyanselegedera Sengurala of Aludeniya	—	Kandy	K 159	179
530	—	0	0	05	—	5 (1)	The Crown	—	—	—	—
531	—	0	0	16	—	5 (1)	The Crown	—	—	—	—
532	813	0	0	03	—	5 (1)	The Crown	—	—	—	—
532	814	0	2	12	S 24,406	5 (4) (c)	Herat Mudiyanselegedera Dingiri Amma of Aludeniya	—	Kandy	K 159	180
533	—	0	0	17	S 24,335	5 (4) (c)	(1) Tennakoon Mudiyanselegedera Mudalihamy, (2) Tennakoon Mudiyanselegedera Appuhamy, (3) Tennakoon Mudiyanselegedera Dingiri Banda, and (4) Tennakoon Mudiyanselegedera Ranhamy, all of Aludeniya	Settled in undivided shares of one-fourth each	Kandy	K 159	181
534	—	0	1	15	—	5 (1)	The Crown	—	—	—	—
535	—	0	0	26	—	5 (1)	The Crown	—	—	—	—
536	815	0	0	15	S 24,416	5 (4) (c)	Vedaralagedera Ukku Amma of Aludeniya	—	Kandy	K 159	182
536	816	0	0	18	S 24,418	5 (4) (c)	Wedaralagedera Ukku Banda of Aludeniya	—	Kandy	K 159	183
536	817	0	0	28	S 24,444	5 (4) (c)	Vedaralagedera Kiru Banda of Aludeniya	—	Kandy	K 159	184
536	818	0	0	29	S 24,594	5 (4) (c)	Welikandegedera Dingiri Banda of Kaluwana	—	Kandy	K 159	185
537	819	0	3	23	S 24,199	5 (4) (c)	The Aludeniya Temple of Aludeniya	—	Kandy	K 159	186
537	820	0	0	03	—	5 (1)	The Crown	—	—	—	—
538	821	0	0	01	—	5 (1)	The Crown	—	—	—	—
538	822	0	3	23	S 24,596	5 (4) (c)	Tennakoon Mudiyanselegedera Mudalihamy of Aludeniya	—	Kandy	K 159	187
539	823	0	0	21	S 24,597	5 (4) (c)	Wedaralagedera Ukku Banda of Aludeniya	—	Kandy	K 159	188
539	824	0	0	02	—	5 (1)	The Crown	—	—	—	—
539	825	0	0	39	S 24,419	5 (4) (c)	Wedaralagedera Ukku Banda of Aludeniya	—	Kandy	K 159	189
540	826	1	0	18	S 24,598	5 (4) (c)	(1) Tennakoon Mudiyanselegedera Paragahalegedera Mudalihamy and (2) Tennakoon Mudiyanselegedera Punchi Banda, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	190
540	827	0	0	05	—	5 (1)	The Crown	—	—	—	—
541	828	0	0	05	—	5 (1)	The Crown	—	—	—	—
541	829	1	1	36	S 24,441	5 (4) (c)	Aludeniye Udagedera Arachchilagedera Dingiri Banda of Aludeniya	—	Kandy	K 159	191
541	830	0	3	03	S 24,600	5 (4) (c)	(1) Kingama Welikandegedera Punchi Banda and (2) Udage Arachchilagedera Ukku Banda, both of Aludeniya	Settled in undivided shares of one-half each, subject to the life interest of Herat Mudiyanselegedera Loku Menika of Aludeniya, and the said extent with the life interest of Loku Menika is subject to Mortgage Bond No 3338 of April 2, 1937, attested by D. H. S. Gunatilaka, Notary Public, Kandy	Kandy	K 159	192
542	—	0	0	04	—	5 (1)	The Crown	—	—	—	—
543	—	0	1	14	S 24,439	5 (4) (c)	Aludeniye Udagedera Arachchilagedera Dingiri Banda of Aludeniya	—	Kandy	K 159	193
544	831	0	0	36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
544	832	0	0	35	S 24,419	5 (4) (c)	Wedaralagedera Ukku Banda of Aludeniya	—	Kandy	K 159	189
545	—	2	0	04	S 24,573	5 (4) (c)	Arampath Mudiyanselegedera Mudalihamy of Aludeniya	—	Kandy	K 159	194
546	—	0	3	02	S 24,336	5 (4) (c)	(1) Arampath Mudiyanselegedera Punchi Menika and (2) Kongolle Epatawattegedera Ukku Banda, both of Aludeniya	Settled in undivided shares of one-fourth to (1) and three-fourths to (2)	Kandy	K 159	195
547	—	0	3	30	S 24,337	5 (4) (c)	(1) Epatawattegedera Kirihamy and (2) Epatawattegedera Panchirala, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	196
548	—	1	0	03	S 24,440	5 (4) (c)	Aludeniye Udagedera Arachchilagedera Dingiri Banda of Aludeniya	—	Kandy	K 159	197
550	—	0	3	04	S 24,440	5 (4) (c)	Aludeniye Udagedera Arachchilagedera Dingiri Banda of Aludeniya	—	Kandy	K 159	197

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No.
553	—	0 0 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
554	833	0 0 35	S 24,601	5 (4) (c)	Ranaweera Mudiyanselegedera Appuhamy of Yatala	—	Kandy	K 159	198
554	834	0 1 21	S 24,602	5 (4) (c)	(1) Arampath Mudiyanselegedera Kahapatwalagedera Dmgiri Banda, (2) Arampath Mudiyanselegedera Kahapatwalagedera Ukku Banda, and (3) Ranaweera Mudiyanselegedera Dmgiri Amma, all of Aludenya	Settled in undivided shares of one-fourth each to (1) and (2) and one-half to (3)	Kandy	K 159	199
555	—	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
556	—	0 2 09	—	5 (1)	The Crown	—	—	—	—
557	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
558	—	1 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
559	835	0 0 14	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
559	836	0 0 15	S 24,603	5 (4) (c)	Aludenyo Ekanyaka Mudiyanselegedera Ukku Amma of Aludenya	—	Kandy	K 159	200
559	837	0 0 15	S 24,604	5 (4) (c)	(1) Tennakoon Mudiyanselegedera Ebiti Menika, (2) Tennakoon Mudiyanselegedera Punchi Banda, (3) Tennakoon Mudiyanselegedera Ukku Amma, (4) Tennakoon Mudiyanselegedera Mutu Menika, and (5) Tennakoon Mudiyanselegedera Ran Banda, all of Aludenya	Settled in undivided shares of one-fifth each	Kandy	K 159	201
559	838	0 0 26	S 24,605	5 (4) (c)	(1) Ratukohe Mudiyanselegedera Ranhamy, (2) Ratukohe Mudiyanselegedera Sengurala, and (3) Ratukohe Mudiyanselegedera Dmgiri Banda, all of Aludenya	Settled in undivided shares of one-third each	Kandy	K 159	202
559	839	0 0 24	S 24,742	5 (4) (c)	(1) Eritawattegedera Kiri Banda and (2) Eritawattegedera Kurihamy, both of Aludenya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	203
560	—	0 2 00	—	5 (1)	The Crown	—	—	—	—
561	—	0 1 08	S 24,401	5 (4) (c)	Udago Atachehlagge Punchi Menika of Aludenya	—	Kandy	K 159	204
562	—	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
563	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
564	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
565	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
572	—	0 0 07	—	5 (1)	The Crown	—	—	—	—
573	—	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
575	—	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
579	840	0 0 03	—	5 (1)	The Crown	—	—	—	—
579	841	0 2 03	S 24,217	5 (4) (c)	Atapattu Mudiyanselegedera Mudalhami of Aludenya	—	Kandy	K 159	205
580	—	0 3 10	S 24,217	5 (4) (c)	Atapattu Mudiyanselegedera Mudalhami of Aludenya	—	Kandy	K 159	205
584	—	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
586	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
588	—	0 1 18	S 24,403	5 (4) (c)	(1) Galapita Mudiyanselegedera Dmgiri Appuhamy and (2) Atapattu Mudiyanselegedera Wola and Udahagedera Kiri Menika, both of Aludenya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	206
594	757	1 1 08	S 24,395	5 (4) (c)	(1) Ratukohe Mudiyanselegedera Dmgiri Appuhamy, (2) Ratukohe Mudiyanselegedera Dmgiri Menika, (3) Ratukohe Mudiyanselegedera Punchi Menika, and (4) Ratukohe Mudiyanselegedera Tikiri Banda, all of Aludenya	Settled in undivided shares of one-fourth each	Kandy	K 159	207
594	758	0 2 25	S 24,396	5 (4) (c)	Ratukohe Mudiyanselegedera Appuhamy of Aludenya	—	Kandy	K 159	208
594	759	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
594	760	0 2 01	S 24,898	5 (4) (c)	Dr. Walter Wijenake of Charles Place, Colombo	—	Kandy	K 159	209
595	—	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
596	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
597	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
598	761	0 3 01	S 24,898	5 (4) (c)	Dr. Walter Wijenake of Charles Place, Colombo	—	Kandy	K 159	209
598	762	0 0 31	S 24,397	5 (4) (c)	Ratukohe Mudiyanselegedera Run Banda of Aludenya	—	Kandy	K 159	210
599	—	0 0 09	—	5 (1)	The Crown	—	—	—	—
600	—	0 3 33	S 24,195	5 (4) (c)	The Aludenya Temple of Aludenya	—	Kandy	K 159	211
601	—	5 0 29	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
602	—	0 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
603	—	0 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
604	—	0 2 22	S 24,384	5 (4) (c)	(1) Ratnayaka Mudiyanselegedera Appuhamy, (2) Ratnayaka Mudiyanselegedera Dmgiri Appuhamy, (3) Ratnayaka Mudiyanselegedera Mudalhamy, (4) Ratnayake Mudiyanselegedera Ranhamy, (5) Ratnayaka Mudiyanselegedera Kiri Banda, and (6) Ratnayaka Mudiyanselegedera Tikiri Banda, all of Aludenya	Settled in undivided shares of one-third each to (1) and (2), and one-twelfth each to (3), (4), (5) and (6)	Kandy	K 159	212

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, No of References Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No
605	—	0 3 05	S 24,384	5 (4) (c)	(1) Ratnayaka Mudyanselegedara Appuhamy, (2) Ratnayaka Mudyanselage Dingiri Appuhamy, (3) Ratnayaka Mudyanselegedara Mudahhamy, (4) Ratnayaka Mudyanselegedara Ranhamy, (5) Ratnayaka Mudyanselegedara Kiri Banda, and (6) Ratnayaka Mudyanselegedara Tikiri Banda, all of Aludeniya	Settled in undivided shares of one-third each to (1) and (2), and one-twelfth each to (3), (4), (5) and (6)	Kandy	K 159	212
606	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
607	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
608	708	0 0 09	—	5 (1)	The Crown	—	—	—	—
608	709	0 2 18	S 24,898	5 (4) (c)	Dr. Walter Wijenaiko of Charles Place, Colombo	—	Kandy	K 159	209
609	—	1 0 05	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
610	—	0 0 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
611	710	0 0 01	—	5 (1)	The Crown	—	—	—	—
611	711	8 2 31	S 24,898	5 (4) (c)	Dr. Walter Wijenaiko of Charles Place, Colombo	—	Kandy	K 159	209
612	—	0 2 05	S 24,405	5 (4) (c)	Herat Mudyanselage Dingiri Amma of Aludeniya	—	Kandy	K 159	213
613	—	1 1 29	S 24,405	5 (4) (c)	Herat Mudyanselage Dingiri Amma of Aludeniya	—	Kandy	K 159	213
614	712	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
614	713	0 1 28	S 24,342	5 (4) (c)	(1) Yatalawattegedara Punchi Menika and (2) Ambakote Mudyanselage Dingiri Banda, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	214
614	714	0 0 32	S 24,898	5 (4) (c)	Dr. Walter Wijenaiko of Charles Place, Colombo	—	Kandy	K 159	209
615	715	3 2 06	S 24,898	5 (4) (c)	Dr. Walter Wijenaiko of Charles Place, Colombo	—	Kandy	K 159	209
615	716	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
616	—	0 1 38	S 24,407	5 (4) (c)	Epitawattogedara Ranhamy of Aludeniya	—	Kandy	K 159	215
617	717	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
617	718	1 0 03	S 24,196	5 (4) (c)	The Aludeniya Temple of Aludeniya	—	Kandy	K 159	216
620	—	0 2 34	—	5 (1)	The Crown	—	—	—	—
621	722	0 3 08	S 24,442	5 (4) (c)	Vodaralalagedara Kiri Banda of Aludeniya	—	Kandy	K 159	217
621	723	0 0 07	—	5 (1)	The Crown	—	—	—	—
622	719	0 1 27	S 24,407	5 (4) (c)	Epitawattogedara Ranhamy of Aludeniya	—	Kandy	K 159	215
622	720	0 0 24	S 24,343	5 (4) (c)	(1) Pahalawattogedara Mudalhamy and (2) Pahalawattogedara Appuhamy, both of Kingama	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	218
622	721	0 0 26	S 24,344	5 (4) (c)	Alutgedara Mutu Monika of Aludeniya	—	Kandy	K 159	219
623	—	1 2 26	S 24,405	5 (4) (c)	Herat Mudyanselage Dingiri Amma of Aludeniya	—	Kandy	K 159	213
624	—	2 0 37	S 24,898	5 (4) (c)	Dr. Walter Wijenaiko of Charles Place, Colombo	—	Kandy	K 159	209
625	—	0 1 08	S 24,385	5 (4) (c)	Ambakote Mudyanselage Heen Banda of Aludeniya	—	Kandy	K 159	220
626	—	1 0 05	S 24,385	5 (4) (c)	Ambakote Mudyanselage Heen Banda of Aludeniya	—	Kandy	K 159	220
627	724	0 1 13	S 24,345	5 (4) (c)	Aludeniya Ratanapala Thero of Aludeniya	—	Kandy	K 159	221
627	725	0 0 19	S 24,411	5 (4) (c)	Ambakote Mudyanselage Dingiri Banda of Aludeniya	—	Kandy	K 159	222
628	—	0 2 00	S 24,898	5 (4) (c)	Dr. Walter Wijenaiko of Charles Place, Colombo	—	Kandy	K 159	209
629	726	1 3 27	S 24,898	5 (4) (c)	Dr. Walter Wijenaiko of Charles Place, Colombo	—	Kandy	K 159	209
629	727	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
629	728	0 1 02	S 24,413	5 (4) (c)	(1) Ratukohe Mudyanselage Mudyanse and (2) Ratukohe Mudyanselage Appuhamy, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	223
629	729	0 0 19	S 24,204	5 (4) (c)	Walpolagedara Appuhamy of Aludeniya	—	Kandy	K 159	224
631	—	0 1 10	S 24,414	5 (4) (c)	(1) Ratukohe Mudyanselage Mudyanso and (2) Ratukohe Mudyanselage Appuhamy, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	225
632	—	0 1 15	S 24,787	5 (4) (c)	Ambakote Mudyansolegedera Tikiri Banda of Aludeniya	—	Kandy	K 159	226
633	—	0 3 03	S 24,787	5 (4) (c)	Ambakote Mudyansolegedera Tikiri Banda of Aludeniya	—	Kandy	K 159	226
634	730	0 0 12	S 24,414	5 (4) (c)	(1) Ratukohe Mudyanselage Mudyanse and (2) Ratukohe Mudyanselage Appuhamy, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	K 159	225
634	731	0 2 14	S 24,787	5 (4) (c)	Ambakote Mudyansolegedera Tikiri Banda of Aludeniya	—	Kandy	K 159	226
635	—	0 0 06	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
636	—	0 0 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
637	732	0 1 12	S 24,346	5 (4) (c)	Ambakote Mudyanselage Tikiri Banda of Aludeniya	—	Kandy	K 159	227
637	733	0 1 12	S 24,347	5 (4) (c)	Ambakote Mudyanselage Kiri Banda of Aludeniya	—	Kandy	K 159	228
637	734	0 1 15	S 24,388	5 (4) (c)	Ambakote Mudyanselage Heen Menika of Aludeniya	—	Kandy	K 159	229
637	735	0 1 10	S 24,389	5 (4) (c)	Ambakote Mudyanselage Dingiri Amma of Aludeniya	—	Kandy	K 159	230

Lot No	Sub-divisional Lot No	Extent	Title Plan	No of Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
637	736	0 1 03	S 24,386	5 (4) (c)	Ambakote Mudiyansele Banda of Aludeniya	—	Kandy	.K 159	231
637	737	0 0 33	S 24,412	5 (4) (c)	Ambakote Mudiyansele Banda of Aludeniya	—	Kandy	.K 159	232
638	—	0 0 14	S 24,386	5 (4) (c)	Ambakote Mudiyansele Banda of Aludeniya	—	Kandy	.K 159	231
639	—	1 1 11	S 24,338	5 (4) (c)	Ambakote Mudiyansele Banda of Aludeniya	—	Kandy	.K 159	233
640	—	0 1 18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
642	—	0 0 20	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
644	—	0 1 17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
645	—	0 1 17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
646	—	0 0 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
647	—	0 1 36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
648	—	0 1 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
651	842	0 1 31	S 24,422	5 (4) (c)	Tennakoon Mudiyansele Paragahaegedera Mudalihamy of Aludeniya	—	Kandy	.K 159	234
651	843	0 0 35	S 24,124	5 (4) (c)	Atapattu Mudiyansele Banda of Aludeniya	—	Kandy	.K 159	235
652	—	0 3 01	S 24,387	5 (4) (c)	Atapattu Mudiyansele Amma of Aludeniya	—	Kandy	.K 159	236
653	—	0 0 26	S 24,387	5 (4) (c)	Atapattu Mudiyansele Amma of Aludeniya	—	Kandy	.K 159	236
654	844	0 0 18	S 24,124	5 (4) (c)	Atapattu Mudiyansele Banda of Aludeniya	—	Kandy	.K 159	235
654	845	0 0 15	S 24,387	5 (4) (c)	Atapattu Mudiyansele Amma of Aludeniya	—	Kandy	.K 159	236
655	—	0 0 23	S 24,124	5 (4) (c)	Atapattu Mudiyansele Banda of Aludeniya	—	Kandy	.K 159	235
656	—	0 0 06	—	5 (1)	The Crown	—	—	—	—
657	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
658	—	0 0 22	S 24,409	5 (4) (c)	Ratnayaka Mudiyansele Ranhamy of Aludeniya	—	Kandy	.K 159	237
659	—	0 0 15	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
660	—	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
661	—	0 1 07	S 24,409	5 (4) (c)	Ratnayaka Mudiyansele Ranhamy of Aludeniya	—	Kandy	.K 159	237
663	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
666	—	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
667	—	0 0 08	—	5 (1)	The Crown	—	—	—	—
668	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
669	—	0 0 14	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
670	—	0 0 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
671	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
672	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
674	—	0 2 05	—	5 (1)	The Crown	—	—	—	—
675	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
678	—	0 2 05	S 24,408	5 (4) (c)	Epatawattegedera Ranhamy of Aludeniya	—	Kandy	.K 159	238
680	—	0 2 18	S 24,218	5 (4) (c)	Atapattu Mudiyansele Mudalihamy of Aludeniya	—	Kandy	.K 159	239
681	—	0 2 05	S 24,339	5 (4) (c)	(1) Atapattu Mudiyansele Appunhamy and (2) Atapattu Mudiyansele Songuraha, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	.K 159	240
682	—	0 2 15	S 24,599	5 (4) (c)	(1) Tennakoon Mudiyansele Paragahaegedera Mudalihamy and (2) Tennakoon Mudiyansele Punched Banda, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	.K 159	241
683	—	0 2 22	—	5 (1)	The Crown	—	—	—	—
684	—	1 2 25	S 24,599	5 (4) (c)	(1) Tennakoon Mudiyansele Paragahaegedera Mudalihamy and (2) Tennakoon Mudiyansele Punched Banda, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	.K 159	241
685	—	0 3 26	S 24,340	5 (4) (c)	(1) Tennakoon Mudiyansele Ranhamy and (2) Tennakoon Mudiyansele Mudalihamy, both of Aludeniya	Settled in undivided shares of one-half each	Kandy	.K 159	242
686	846	0 3 12	S 24,743	5 (4) (c)	(1) Epatawattegedera Mudiyanse, (2) Epatawattegedera Punched Banda, (3) Epatawattegedera Ukku Banda, and (4) Epatawattegedera Punched Banda, all of Aludeniya	Settled in undivided shares of one-fourth each	Kandy	.K 159	243
686	847	0 0 37	S 24,456	5 (4) (c)	Arampath Mudiyansele Yukgepiye Kalu Banda of Aludeniya	—	Kandy	.K 159	244
687	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
688	—	0 1 08	S 24,408	5 (4) (c)	Epatawattegedera Ranhamy of Aludeniya	—	Kandy	.K 159	238
690	—	0 2 00	S 24,341	5 (4) (c)	(1) Epatawattegedera Mudiyanse, (2) Epatawattegedera Punched Banda, (3) Epatawattegedera Ukku Banda, (4) Epatawattegedera Ranhamy, and (5) Epatawattegedera Punched Banda, all of Aludeniya	Settled in undivided shares of one-fifth each	Kandy	.K 159	245
692	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
693	848	0 1 38	S 24,574	5 (4) (c)	Arampath Mudiyansele Mudalihamy of Aludeniya	—	Kandy	.K 159	246

Lot No.	Sub-divisional Lot No	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
693	849	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
694	—	0 0 02	—	5 (1)	The Crown	—	—	—	—
695	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
696	—	0 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
697	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
697½	—	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
700	—	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
701	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
702	738	69 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—
702	739	1 0 05	—	5 (1)	The Crown	—	—	—	—
702	740	1 0 09	S 24,390	5 (4) (c)	Arambekumburegedera Dingiri Appuhamy of Aludeniya	—	Kandy	K 159	247
703	—	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
705	—	0 0 04	—	5 (1)	The Crown	—	—	—	—
707	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 12th day of May, 1953.

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 20 perches out of the land called Kahatagaha, situated at Biyagama in Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District; and bounded as follows —

North by land of L. Hamy Nona Pereira and L. Rausa Perera, Biyagama,
East by Biyagama-Malwana Road and Matagalawatta of R. S. Fernando of Biyagama, Malwana;
South by Kelani River,
West by Kongahawatta of N. R. D. Carthels and daughter, Biyagama.

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. Q 4480/J/TW/2819,
Colombo, January 8, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 2 60 perches out of the paddy land called Peelkumbura, situated at Devalapola, Aluthkuru Korale North (B), Colombo District; and bounded as follows —

North by remaining portion of same land;
East by Wadumulla Oya;
South by remaining portion of same land and by Oya;
West by paddy field called Peelkumbura.

(2) A portion, in extent about 4 20 perches out of the paddy field called Peelkumbura, situated at Devalapola, Aluthkuru Korale North (B), Colombo District; and bounded as follows —

North by remaining portion of same land,
East by remaining portion of same land and Oya;
South and West by Peelkumbura.

(3) A portion, in extent about 2 perches out of the paddy field called Peelkumbura, situated at Devalapola, Aluthkuru Korale North (B), Colombo District; and bounded as follows —

North by remaining portion of same land;
East by remaining portion of same land and R. B. Channel,
South by R. B. Channel;
West by remaining portion of same land.

Ref. No. Q. 4425/J/LLD/2678,
Colombo, June 9, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 3 69 perches from the lands bearing assessment Nos 293/2, 293/3 and 293/4, Fonseka Road, situated at Galkissa, within the Urban Council limits of Dehiwala-Mt. Lavinia, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows —

North, east and south by Fonseka Road,
West by the remaining portion of the same land.

Ref. No. Q 4549/J/LG/9/53,
Colombo, August 10, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 0A 1R 1 5P, out of the land called Narangahalandawatta, situated at Halpe, Hapitigam Korale, Colombo District; and bounded as follows —
 North by lands belonging to S. T. James Appuhamy and others,
 East by the present V C road,
 South by land belonging to D. M. James Appuhamy;
 West by lands belonging to A. S. Perera and others

Ref No Q 4560/J/LLD/36/53,
 Colombo, July 29, 1953.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 25 perches from the land called Nabodagaha, situated at Yakkaduwa, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows:—
 North and east by remaining portions of the same land;
 South and west by Heon Ela

Signified by me.

S. F. AMERASINGHE,
 Permanent Secretary.

Ref No Q 4597/J/LLD/2817,
 Colombo, August 15, 1953

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1,221 ft. x 15 ft from the lands called No. 9 Estate and Rambidaluwatta, situated at Pitiyana, Aluthkuru Korale North (A), Colombo District, and bounded as follows —
 North by Pitiyana Weediya Church Road and the lands of L. E. N. Fernando, N. John Fernando, L. J. B. Fernando, S. Marshall Fernando, and S. Isable Fernando,
 East by P. W. D. road and the lands of His Grace the Archbishop of Colombo, L. E. N. Fernando and D. Augusteenu Fernando,
 South by lands of L. E. N. Fernando, N. F. R. Fernando, L. J. B. Fernando, S. M. Fernando, S. Justina Fernando and others;
 West by the lands of D. A. Fernando, B. M. M. Fernando, L. E. B. Fernando and others

Ref No Q 4626/J/LG/267/53,
 Colombo, September 16, 1953.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An area about 48 acres shown on P. P. 4,520 situated in Katubedda in Salpiti Korale, Colombo District; and bounded as follows —
 North by land of P. D. D. Wijesinghe and others, L. D. P. Wijetunga and others, K. L. Herath and others, and the property of Katubedda Mills, Ltd. Excluding 2 acres occupied by Katubedda Mills, Ltd.,
 East by Bolgoda River;
 South by land of M. D. Helena Wijetunga and others, W. Utilyn Fernando and others, part of Miss C. Paris's land and Katubedda Road;
 West by land of M. D. S. Wijetunga, K. D. Joslyn, L. C. Sigera and P. D. D. Wijesinghe and others.

Ref. No. Q.4580/J/E/81/53,
 Colombo, September 4, 1953.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 300 ft x 3 ft from the land called Mandamuniya Kumbura, situated in Godamunne village, Patha Hewa-heta, Kandy District; and bounded as follows:—
 North and West by portions of the same land,
 East by Herath Mudiyanalage Bowalagedara Loku Menika's paddy field,
 South by Pupuladeniya V. C. well.

Ref. No. J/HLG/337,
 Colombo, September 17, 1953.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

No. LD 4154

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act

- (1) A portion in extent $2\frac{1}{2}$ perches from the land called Kolambayakotuwa, more particularly described as lot 1 in Kegalla Executive Engineer's plan dated August 18, 1951, situated at Keenadeniya in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by remaining portion of lot 1,
East by Railway Reservation and Warakapola-Mahabotale P. W. D. road,
South by V. C. road,
West by Galabodawatta
- (2) A portion in extent $2\frac{1}{2}$ perches from the land called Kolambayakotuwa, more particularly described as lot 1A in Kegalla E. E.'s plan dated August 18, 1951, situated at Keenadeniya in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by the V. C. road and the balance portion of the same land,
East by Railway Reservation and Warakapola-Mahabotale P. W. D. road,
South and West by balance portion of the same land.
- (3) A portion in extent .03 perch from the land called Galabodawatta, more particularly described as lot 2 in Kegalla E. E.'s plan dated August 18, 1951, situated at Keenadeniya in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North and West by balance portions of the same land,
East by lot 1,
South by V. C. road.
- (4) A portion in extent $7\frac{1}{2}$ perches from the land called Galabodakumbura, more particularly described as lot 2A in Kegalla E. E.'s plan dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by V. C. road,
East by Galabodakumburowatta,
South by balance portion of the same land,
West by lot 3 in the plan.
- (5) A portion in extent $12\frac{1}{2}$ perches from the land called Siyambalagahawatta, more particularly described as lot 4 in Kegalla E. E.'s plan dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North and East by balance portion of the same land,
South by V. C. road,
West by lot 5 in the sketch.
- (6) Two allotments of land in extent $2\frac{1}{2}$ perches and $10\frac{1}{2}$ perches from the land called Siyambalagahawatta, more particularly described as lots 3 and 5 respectively in Kegalla E. E.'s plan dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District; and bounded as follows —
North by V. C. road,
East by lot 2 in the sketch
South and West by balance portions of the same land
- (7) Four allotments of land in extent $1\frac{1}{2}$, $2\frac{1}{2}$, $3\frac{1}{2}$ and $2\frac{1}{2}$ perches from the land called Keul Kumbura, more particularly described as lots 5A, 6, 6A and 7 in Kegalla E. E.'s plan dated August 18, 1951, respectively, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
Boundaries to lot 5.
North by V. C. road,
East and South by balance portions of the same land,
West by lot 6A in the sketch.
Boundaries to lot 6.
North by balance portion of the same land,
East by lot 5 in the sketch,
South by V. C. road,
West by lot 7A in the sketch.
Boundaries to lot 6A.
North by V. C. road,
South by balance portion of the same land,
East by lot 5A in the sketch,
West by lot 7A in the sketch.
Boundaries to lot 7.
North by V. C. road,
South by balance portion of the same land,
East by lot 6A in the sketch,
West by lot 8A in the sketch
- (8) A portion in extent $9\frac{1}{2}$ perches from the land called Keul Kumbura, more particularly described as lot 7A in Kegalla E. E.'s sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by V. C. road,
East by lot 6A in the sketch,
South by balance portion of the same land,
West by lot 8A in the sketch.
- (9) A portion in extent 12 perches from the land called Keul Kumbura, more particularly described as lot 8 in Kegalla E. E.'s sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by balance portion of the same land,
East by lot 7 in the sketch,
South by V. C. road,
West by lot 9 in the sketch.
- (10) A portion in extent $2\frac{1}{2}$ perches from the land called Keul Kumbura, more particularly described as lot 8A in Kegalla E. E.'s sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by V. C. road,
East by lot 7 in the sketch,
South by balance portion of the same land,
West by lot 10 in the sketch
- (11) A portion in extent $7\frac{1}{2}$ perches from the land called Keul Kumbura, more particularly described as lot 9 in Kegalla E. E.'s sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District; and bounded as follows —
North by balance portion of the same land,
East by lot 8 in the sketch,
South by V. C. road,
West by lot 9A in the sketch.

- (12) A portion in extent $4\frac{1}{2}$ perches from the land called Keul Kumbura, more particularly described as lot 9A in Kegalla E E's sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by balance portion of the same land,
East by lot 9 in the sketch,
South by V. C. road,
West by lot 10A in the sketch
- (13) A portion in extent 2 perches from the land called Keul Kumbura, more particularly described as lot 10 in Kegalla E E's sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by V C road,
East by lot 8A in the sketch,
South by balance portion of the same land,
West by road to the Walauwa.
- (14) A portion in extent $11\frac{1}{2}$ perches from the land called Keul Kumbura, more particularly described as lot 10A in Kegalla E E's sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by balance portion of the same land,
East by lot 9A in the sketch,
South by V C road,
West by lot 11 in the sketch.
- (15) A portion in extent $13\frac{1}{2}$ perches from the land called Keul Kumbura, more particularly described as lot 11 in Kegalla E E's sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by balance portion of the same land,
East by lot 10A in the sketch,
South by V C road,
West by lot 13 in the sketch
- (16) A portion in extent $\frac{1}{2}$ perches from the land called Kahatagahawatta, more particularly described as lot 11A in Kegalla E E's sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by V C road,
East and South by balance portions of the same land
West by lot 12 in the sketch
- (17) A portion in extent $2\frac{1}{2}$ perches from the land called Kahatagahawatta, more particularly described as lot 13 in Kegalla E. E's sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North and West by balance portions of the same land
East by lot 11 in the sketch,
South by V C road
- (18) A portion in extent $13\frac{1}{2}$ perches from the land called Botale Estate, more particularly described as lot 15 in Kegalla E E's sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by balance portion of the same land,
East by lot 14 in the sketch
South by balance portion of the same land,
West by lot 16 in the sketch
- (19) Two allotments of land in extent $6\frac{1}{2}$ perches from the land called Kahatagahawatta, more particularly described as lots 12 and 14 in Kegalla E E's sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by V C road,
East by lot 11A in the sketch,
South by balance portion of the same land,
West by lot 15 in the sketch.
- (20) A portion in extent $22\frac{1}{2}$ perches from the land called Galabodawatta, more particularly described as lot 16 in Kegalla E E's sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by V. C road
East by Botale Estate,
South by balance portion of the same land,
West by lot 17 in the sketch
- (21) A portion in extent $3\frac{1}{2}$ perches from the land called Galabodawatta, more particularly described as lot 17 in Kegalla E E's sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by V C road, East by lot 16 in the sketch.
South and West by balance portion of the same land.
- (22) A portion in extent $13\frac{1}{2}$ perches from the land called Galabodawatta, more particularly described as lot 18 in Kegalla E.E.'s sketch dated August 18, 1951, situated at Botale in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —
North by balance portion of the same land,
East by Arachchi Mahatmaya's land,
South and West by V C road

Ref Q 4043/J/TW/1992,
Colombo 1, June 25, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 30 ft × 30 ft, from the land called Ohya Pitaya alias Siyambalagahakotuwa, situated in Morape village, Kotmale D. R. O's Division, Nuwara Eliya District, and bounded as follows —

North by P. W. D road,
East by Agala and live fence of Dewatagederawatta,
South by Ditch of the land called Ohipitiya,
West by Footpath.

Ref No. J/LG/211/53,
Colombo, September 7, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All those seven allotments of land called Koluhanakumbura, Peelekumbura, Godakumbura and Dorakoda-arawa, Godakumbura; totalling in extent 0A 1R 3 9P, situated at Kahatadanda and Napotawela villages in Maturata Korale, Udahewaheta Division, Nuwara Eliya District, surveyed and described as lots 3, 4, 15, 16, 17, 18 and 19 in preliminary plan A 1,784.

Ref. No. J/TW/469,
Colombo, September 28, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Reference No LA/Misc/53/6/J/LG/148/53.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about 82 ft by 18 ft out of the land called Jambuwalkumbura, situated in Bandawa Village, Medalagama Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by the land claimed by Y. L. Saribdeen and others,
East by the land called Ambagahamulawatta claimed by Y. L. Saribdeen and others,
South by the land claimed by Abdul Azeez,
West by Colombo-Kurunegala P. W. D. road.

(2) A portion in extent about 245 ft by 18 ft. out of the land called Ambagahamulawatta, situated in Bandawa Village, Medalagama Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by the land claimed by Senlabdeen,
East by the land called Kosgahamulawatta claimed by Y. L. Saribdeen and others;
South by the land claimed by Segusulaman,
West by the land called Jambuwalkumbura claimed by Y. L. Saribdeen and others.

(3) A portion, in extent about 225 ft by 18 ft out of the land called Kosgahamulawatta, situated in Bandawa Village, Medalagama Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by the land called Madawalaliyaddehena,
East by the land called Kolongahamulawatta,
South by the land claimed by Segusulaman;
West by the land called Ambagahamulawatta

(4) A portion in extent about 335 ft. by 18 ft out of the land called Kolongahamulawatta alias Madawalaliyaddehena, situated in Bandawa Village, Medalagama Palata, Dambadeni Hatpattu Kurunegala District; and bounded as follows —

North by the land claimed by Abdul Majeed,
East by Kuda Oya,
South by the land claimed by Segusulaman,
West by the land called Kosgahamulawatta

Ref. No. J/LG/148/53,
Colombo, September 9, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 3414/1.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following servitude which is required for a public purpose —

Description of the servitude to be acquired

An allotment of land in extent 0A 0R 10 2P, bearing part of assessment No. 10/15, Peradeniya Road, Ward No 3 Katukele and Ward No 4 Nuwara Dodanwela, within the Municipal limits of Kandy, Gangawata Korale, Kandy Gravets, Kandy District, surveyed and described as lot 3 in P. P. A. 1,133, for the purpose of laying of the Pipe lines for the Kandy Water Supply Scheme and its subsequent maintenance

The land is presently claimed by the Trustee, Pulliyar Kovil, Kandy.

All persons interested in the aforesaid land on which a servitude is to be acquired are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 10, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 3, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said servitude, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, October 2, 1953

RAINE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No L D 3960-II.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired :

All those allotments of lands called Galgodahena, situated in Halmehkandura (part) village in Gangawatte Korale, Kandy and Pata Hewaheta, Kandy District, surveyed and described in preliminary plan No A 1,665 as follows —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
44	Galgodahena	Garden contains, coconut, jak, mango, durian, arecanut, mangoosten and orange and coffee trees, 1 tiled zinc and mud and 1 cadjan mud houses	D. P. Sriwardene of Perademya Road, Kandy Disputed by the Gangarama Vihare, Trustee. Rambukwelle Vapassi Thero of Malwatte Vihare, Kandy	0 1 28.5
45	Do.	Garden contains jak, coffee, durian, arecanut and cotton trees	do.	0 0 26.5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri, on November 10, 1953, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 3, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia

The Kachcheri,
Kandy, October 5, 1953.

O. R. WRIGHT,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, the lands getting submerged under the Nalanda-oya Reservoir Scheme, to wit —

Supplement No. 1 to final village plan No 32 Village—Akuramboda				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R R
341	Dalupottekumbura	Paddy field and owita	Pahalagedara Tikiri and Gininona	0 3 3
342	Do.	Paddy field	Herath Mudiyanalage Ukku Banda Herath and Herath Mudiyanalage Punchi Menika Horath	0 1 23
343	Dg.	Paddy field and owita	Chief Trustee of Akuramboda Vihare, Charles Herath Senaviratne of Akuramboda	0 2 33
344	Do.	do	Wadanahaluwalagedara Ratnapuli	0 0 28
345	Do.	Paddy field	Kaddadiyalagedara Bandiya	0 0 37
346	Do.	do.	Upasakayalagedara Pusumba	0 0 30
347	Do.	do.	Kuiyamanalagedara Kiri, ditto Kalu, ditto Pels, ditto Happumalo and ditto Haramanis	0 0 21
348	Do.	do.	Kaddadiyalagedara Bandiya	0 1 7
349	Do.	do.	Chief Trustee of Akuramboda Vihare, Charles Herath Senaviratne of Akuramboda	0 3 21
350	Do	Paddy field and owita	Wadanahaluwalagedara Ratnapuli	0 3 0
351	Do.	Paddy field	Atpotiyawegodara Dewaya	0 0 31
352	Do.	Paddy field and owita	Kaddadiyalagedara Bandiya	0 2 9
353	Deetakotuwa	Paddy field	Charles Herath Senaviratne	0 1 2
354	Dalupottekumbura	do	Dovakarayalagedara Pina, ditto Puncha, ditto Lappaya, ditto Menikki, ditto Babanis	0 1 9
355	Do	do.	Inalagedara Sarana, ditto Dingiriya, ditto Pusumbi	0 3 15
357	Deetakotuwa	do.	Devakarayalagedara Pina, ditto Puncha, ditto Lappaya, ditto Menikki, ditto Babanis	0 1 25
358	Do.	do.	Herath Banda Wijeratne	0 1 27
359	Do.	do.	Chief Trustee of Akuramboda Vihare, Charles Herath Senaviratne	0 0 35
360	Dalupottekumbura	do.	Herath Banda Wijeratne	0 0 36
361	Gonkarayagoda	do.	Inalagedara Sarana, ditto Dingiriya and ditto Pusumbi	0 1 11
362	Akuramboda Group	Rubber contains 1 tree over 30 years	Ceylon Consolidated, Ltd., Agents — Aitken Spence & Co, Ltd., Colombo	8 0 23
				8 1 32
Supplement No. 1 to final village plan No 40 Village—Palkada				
61	Nadeniyakumbura	Paddy field	H. Mant of Matala	0 1 3
62	Do	do.	do.	0 2 10
63	Do.	do.	Durayalagedara Punchi	0 0 39
64	Do	do	S Kanagasabai of Matala	0 1 5
65	Do.	do	Rankotgedera Karunaratne	0 1 2
66	Do	do	Etpattiyawogodara Devaya	0 0 32
67	Do	do	Mahalanage Sugatapala and Etpattiyawogodara Devaya	0 0 25
68	Do	do	Alutgedera Appuhamy and Kiriyanamalagedara Horatala	0 0 27
68½	Do	do	Kuiyamanalagedara Kiri, ditto Kalu, ditto Pels, ditto Happumalo, ditto Haramanis	0 0 13
69	Do	do.	Kiriyanamalagedara Menika	0 1 2
70	Do	do.	Dissanayake Mudiyanalage Appuhamy	0 0 33
71	Do	do.	Etpattiyawogodara Devaya	0 0 11
72	Do	do	Dissanayake Mudiyanalage Appuhamy	0 0 20
73	Do.	do	Mahalanage Sugatapala	0 0 14
74	Do.	do	do	0 0 27
75	Do.	do	H. Mant of Matala	0 3 30
76	Do.	do.	do.	0 0 12
77	Do	do	Kuiyamanalagedara Horatala	0 0 26
78	Do	do	do	0 1 0
79	Do	do.	Charles Herath Senaviratne	0 1 13
80	Gunmarakotuwepillawe	Waste land	Charles Herath Senaviratne and Etpattiyawogodara Devaya	0 0 17
80½	Bambaasweddumakumbura	Paddy field	Etpattiyawogodara Devaya	0 0 16
81	Do.	do	do	1 0 30
82	Do.	do.	Upasakayalagedara Pusumba	0 1 7
83	Do	do.	Waduwalagedara Ukkuwa	0 1 13
84	Do.	do	Ehalagedara Herath Mudiyanalage Senaviratne and ditto Piyadasa Herath	0 0 33
85	Do.	do.	Dambagahagedara Appuhamy of Walmoruwa	0 2 4
86	Bamba-Aswedduma	do	Etpattiyawogodara Devaya	0 3 7
87	Palapowatta	Paddy field, contains 21 coconut and 2 mee trees 40 years and coconut garden contain 9 trees about 50 years	Inalagedara Herath Mudiyanalage Seneratne, ditto Piyadasa Herath and Pihillagedara Punchamma	0 2 34
88	Do	Coconut garden 50 years contains 75 trees and 1 jak tree	Pihillagedaragedara Herath Mudiyanalage Bisomanike	0 3 22
89	Do	Garden contains 3 coconut trees about 40 years, 3 del, 1 jak, 2 kitul and 2 mee trees about 30 years	Wederalalagedara Pinhami	0 0 32
90	Palkadewela	Paddy field	T G Tikirimenika	0 1 19
91	Do.	do	W. Bisomanike, I Dingiriya and H M Dingiri Amma of Paranagama	0 1 10
92	Do.	Paddy field contains a masonry well	A Happuwa, A Menika and A Mahe	0 1 3
93	Do.	Paddy field	K Meniki and K Kiri	0 1 2
94	Palkadakumburepillawe	Garden contains plantain trees	Charles Herath Senaviratne	0 0 20
95	Palkadekumbura	Paddy field	L Binduwa	0 0 14
96	Palkadawela	do	Dissanayake Mudiyanalage Tikiri Banda, ditto Loku Banda, ditto Abeyratne, ditto Bisomenika	0 2 36
97	Do	do	Herath Mudiyanalage Bisomanika	0 1 11
97½	Do.	do.	Attuwagawagedara Ukku, ditto Gaihu Nona, ditto Dm-gu. Herath Mudiyanalage Dingiri Amma	0 2 0
98	Do.	do	Durayalage Sethu	0 0 29
99	Akuramboda Group	Rubber 25 years	Ceylon Consolidated, Ltd., Agents—Aitken Spence & Co., Ltd., Colombo	0 3 3
100	Bilingsawatta	Coconut garden 8 years, contains 5 trees	L B Herath, H B Wijeratne and Premawathie Herath, all of Akuramboda, P. Herath of Matala and Seelawathie Herath of Embakka	0 0 12
101	Akuramboda Group	Rubber 35 years, contains part of a suspension bridge	Ceylon Consolidated, Ltd., Agents—Aitken Spence & Co., Ltd., Colombo	1 3 32

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	B	P
102	Bamunekotuwa	Paddy field	Tennekoon Mudiyanse-lago Tikiri Monika and Dissanayake Mudiyanse-lage Appuhamy, both of Akuramboda	0	1	33
103	Bolmgaswatta	Paddy field, vegetable garden and coconut garden contains 36 trees, 3 jak and 19 arecanut trees 25 years	Herath Mudiyanse-lage Premawathie, Herath Mudiyanse-lage Soelawathy, Herath Mudiyanse-lage Piyadasa Herath and Herath Banda Wijeratne	8	1	32
104	Palkadawala	Paddy field	Herath Mudiyanse-lage Premawathy, Herath Mudiyanse-lage Soelawathv, Herath Mudiyanse-lage Piyadasa Herath and Herath Banda Wijeratna	1	3	14
105	Do	do.	Herath Banda Wijeratne	0	0	24
106	Do	do	Dissanayake Mudiyanse-lage Appuhamy	0	0	39
107	Do	do	Lindagawagedera Bimduwa	0	0	26
108	Palkodakumburepillawe	Waste land	do.	0	0	15
109	Pelawatta	Garden contains 2 coconut trees, 1 jak tree 40 years, 3 cotton trees 10 years, 2 arecanut trees 3 years and 8 plantain bushes	H M Dingiri Menika and P Herat	0	0	10
110	Lindakotuwo-watta	Garden contains 1 jak tree and 2 mee trees 40 years	Herath Banda Wijeratne	0	0	14
111	Lindakotuwa	Paddy field	Herath Mudiyanse-lage Dingiri Anuma and Jayalath Mudiyanse-lage Lokumenika	0	1	34
112	Jambugaswatta	Garden contains 8 coconut trees 20-40 years, 5 coconut trees 5 years, 14 arecanut trees 10 years, 5 cotton trees 10 years, 1 lunumidella tree 10 years and paddy field contains 4 coconut trees 30 years and 1 earth well	Tennekoon Mudiyanse-lago Tikiri Monika	0	0	37
113	Jambugaskottuwa	Paddy field	Dissanayake Mudiyanse-lage Tikiri Banda, Dissanayake Mudiyanse-lage Loku Banda, Dissanayake Mudiyanse-lage Abeyratne, Dissanayake Mudiyanse-lage Bisomanika and Dissanayake Mudiyanse-lage Appuhamy	0	1	31
114	Jambugaswatta	Garden contains 5 coconut trees 40 years, 8 coconut trees 8 years, 3 arecanut trees 5 years, 10 cotton trees 12 years, 25 plantain bushes, coconut garden contains 9 trees about 50 years and paddy field	Kriyayamanalagegedera Havadiya	0	1	0
115	Dopakara-aswedduma	Paddy field	Hendu Witaranage Samiti de Silva	0	1	0
116	Do.	Garden contains plantain bushes	Charles Herath Senaviratne	0	1	17
117	Do.	Paddy field	Charles Herath Senaviratne and Edward Herath Senaviratne	1	2	15
				31	1	31
Supplement No. 1 to final village plan No 41 Village—Alakola-ela						
44	Kosgahapitiya	Waste land	Alakola-ela Temple, chief trustee, H Promunanda Thero	0	0	19
45	Depakaraaswedduma	Paddy field	Charles Herath Senaviratne and Edward Herath Senaviratne	0	0	7
46	Eriyagollapillawa	Threshing floor	Edward Herath Senaviratne, C H Senaviratne and D M Appuhamy all of Akuramboda	0	0	8
47	Gederawala	Paddy field	D M Punchu Banda	0	1	1
48	Do	do	T. Pina, T. Puncha, T. Lapaya, T. Menika and T. Babanis	0	1	34
49	Do	do	T. Garu	0	1	1
50	Egodawatta	Garden contains 2 coconut trees 20 years, 1 arecanut tree 20 years and 1 lime tree 5 years	T. Dingiriya and T. Kiru	0	0	2
51	Eriyagahakotuwekumbura	Paddy field	P M Punchu Banda	0	1	20
52	Do	do	D M Appuhamy of Kohona	0	2	39
53	Do	do	Edward Herath Senaviratne	1	0	20
54	Pappalakumbura	do	P. M. Dissanayake of Ehelapola	0	2	9
55	Kainilekumbura	do	B. H. M. Bisomanika	0	3	18
56	Akuramboda Group	Rubber 40 years, contains part of a suspension bridge	Ceylon Consolidated Ltd, Agents—Atkin Spence & Co, Ltd, Colombo	6	1	39
				11	1	17

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Nalanda Resthouse on November 20, 1953 at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Matara, October 3, 1953

A. R. RATNAVALE
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L B 2135-J/E/2520

I Tilak Eranga Gooneratne, Assistant Government Agent of Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose for the Matara Government Sinhalese Mixed School —

Description of the land to be acquired

A portion in extent about 1 acre out of the lands called Etakarawwahena and Karandahetiya situated at Nawimana North in Wellaboda Pattu and Four Gravets, Matara District; and bounded as follows —

North by the New Road,
East by Etakarawwahena,
South by Etakarawwahena,
West by V. C. Road

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on December 11, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, October 1, 1953.

T. E. GOONERATNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA. 2653/J/E/1199

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Village—Periyakinniya	Name of Claimant or Cultivator	Extent		
					A	R	P
2552	Kuddikkarachchi	Garden contains 5 coconut trees, 1 cadju tree, 1 jak tree, 7 murunga trees, 1 margosa tree, 14 palmyra plants, 4 plantain bushes, 1 well and 2 temporary buildings		Claimed by Abdul Khan Akbar Khan of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya	0	0	17 5
2553	Do	Garden contains 2 jak and 3 mango trees, 1 cadju tree, 3 murunga trees and 5 palmyra plants		Claimed by Ojer Beebee, widow of Deen Hadjathoon of Periyathamuna, Ward No 11 Periyakinniya, Kinniya	0	1	7 9
2554	Do	Garden contains 3 coconut trees, 2 mango trees, 1 cadju tree, 4 murunga trees, 2 margosa trees, 3 palmyra plants and one temporary building		Cultivated by Ussabee, wife of Buranthoon Alla Buksh of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya, on P. P. allotment No 398	0	1	38 0
2555	Do	Garden contains 2 cadju trees, 1 margosa tree, 3 murunga trees, vegetables and one temporary building		Cultivated by Kuppa Moerasa of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya, on L. D. O Permit No 26	0	0	20 5
2556	Do	Garden contains 44 coconut plants, 5 orange and 5 lime plants, 4 jak plants, 9 papaw trees, 7 mango trees, 3 arecanut and 3 pomegranate plants, 5 cadju trees, 20 murunga trees, 1 margosa tree, one masonry well and two temporary buildings		Cultivated Dheen Kalleen of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya, on L. D. O Permit No 25	0	1	27 0
2557	Do	Garden contains 4 coconut plants, 5 jak trees, 20 murunga trees, 5 lime plants, 15 arecanut plants, 3 mango plants, 1 orange plant, 2 pomegranate plants, 2 papaw trees, 3 margosa trees, 2 plantain bushes, one masonry well and two temporary buildings		Cultivated by Sathakulebbo Ibrahim of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya, on L. D. O Permit No 24	0	1	15 2
2558	Do	Garden contains 13 murunga trees, 1 palmyra plant and one permanent building (built up to roof level but without any roofing)		Cultivated by Mohanadu Sultan Mohamed Hamiffa of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya, on L. D. O Permit No 23	0	1	22 7
2559	Do	Garden contains 8 coconut trees, 2 coconut plants, 2 mango, 1 jak and 12 cadju trees, 7 lime trees, 1 pomegranate plant, 4 margosa trees, 25 murunga trees, 1 palmyra plant one masonry well and one temporary building		Cultivated by Ahamatusa Abdul Rahman of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya, on L. D. O. Permit No 27	0	2	21.1
2560	Do	Garden contains 3 lime and 2 orange plants, 1 papaw tree, 7 murunga trees, 4 arecanut plants, 1 margosa tree, 1 palmyra plant, one masonry well and two temporary buildings		Cultivated by Janoon Abdul Wadood of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya on L. D. O Permit No 28	0	1	36 4
2561	Do	Garden contains 2 coconut plants, 2 mango plants, 1 margosa tree, 1 cadju tree, 6 murunga trees, 9 palmyra plants and one temporary building		Cultivated by Badurdeen Kuppathamby of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya, under the L. D. O	0	1	7 0
2562	Do	Garden contains 4 coconut plants, 1 lime tree, 1 margosa tree, 10 palmyra plants, one well and one temporary building		Cultivated under the L. D. O by Kunchi-amma, widow of Badurdeen Jamin of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya	0	0	17 5
2563	Do	Garden contains 3 coconut plants, 31 palmyra plants, 2 cadju trees, 10 murunga trees and one temporary building		Cultivated under the L. D. O by Kunchi-thamby Mohamadu Sultan of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya	0	0	24.2
2564	Do	Chena contains 6 cadju trees and 15 palmyra plants		Cultivated under the L. D. O. by Badurdeen Samsudeen of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya	0	2	26 6
2565	Do	Chena and garden contains 2 cadju trees, 2 mango trees, 1 lime and 2 orange plants, 1 pomegranate tree, 11 murunga trees, 4 palmyra plants, 1 margosa tree, 1 plantain bush, 1 well, 1 temporary building and part of another temporary building		Cultivated under the L. D. O by Kasdeen Mohamed Sultan of Kuddikkarachchi, Ward No 8, Periyakinniya, Kinniya	0	2	8 5
2566	Do	Chena contains 2 margosa and 6 murunga trees		Cultivated by Mohamed Ali Rahimeen Panikar of Adapanavedda, Ward No 8, Periyakinniya, Kinniya, on L. D. O Permit No 33	0	2	2.3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Trincomalee Kachcheri, on November 9, 1953, at 9.30 a.m. and are hereby requested to notify me in writing (in duplicate) on or before October 26, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Trincomalee, September 29, 1953.

ANTON R. McHEVZER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/E/1091/LM 5288.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No 1 to final village plan No. 171 Village—Garagoda

Lot No.	Name of Land	Description	Claimants	Extent		
				A	R.	P.
265	Wekewatta	Coconut garden contains coconut and jak trees 30-50 years	D M Samachai Kumarahmie of Kompitakanda, Beddewala	0	1	38.7
266	Do.	do	do.	3	1	19.0
Total				3	3	17.7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Rambukkana Circuit Bungalow, on November 26, 1953, at 3.30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 19, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation, and the details of the computation of such amount.

The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before November 19, 1953. The claims of persons who have not informed me of such claim in writing within the prescribed period will not be entertained at the inquiry.

The Kachcheri,
Kegalla, September 29, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Hambantota District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m. on Saturday, November 7, 1953, at Angunakolapelessa Rural Courts to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

W. S. DE ALWIS,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R.	P.
12	Don Carolis Dissanayake	2	0	24
16	Batigama Gam Achange Lancanahamy	1	0	12

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Hambantota District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9 a.m. on Saturday, November 7, 1953, at Hungama Govt. School, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

W. S. DE ALWIS,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R.	P.
84	Jayawardhana	1	0	19
101	Pathirana Jantishamy	1	3	20

LRO/APL 5274.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on Tuesday, November 3, 1953, at the Jaffna Kachcheri to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2 The Grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, October 5, 1953.

Particulars of Land referred to above

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R.	P.
1	Thevvy widow of Vinasi, Kadduvan, Tellippalai East, Tellippalai	0	0	39
2	Do.	1	0	32

Land Redemption Notices

Ref. Q. 4667/LRO/APL 572

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me

S. F. AMERASINGHE,
Permanent Secretary,
Colombo, August 3, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 3,188 Village—Wadurewa

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Ketelekumbura	Paddy field	K. F. Gregory and N. C. Gregory of Mottunna Estate, Veyangoda, and A. P. Gregory of 110, Manning Place, Wellawatta	1	3	32
2	Do.	do.	do.	0	1	10
Total				2	1	2

Ref. Q. 4632/LRO/APL 17.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me

S. F. AMERASINGHE,
Permanent Secretary

Colombo, April 29, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 3,074 Village—Dumunegedara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Galabodawatta	Coconut garden contains coconut 50 years and other seasonal crops	D. C. Disanayake of Muddaragama, Gammulla, Banduragoda	0	0	21
2	Do.	do.	do.	0	1	5
3	Do.	do.	do.	0	2	34
4	Do.	do.	do.	9	1	2
5	Do.	ditto and a masonry tiled building, a temporary copra shed, masonry well and a temporary lavatory	do.	7	0	39
7	Do.	Coconut garden contains coconut 50 years and other seasonal crops	do.	0	1	23
Total				18	0	4

Ref: Q 4633/LRO/APL 5843.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, April 29, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 3,352. Village—Bonegala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Maragahalanda, Kongahawatta	Coconut garden (50 years)	P. R. James Singho and P. R. Punchusingho both of Pilankanda, Kalagedihena, Veyangoda	1	0	38
3	Do.	do.	do.	0	0	10
Total				1	1	8

L. D.—B. 49/50.

Ref. Q. 4604/LRO/APL 5687.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 11, 1953, at 2 30 p m, and
 - (b) notify to me in writing (in duplicate) on or before November 27, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

October 3, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 3,307. Village—Katuwellegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Bulugahawatta formerly known as Bulugahawatupanguwa	Coconut garden (old) contains a foot path and includes the following servitude.—The right of adjoining land owner to use the footpath which exists through this land	Sesatpura Devage Cornelis Fernando, Head Teacher, B. M. S. School, Eswatta, Puwakpitiya	1	0	10

L. D.—B. 49/50.

Ref Q 4606/LRO/APL 3896

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanno, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 14, 1953, at 11 a.m., and
- (b) notify to me in writing (in duplicate) on or before November 30, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

October 3, 1953

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent

Lot	Name of Land	Schedule		Extent A R P
		Preliminary plan No. A 3,179. Description	Village—Paragoda Name of Claimant	
1	Etambagahakumburepillawa, formerly known as Etambagahamulapillewa	Coconut garden (old)	N. P. Jayasona, N. P. Karunaratno, N. P. Gunawardena, N. P. Nanda Soma, all of Paragoda, Kotadeniyawa	0 0 4
2	Ditto and Etambagahakumbura, formerly known as Etambagahamula Pillawa and Nagahadeniya Kumbura	ditto paddy field (old) contains an earthen well and part of a footpath	do	0 3 38
Total ..				<u>1 0 2</u>

L. D.—B. 49/50

Ref. Q 4543/LRO/APL 5588.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanno, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 4, 1953, at 9.30 a.m., and
- (b) notify to me in writing (in duplicate) on or before November 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

October 3, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule		Extent A R P
		Preliminary plan No. A 3 353 Description	Village—Wataddara Name of Claimant	
1	Mahawatta	Coconut garden (30–40 years)	D. A. Don Salamon of Wataddara, Veyangoda	0 1 14
2	Do.	do	do	0 0 4
3	Do	do	do	0 0 4
Total ..				<u>0 1 22</u>

Ref No Q 4634/LRO/APL 4443c

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanno, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 4, 1953, at 11 a.m., and
- (b) notify to me in writing (in duplicate) on or before November 20, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, October 3, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule		Extent A R P
		Preliminary plan No. A 3,363 Description	Village—Nalla Name of Claimant	
1	Dorakadakumbura	Paddy field contains 2 coconut trees 50 years	S Hector Silva of Katana Mills, Katana	0 1 12
2	Do	Paddy field	do	2 1 9
3	Katuhena, formerly known as Kahatagahawatta alias Kosgahawatta	Coconut garden 50 years	do	3 1 1
4	Do.	do	do	1 0 24
Total ..				<u>7 0 6</u>

Ref Q. 4630/LRO/APL 265.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 4, 1953, at 2 30 p m, and

(b) notify to me in writing (in duplicate) on or before November 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, October 3, 1953.

A St V WIJEMANNE,
Assistant Government Agent.**Schedule**

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,284 Village—Aluthgama Bogomuwa		Extent
			Name of Claimant		
					A R P.
1	Delgahalanda	Coconut garden 30 years	D R	M. Rajapakse, Matale and Ovule Government Estates, Matale	0 2 38
2	Do	do.	do	do	3 1 14
3	—	Footpath	do	do	0 0 9
Total					4 0 21

Reference No Q 4629/LRO/APL 1013.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 7, 1953, at 2 30 p m, and

(b) notify to me in writing (in duplicate) on or before November 23, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Colombo, October 3, 1953

A St V WIJEMANNE,
Assistant Government Agent**Schedule**

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,367. Village—Wolvetiya East		Extent
			Name of Claimant		
					A R P.
1	Gorakagahawatta alias Podiweekanatta	Rubber	I B	Simon Naide of Pahala Imbulgoda, Imbulgoda	0 0 1
2	Do	Rubber contains 2 earth wells	do	do	0 2 17
3	Do	Rubber	do	..	0 0 5
Total					0 2 23

Ref No Q 4607/LRO/APL 3896.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 9, 1953, at 2 30 p m, and

(b) notify to me in writing (in duplicate) on or before November 25, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Colombo, October 3, 1953

A. St V WIJEMANNE,
Assistant Government Agent.**Schedule**

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,180. Village—Paragoda		Extent
			Name of Claimant		
					A. R. P.
1	Kahatagollewatta	Coconut garden (old)		Nainayaka Patirannahelago Seeladasa of Paragoda Kotadeniyawa	0 0 18
2	Ditto Murutagahakumbura	Paddy field and coconut garden, contains and earthen well		do	1 1 16
3	Murutagahakumbura	Paddy field		do	0 0 8
Total					1 2 2

Ref. No Q. 4631/LRO/APL 5822

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 16, 1953, at 9 30 a.m., and
 - (b) notify to me in writing (in duplicate) on or before December 2, 1953, the nature of his interest in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Colombo, October 2, 1953.

A. St. V. WIJEMANNE,
Assistant Government Agent

Schedule

Preliminary plan No A 3,354 Village—Pahyatiyana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kosgahahena	Coconut garden (old)	Anura Pedge Gawariya of Hoiampella, Minuwangoda	0	1	14
2	Do	do.	do.	0	0	10
3	Do	ditto contains a temporary house, a well and part of a well	do.	7	0	12
4	Do	Coconut garden (old) contains part of a well	do.	0	0	32
Total				7	2	28

Ref. No. Q 4636/LRO/APL 5840

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 16, 1953, at 2.30 p.m., and
 - (b) notify to me in writing (in duplicate) on or before December 2, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, October 3, 1953.

A. St. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A. 3,379 Village—Kimbulapitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Welmidellagahawatta, Pathayanwatta, Delgahawatta, Dawata-gahakurunduwatta, Horagahawatta, now known as Pathayanwatta	Coconut garden 35 years contains an abandoned masonry lavatory without roof and a wire fence	E. A. Don Nicholas, Leprosy Hospital, Hendala, Wattala	4	2	36
2	Pathyanwatta	Coconut garden about 35 years	do.	0	0	31
Total				4	2	27

L. D.—B. 49/50

Ref. Q 4605/LRO/APL 3896.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 11, 1953, at 9 30 a.m., and
 - (b) notify to me in writing (in duplicate) on or before November 27, 1953, the nature of his interests on the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

October 3, 1953.

A. St. V. WIJEMANNE,
Assistant Government Agent

Schedule

Preliminary plan No. A 3,268. Village—Paragoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Taranakanda and Bulukandanwatta	Coconut garden	N. P. Jayasena, N. P. Karunaratne, N. P. Nanda Soma and N. P. Gunawar-dane, all of Paragoda, Kotadeniyawa	7	3	5
2	Taranakanda	do.	do.	0	0	35
3	Do.	do.	do.	0	0	4
Total				7	3	4

L. D.—B 49/50.

Ref. Q. 4595/LRO/APL 4273.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A St V Wijemanno, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 14, 1953, at 9 30 a m, and
 - (b) notify to me in writing (in duplicate) on or before November 30, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

October 3, 1953

A. St V. WIJEMANNE,
Assistant Government Agent**Schedule**

Preliminary plan No A 3,313. Village—Moragoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Gorakagahawatta	Coconut garden contains coconut and other seasonal crops of 50 years	H Gmasakera Perera of Moragoda, Gampaha	0	2	14
2	Do	Coconut garden contains coconut trees of 50 years	do	0	0	4
3	Do	Cart track contains 3 coconut trees 50 years	do	0	0	8
Total				0	2	26

Ref. No. Q 4600/LRO/APL 5114.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950 that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 11, 1953, at 11 a m and
 - (b) notify to me in writing (in duplicate) on or before November 27, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Colombo, October 3, 1953

A St V WIJEMANNE,
Assistant Government Agent**Schedule**

Preliminary plan No A 3,207. Village—Marapola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Bakmeegahawatukumbura	Paddy field	W L P Wijeratne, Tarzan Bus Co, Kadugannawa	0	0	13
2	Do	Paddy field and deniya	do.	0	2	9
3	Do	Paddy field contains 1 coconut tree 35 years and coconut garden 35 years, contains kohila yams	do	0	2	9
4	Do	Paddy field	do	0	0	3
Total				1	0	34

Ref No Q 4617/LRO/APL 1106B

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 5, 1953, at 9 30 a m, and
 - (b) notify to me in writing on or before November 21, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Colombo, October 3, 1953

A St V. WIJEMANNE,
Assistant Government Agent**Schedule**

Preliminary plan No A 3,419. Village—Siyambalgoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Siyambalagahawatta	Coconut garden	A. A Wirasinghe of Calverly House, Turret Road, Colpetty	0	3	3
2	Do.	do	do.	0	0	5
3	Do.	do	do	0	0	8
Total				0	3	16

L D - B 49/50

LRO/APL. 2822/J/LLD/205/53. LP/6553.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, C Viswasam, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Resthouse, Ambalangoda, on November 24, 1953, at 10 a.m., and

(b) notify to me in writing on or before November 17, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Galle, September 30 1953

C VISWASAM,
Assistant Government Agent**Schedule**

Supplement No 1 to F V P 595 Village—Indipalegoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R P
263	Hoonkattiyapollowa and Diyawidollawila formerly known as Hoonkottivo Doniya and Diyawidollawila, Diyawidda Elagawa Pollowwa, Diyawidda Elagawa Pollowo Doniya	Rubber (old) and paddy field contains 2 rubber trees about 15 years	The heirs of late P H Don Peter de Silva of Kaluwaddumulla, Ambalangoda. (Administrator—P H Don Munidasa de Silva of Kaluwaddumulla, Ambalangoda)	3	0 19
264	Diyawidollapollowa formerly known as Diyawidda Ela Pollewwa	Rubber contains 65 rubber, 1 mango and 8 jak trees about 4-31 years	do	0	1 2
365	Diyawidollapollowa formerly known as Diyawidda Ela Pollewwa	Rubber 31 years	The heirs of the late P H Don Peter de Silva of Kaluwaddumulla, Ambalangoda	0	3 24
366	Diyawidollapollowa formerly known as Diyawidda Ela Pollewwa	Rubber contains 42 rubber and 5 jak trees about 31 years	do	0	0 24
367	Hoonkattiyapollowa formerly known as Hoonkottivo Pollewwa, Diyawidda Elagawa Pollowwa, Diyawidda Elagawa Pollowo Doniya	Rubber (old) contains 94 rubber, 3 mango and 9 jak trees about 4 to 30 years	do	0	1 2
Total				4	2 31

L. D.—B 49/50

No LA 1061/LRO

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Philips James Hudson, Government Agent of the Northern Province do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on November 17, 1953, at 10 a.m. and

(b) notify to me in writing on or before November 7, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

September 25, 1953

P J HUDSON,
Government Agent of the Northern Province**Schedule**

Preliminary plan No. A 1,818 Village—Chulapuram

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R P
1	Sambitpulam	Paddy field contains the following servitudes —(1) The right to the share of the well and theroon situated in the land on the North-West belonging to Sothimuttu, wife of V Paramu of Chulapuram (2) The right of way to the well and water course from it	Maheswary, wife of C Thirunavukkarasu, c/o C Thirunavukkarasu Telegraph Inspector, Yatiyantota	0	1 7 1
Total				0	1 7 1

Miscellaneous Land Notices**NOTICE OF LAND KACHCHERI**

APPLICATIONS are hereby invited for the allotment of the Crown lands, the particulars of which are given in the Schedule below

2 All applications which should be substantially in the form given below must reach the Government Agent, Eastern Province, on or before November 9, 1953

3 A Land Kachcheri will be held at Batticaloa Kachcheri on a date which will be notified in the press during the second half of November for the purpose of selecting suitable applicants to receive the lands. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone in writing to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri it will be presumed that the applicant does not wish to pursue his application further.

4 Every selected applicant will be required to deposit immediately his selection is notified a sum calculated at Rs 3 per acre of the land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act or omission of the applicant Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not, shall be final.

5 Applications from persons (individuals or Companies) belonging to the following income groups only will be considered —

Class A—Income from Rs 5,000 to Rs 12,000 per year to receive allotments up to 25 acres each

Class B—Income from Rs 12,500 to Rs 40,000 per year to receive allotments up to 100 acres each

Class C—Income over Rs 40,000 per year to receive allotments up to 200 acres each

The last notice of assessment issued by the Income Tax Department should be produced at the Land Kachcheri in proof for income

Priority in selection will be given to the classes in the order given above. Variation from the above grouping will be considered if applicants produce satisfactory evidence of cash reserves at their disposal.

6 Tenure under the Land Development Ordinance will be given to selected applicants in Class A. These in classes B and C will be given long term leases. Allottees in Class B will also be considered for tenure under the L. D. O. in due course, if and when the Ordinance is amended to permit of it. The annual payment will be 4 per cent of the unimproved value of the land in the case of tenure under the L. D. O. In the cases of leases, the rent will be 4 per cent of the unimproved value of the land, revisable every 30 years.

The long term leases will be for 60 years initially, with the option to the lessees to extend the period for a further 60 years.

7 The crops for which the lands are reported to be suitable are noted against them. The selected applicants will be required to develop the lands in permanent crops according to an approved programme of development.

8 Any further particulars (conditions of lease, &c) can be had from the Government Agent, Eastern Province.

The Kachcheri,
Batticaloa, October 5, 1953

W. D. GUNARATNA,
Government Agent

Schedule of Lands

- 1 D. R. O's Division Eravur and Korala Pattu
Village Panchehankorn
Extent available About 1,045 acres.
Crops for which land is suited Coconuts.
- 2 D. R. O's Division Eravur and Korala Pattu
Village Mankerni
Extent available About 1,145 acres
Crops for which land is suited Coconuts.

APPLICATION FOR AN ALLOTMENT OF CROWN LAND FROM THE VILLAGES OF PANICHOANKERNI AND MANKERNI (AS PER NOTIFICATION IN THE "GAZETTE" OF OCTOBER 9, 1953)

- 1 Name of applicant and address . _____
- 2 Permanent residence _____
- 3 Occupation _____
- 4 Whether ceylonese _____
- 5 Whether married or not and number of dependents . _____
- 6 If applicant is a Company state the names and nationalities of the Directors, the total number of shares and the number of shares held by ceylonese _____
- 7 Annual income according to the last notice of assessment by the Income Tax Department _____
- 8 What cash reserves are there, if any _____
- 9 Particulars of private land owned and how utilised : _____
Highland Paddyland
A. R. P. A. R. P.
- 10 Particulars of any crown lands held on lease or under the L. D. O. and how utilised _____
Highland Paddyland
A. R. P. A. R. P.

- 11 Particulars of land applied for (extent, lot number, plan number, village, &c) _____
- 12 What crops you propose to grow . _____
- 13 Amount prepared to be invested annually . _____

Date _____

Signature of Applicant

SALE OF THE RIGHT TO TAKE THE PRODUCE OF THE RUBBER PLANTATION ON MOSVILLE ESTATE, UDA PALATA, KANDY DISTRICT

NOTICE is hereby given that the Government Agent, Central Province, will receive tenders for the purchase of the right to take the produce of the rubber on the Crown land indicated in the Schedule below for a period of one year commencing from November 15, 1953.

2 Tenders which must be in sealed envelopes must be marked "Tender for the Right to take the produce of the Rubber Plantation on Mosville Estate, U. P." and will be received at the Kandy Kachcheri until 10 a.m. on November 7, 1953.

3 The tenders are to be made on forms which will be supplied upon application at the Kandy Kachcheri and no tenders will be considered unless it is on the recognized form. A deposit of Rs. 10 will be required to be made at the Kandy Kachcheri and a receipt produced therefor before tender forms are issued. No tender forms will be issued after November 2, 1953.

4 The person whose tender is accepted will be declared the purchaser and shall immediately make the necessary deposit. As the land will be required at any time rent will be collected monthly, but the tender should be for a period of one year. The successful tenderer should deposit 3 months' rent as security and thereafter make monthly payments.

5 The successful tenderer shall only be entitled to take the produce of the plantation on the land for which he has tendered.

6 The tender for the lease of the rubber land should not be for slaughter tapping.

7 If the whole or any portion of the land be required for any Government purpose before the date on which the right of the lease shall terminate, the Government Agent shall be entitled to give the purchaser one month's notice and terminate the lease.

8 In the event of the breach of any of the foregoing conditions the Government Agent shall have the power to withdraw the right of the lease and the purchaser and his workmen shall leave the land forthwith and shall not be entitled to any compensation for any reason whatsoever.

9. The Government Agent reserves to himself the full power to reject all or any tenders which may be made in pursuance of this notice and to accept any tender whether such tender be the highest or not.

The Kachcheri,
Kandy, October 1, 1953

J. MANAWADU,
for Government Agent.

NOTICE

IT is hereby notified for General information that in future all Notices, Advertisements, &c, for publication in the *Government Gazette* should reach the Government Press by 4 p.m. three working days previous to publication.

Govt Press,
Colombo, September 24, 1953

BERNARD de SILVA,
Government Printer.

(14) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කොත්තලේ ටැන්කල් පිහිටි කැංගල්ලේ එන්ජිනේරුන්ගේ 18.8.51 දින දරණ සිතියම 10A දරණ කැබැල්ලේ මිස්තරකරන ලද කඩුල්ලක් පාර්ච්ස් 11 1/2 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට : එම ඉඩමේ ඉතිරි කොටස,
නැංගනහිරට : එම සිතියම 9A දරණ කැබැල්ල,
දකුණට : ගම්පහා පාර,
බස්නාහිරට : එම සිතියම 11 වැනි කැබැල්ල.

(15) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කොත්තලේ ටැන්කල් පිහිටි කැංගල්ලේ එන්ජිනේරුන්ගේ 18.8.51 දින දරණ සිතියම 11 වැනි කැබැල්ලේ මිස්තරකරන ලද කඩුල්ලක් පාර්ච්ස් 13 1/2 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට : එම ඉඩමේ ඉතිරි කොටස;
නැංගනහිරට : එම සිතියම 10A දරණ කැබැල්ල;
දකුණට : ගම්පහා පාර;
බස්නාහිරට : එම සිතියම 13 වැනි කැබැල්ල.

(16) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කොත්තලේ පිහිටි කැංගල්ලේ එන්ජිනේරුන්ගේ 18.8.51 දින දරණ සිතියම 11A දරණ කැබැල්ලේ මිස්තරකරන ලද කඩුල්ලක් මහලක් වන්නා වූ ඉඩමක් පාර්ච්ස් 4 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට : ගම්පහා පාර, නැංගනහිරට සහ දකුණට : එම ඉඩමේ ඉතිරි කොටස,
බස්නාහිරට : එම සිතියම 12 වැනි කැබැල්ල.

(17) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කොත්තලේ පිහිටි කැංගල්ලේ එන්ජිනේරුන්ගේ 18.8.51 දින දරණ සිතියම 13 වැනි කැබැල්ලේ මිස්තරකරන ලද කඩුල්ලක් මහලක් වන්නා වූ ඉඩමක් පාර්ච්ස් 2 1/2 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට සහ බස්නාහිරට : එම ඉඩමේ ඉතිරි කොටස;
නැංගනහිරට : එම සිතියම 11 වැනි කැබැල්ල.
දකුණට : ගම්පහා පාර.

(18) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කොත්තලේ පිහිටි කැංගල්ලේ එන්ජිනේරුන්ගේ 18.8.51 දින දරණ සිතියම 15 වැනි කැබැල්ලේ මිස්තරකරන ලද “බෝකල් ආර්ථික” යන ඉඩමක් පාර්ච්ස් 13 5/8 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට සහ දකුණට : එම ඉඩමේ ඉතිරි කොටස;
නැංගනහිරට : එම සිතියම 14 වැනි කැබැල්ල,
බස්නාහිරට : එම සිතියම 16 වැනි කැබැල්ල.

(19) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කොත්තලේ පිහිටි කැංගල්ලේ එන්ජිනේරුන්ගේ 18.8.51 දින දරණ සිතියම 12 සහ 14 වැනි කැබැල්ලේ මිස්තරකරන ලද කඩුල්ලක් මහලක් වන්නා වූ ඉඩමක් පාර්ච්ස් 6 1/2 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට : ගම්පහා පාර;
නැංගනහිරට : එම සිතියම 11A දරණ කැබැල්ල;
දකුණට : එම ඉඩමේ ඉතිරි කොටස;
බස්නාහිරට : එම සිතියම 15 වැනි කැබැල්ල.

(20) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කොත්තලේ පිහිටි කැංගල්ලේ එන්ජිනේරුන්ගේ 18.8.51 දින දරණ සිතියම 16 වැනි කැබැල්ලේ මිස්තරකරන ලද ගලටබාබිවත්ත යන ඉඩමක් පාර්ච්ස් 22 1/2 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට : ගම්පහා පාර;
නැංගනහිරට : බෝකල් ආර්ථික;
දකුණට : එම ඉඩමේ ඉතිරි කොටස,
බස්නාහිරට : එම සිතියම 17 වැනි කැබැල්ල.

(21) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කොත්තලේ පිහිටි කැංගල්ලේ එන්ජිනේරුන්ගේ 18.8.51 දින දරණ සිතියම 17 වැනි කැබැල්ලේ මිස්තරකරන ලද ගලටබාබිවත්ත යන ඉඩමක් පාර්ච්ස් 3 1/2 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට : ගම්පහා පාර;
නැංගනහිරට : එම සිතියම 16 වැනි කැබැල්ල;
දකුණට සහ බස්නාහිරට : එම ඉඩමේ ඉතිරි කොටස.

(22) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කොත්තලේ පිහිටි කැංගල්ලේ එන්ජිනේරුන්ගේ 18.8.51 දින දරණ සිතියම 18 වැනි කැබැල්ලේ මිස්තරකරන ලද ගලටබාබිවත්ත යන ඉඩමක් පාර්ච්ස් 13 1/2 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට : එම ඉඩමේ ඉතිරි කොටස,
නැංගනහිරට : ආර්ථික වහන්සාගේ ඉඩම;
දකුණට සහ බස්නාහිරට : ගම්පහා පාර.
පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇවිණිඳුමා.

මේ 1953ක්වූ ජූනි මස 25 වැනි දින කොළඹදීය.

1950 වූ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත මිස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වූ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇවිණිවරයා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි:

මෙහි පහත රූකිරීම් ඇතුළත පිහිටි කුමාර්ච්චි දිස්ත්‍රික්කයේ පොත්මට්ලේ ආදාමි පාලක නිලධාරීන්ගේ කොමසාරිස් මාර්ගයේ පිහිටි බලිපාපිටි නොහොත් සියලුම ගොඩනැගිලි නමැති ඉඩමක් කොටසක් වන 30' x 30' කි.

උතුරට : පී. බිලිච්චි. ඩී. පාර,
නැංගනහිරට : ආඥා පන 04 වූ පිටපත්වත් කේර මැට,
දකුණට : බලිපාපිටි කිසින ඉඩමට ආඥා,
බස්නාහිරට : ආඥාපාර.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇවිණිඳුමා.

අංකය. J/LG/241/53.

මේ 1953ක්වූ සැප්තැම්බර් මස 7 වැනි දින කොළඹදීය.

1950 වූ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත මිස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වූ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇවිණිවරයා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි.

මෙහි පහත මායිම් ඇතුළත පිහිටි කුමාර්ච්චි දිස්ත්‍රික්කයේ උඩ බෝවනාකර කොටසකගේ උතුරට කෝරළයේ කහවදන්ඩ සහ නාංපාටලේල යන ගම්වල පිහිටි කොටසක කුඹුර, පිංලකුඹුර, රොඩකුඹුර, රොඩකුඹුර සහ බොරකොඩි—ආරම් රොඩකුඹුර නමැති රූකිරීම් 1, පර්ච්ස් 3 9 පමණ වූ නොමිලේ A 1,784 දරණ පැයන් 3, 4, 15, 16, 17, 18 සහ 19 යන කොටස් මහලක් වන ඉඩම.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇවිණිඳුමා.

අංකය. J/TW/469.

මේ 1953ක්වූ සැප්තැම්බර් මස 28 වැනි දින කොළඹදීය.

අංකය. Q. 4560/J/LLD/36/53.

1950 වූ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත මිස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වූ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇවිණිවරයා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කොත්තලේ හල්පේ පිහිටි නාරක්කලන්දවත්ත යන ඉඩමක් රූකිරීම් 1 කි, පාර්ච්ස් 1.5 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට : ආ. ඩී. ටැම්මිස් ආප්පුකාර්ච්චි සහ නම ආඥා ඉඩම්,
නැංගනහිරට : දුනට තිබෙන ගම්පහා පාර;
දකුණට : බී. ඇම්. ටැම්මිස් ආප්පුකාර්ච්චි ආඥා ඉඩම;
බස්නාහිරට : ඒ. ඇස්. ටැම්මිස් ආප්පුකාර්ච්චි සහ නම ආඥා ඉඩම්.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇවිණිඳුමා.

මේ 1953ක්වූ ජූනි මස 29 වැනි දින කොළඹදීය.

අංකය : Q. 4425/J/LLD/2678.

අංකය : LA/M1&C/53/6/J/LG/148/53

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ධකුරු කෝරළේ (B) කොට්ඨාශයේ දෙවල්පොල පිහිටි පිලිකුඹුර යන කුඹුරෙන් පාර්චස් 2.60ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

(1) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනි වැදලගම පළාතේ බන්දුව නම් ගමේ පිහිටි ජේ බ්‍රිට්ලේ කුඹුර නමැති ඉඩමක් අඹි 82x18ක පමණ විශාලත්වයක් ඇති බිම් කොටසකට වාසිමි—

- උතුරට : එම ඉඩමේ ඉතිරි කොටස ;
- නැගෙනහිරට : චිත්‍රිමුල්ලේගම,
- දකුණට : එම ඉඩමේ ඉතිරි කොටස සහ බය,
- බස්නාහිරට : පිලිකුඹුර යන කුඹුර

උතුරට . Y. L. සර්විදීන්ට සහ නවත් අයවලුන්ට අයිති ඉඩම ;

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ධකුරු කෝරළේ (B) කොට්ඨාශයේ දෙවල්පොල පිහිටි පිලිකුඹුර යන කුඹුරෙන් පාර්චස් 4.20ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

නැගෙනහිරට . Y. L. සර්විදීන්ට සහ නවත් අයවලුන්ට අයිති ඉඩම ;

- උතුරට : එම ඉඩමේ ඉතිරි කොටස ;
- නැගෙනහිරට : එම සහ බය,
- දකුණට : සහ බස්නාහිරට පිලිකුඹුර,

දකුණට : අබ්දුල් අසිබ් ඉඩම ;

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ධකුරු කෝරළේ (B) කොට්ඨාශයේ දෙවල්පොල පිහිටි පිලිකුඹුර යන කුඹුරෙන් පාර්චස් 2ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

බස්නාහිරට : කුරුණෑගල ප්‍රසිඛි පාර.

- උතුරට : එම ඉඩමේ ඉතිරි කොටස,
- නැගෙනහිරට : එම සහ ඇල ;
- දකුණට ඇල ;
- බස්නාහිරට : එම ඉඩමේ ඉතිරි කොටස.

(2) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනි පැතිපත්තුවේ මැදල ගම බන්දුව නම් ගමේ පිහිටි අඹගහමුල්ලවත්ත නමැති ඉඩමක් අඹි 245x18ක පමණ විශාලත්වයක් ඇති බිම් කොටසකට මායිම්—

උතුරට . සෙසින්ලාබිදීන්ට අයිති ඉඩම ;

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මි 1953ක්වූ ජුනි මස 9වෙනි දින කොළඹදීය.

නැගෙනහිරට . Y. L. සර්විදීන්ට සහ නවත් අයවලුන්ට අයිති කොස්ගස්දූලවත්ත,

දකුණට : ගේගු සුලබිමාන්ට අයිති ඉඩම ;

අංකය . Q. 4626/J/LG/267/53.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(3) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනි හත්පත්තුවේ මැදල ගම පළාතේ බන්දුව නම් ගමේ පිහිටි රකාස්ගෙදුල්ලවත්ත නමැති ඉඩමක් අඹි 225x18ක පමණ විශාලත්වයක් ඇති බිම් කොටසකට මායිම්—

උතුරට : ඉබ්බලලියැද්දේගේගේ ;

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ධකුරු කෝරළේ “ ඒ ” කොට්ඨාශයේ පිහිටි “ රනාමිඹර 9 වත්ත සහ “ රඹදඵ වත්ත ” නමැති ඉඩම්වලින් අඹි 1,221 x අඹි 15ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

නැගෙනහිරට : කොලොංගහමුල මත්ත,

දකුණට : සේගු සුලබිමාන්ට අයිති ඉඩම,

උතුරට : පිහිටි පාර, පල්ලිය පාර සහ ඇල්. ඊ. ඇන්. ප්‍රනායු ; ඇන්. ජේ. ප්‍රනායු, ඇල්. ජේ. බී. ප්‍රනායු, ඇස්. මාලේ ප්‍රනායු යන මහතුවට සහ ඇස්. ඉසබෙල් ප්‍රනායු මහත්මියට අයිති ඉඩම් ;

බස්නාහිරට : කොස්ගහමුල්ලවත්ත,

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : J/LG/148/53.

මි 1953ක්වූ සැප්තැම්බර් මස 9 වැනි දින කොළඹදීය.

නැගෙනහිරට. ප්‍රසිඛි පාර සහ කොළඹ අඟුරුපුරාදි තුමන්ටද, ඇල්. ඊ. ඇන්. ප්‍රනායු, බී. අඟුරුපුරා ප්‍රනායු යන මහතුවටද අයිති ඉඩම් ;

(4) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනි හත්පත්තුවේ මැදල ගම පළාතේ බන්දුව නම් ගමේ පිහිටි මබ්බලලියැද්දේගේගේ ගොභොන් කොලොංගහමුල්ලවත්ත නමැති ඉඩමින් අඹි 335x18ක පමණ විශාලත්වයක් ඇති බිම් කොටසකට මායිම්—

දකුණට : ඇල්. ඊ. ඇන්. ප්‍රනායු, ඇස්. ආර්. ආර්. ප්‍රනායු ඇල්. ජේ. බී. ප්‍රනායු, ඇස් ඇම්. ප්‍රනායු යන මහතුවටද, ඇස් ජුස්තියා ප්‍රනායු මහත්මියට සහ නවත් අයවලු අයිති ඉඩම් ;

උතුරට : අබ්දුල් වජ්ද්ට අයිති ඉඩම,

බස්නාහිරට . බී. ඒ. ප්‍රනායු, බී. ඇම්. ඇම්. ප්‍රනායු, ඇල්. ඊ. ඇන්. ප්‍රනායු යන මහතුවට සහ නවත් අයවලු අයිති ඉඩම්.

නැගෙනහිරට සහ දකුණට : පොස්සේකා පාර,

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මි 1953ක්වූ සැප්තැම්බර් මස 16වැනි දින කොළඹදීය.

බස්නාහිරට : එම ඉඩමේ ඉතිරි කොටස.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මි 1953ක්වූ අගෝස්තු මස 10 වැනි දින කොළඹදීය.

අංකය : Q. 4597/J/LLD/2817

LD. 4154/J/HLG/337.

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උමවනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුව ඉඩම් ලබාගැනීමට
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන}
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ ප්‍රාචී බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මිම රෙගිස්ත්‍රාල
ප්‍රකාශ කරමි:

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උමවනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන}
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය
පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාචී බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මිම
රෙගිස්ත්‍රාල ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු ආර්ථිකරා කෝරළේ යක්කඩුවම්
පිහිටි නාමාලිපත සහ ඉඩමෙන් පාර්ච්ස් 25ක පමණ ප්‍රමාණය,
ඊට මායිම්:—

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානදොර මහලංගා
ගාය් ගොඩමුත්තේ පිහිටි පිදුම්පිටිය නමැති ඉඩමෙන් දිගින් අඩි
300ක්ද, පලලින් අඩි 3ක්ද පමණ වූ කොටසට මායිම්—

උතුරට සහ නැගෙනහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස,
දකුණට සහ බස්නාහිරට: හින්ඇල.

උතුරට සහ බටහිරට: එම ඉඩමෙන් ඉතිරි කොටස,
නැගෙනහිරට: හේරත්මුදියන්සේලාගේ බෝම්බලොගදර ලොකු
මැනිකාට අයිති කුඹුර;
දකුණට: පුලුඳුගොඩ සහ සහාය මිදු

පී. ඩී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමර උල්කම්පාන.

පී. ඩී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953^{ක්ව} අගෝස්තු මස 15 වැනි දින
කොළඹදීය.

මේ 1953^{ක්ව} සැප්තැම්බර් මස 17 වෙනි දින
කොළඹදීය.

අංකය Q. 4580/J/E/81/53.

අංකය : Q. 4480/J/TW/2819.

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උමවනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුව ඉඩම් ලබාගැනීමට
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන}
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ ප්‍රාචී බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මිම රෙගිස්ත්‍රාල
ප්‍රකාශ කරමි:

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උමවනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන}
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ ප්‍රාචී බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මිම රෙගිස්ත්‍රාල
ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ පිහිටි පිහිටි
අංක 4,520 දරණ මුලික පලාභයෙන් පෙන්වුම්කරණ අක්කර
48ක පමණ වසාලකම් ඇති ඉඩම, ඊට මායිම්:—

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ අදිකාරි
පත්කුම සියගම පිහිටි කහවගහ සහ ඉඩමෙන් පාර්ච්ස් 20ක
පමණ ප්‍රමාණය: ඊට මායිම්:—

උතුරට: පී. ඩී. ඩී. විජේසිංහ මහතාට සහ වෙනත් අයටද,
ඇල්. ඩී. පී. විජේසිංහ මහතාට සහ වෙනත් අයටද, කේ. ඇල්.
හේරත් මහතාට සහ වෙනත් අයටද අයිති ඉඩම් සහ කටුබැද්දේ
මෝලට වෙන්වී තිබෙන අක්කර 2ක ඉඩම් හැර, සීමාසහිත
කටුබැද්දේ මෝලට අයිති ඉඩම,

උතුරට: සියගම ඇල්. හාමිදෝනා පෙරේරාට සහ ඇල්.
රත්න පෙරේරාට අයිති ඉඩම්;

නැගෙනහිරට: බාලගොඩ ගම,
දකුණට: ඇම්. ඩී. රහල්ලා විජේසිංහ විගන්ඨයට සහ
වෙනත් අයටද, බිලිලි. උවිලින් ප්‍රනාඥ විගන්ඨයට සහ වෙනත්
අයටද අයිති ඉඩම් සහ සී. පීරිස් රාමනාචන්ද්‍ර අයිති ඉඩමටත්
කොටසක්ද, කටුබැද්ද පාරද වේ;

නැගෙනහිරට: මල්විතා පාර සහ සියගම පදිංචි ආර්. ඇස්.
ප්‍රනාන්දුට අයිති මිනභලවිත්ත;

බස්නාහිරට: ඇම්. ඩී. ඇස්. විජේසිංහ, ඇල්. ඩී. සීගේරා, පී.
ඩී. ඩී. විජේසිංහ සහ මහනුවරද රක්. ඩී. රත්නලින් විගන්ඨයට
සහ වෙනත් අයටද අයිති ඉඩම.

දකුණට: කැලණියගම,
බස්නාහිරට: සියගම ඇත් ආර්. ඩී. කර්නේලිස්ට සහ බහුගේ
දුමට අයිති කෝන්ගහවිත්ත.

පී. ඩී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

පී. ඩී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමර උල්කම්පාන.

මේ 1953^{ක්ව} සැප්තැම්බර් මස 4 වැනි දින
කොළඹදීය.

මේ 1953^{ක්ව} ජනවාරි මස 8 වෙනි දින
කොළඹදීය.

No. LD. 3414/1,

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවසර පහත දැක්වෙන මුක්ති විශේෂය ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැව් 1950^{වන} අංක 9
දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දුන්විම දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන මුක්ති විශේෂයේ විස්තර:—
මහනුවර ජල සම්පාදනය පිණිස හදුන්වන සහ නඩත්තුකරීම සඳහා මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර කඩවත්තකර් ගඟමට
කෝරළේ මහනුවර ගඟට සහායවීම තුළ පිහිටි මුල් පලාභය. A 1.133^{වන} ලොවි නො. 3^{වන} පෙන්වුම්කරණ කටුකැලේ
වෙයි නො. 3^{වන} සහ නුවර රඳවත්වල මායිම් නො. 4^{වන} මර්පණම් නො. 10/15 දරණ ඉඩමෙන් පාර්ච්ස් 10.2ක්වූ කොටස.
දැනට අයිතිවාරිකම කියන්නා:—මහනුවර පුල්ලොරා කෝපිල භාරකාර නැත.

ඉහත සඳහන් මුක්ති විශේෂයට සීමිත, අයිතිවාරිකම හෝ වෙනත් සම්බන්ධ කිසි සිව්න සියලුදෙනාම තම තමන් හෝ
ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් රක්. මේ 1953^{ක්ව} නොවැම්බර් මස 10 වන දින පෙරවර 9.30ට මහනුවර
කවේරිගේදී මා සම්මුඛ මග යුතුයි.

තම ද මේ 1953^{ක්ව} නොවැම්බර් මස 3 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සහායකයන් ඔවුන්ගේ අයිතිවාරිකම්වල සම්භාවයන්
එකිනෙක විශේෂය ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණ පිළිබඳ විභාගයක් මත්ද මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින්
මා මෙහි (ඊටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දුන්විම දිය යුතුයි.

මේ 1953^{ක්ව} බස්නාහිර මස 2 වෙනි දින
මහනුවර කවේරිගේදීය.

රත්න රසිමි,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩු මේ උප ඒජන්තතුමා.

1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම්

පොදු කටයුත්තක් සඳහා ඉවත පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන සෑම 1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ රිසිත් දැනුම් දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

වගනු වර දිනුක්කරයේ, මහනුවර සහ පානභෝමානුවට අයත් ගඟවට රූකරලේ භාල්මැනිකපුර ගමේ ධනාමසයට අයත්ව පිහිටි මුල් ප්ලාන් නො. A 1,685 හි පහත සඳහන් පරිදි විස්තරකොට ඇති ගල්ගොඩසේන නමැති ඉඩාවටත් හිමි රකාටත් :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්ලාණය, අ.රු.ප.
44	ගස්ගොඩවත්ත ..	කොස්, අම්, ජුරියන්, පුවක්, මැන්ගුස්ටින් සහ රෙඩ්මිද, කෝපිගස්ද, උඵ සෙම්ලිකරනලද හා තකරන් වගාවලද මැටි බිත්ති සහිත ගෙයක්ද, පොල්අතු සෙම්ලිකරනලද මැටි බිත්ති සහිත ගෙයක්ද ඉඩම පිහිටා ඇත	හී. පී. සිරිවිචිත, පෙරරොදිය පාර, මහනුවර, ගංගාරම් විහාරයෙහි භාරකරු වන මහනුවර මල්වතු විහාරයෙහි රඹුක්වැල්ලේ විපස්සී සම්මරයන් ආරවුල්කරයි	0 1 28.5
45	එම ..	කොස්, කෝපි, ජුරියන්, පුවක් සහ කපුගස් ඉඩම ඇත	එම ..	0 0 26.5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ මෙහෙත් සම්බන්ධව කියාපිටින සියලුරටුනාට කම කරවන හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් ගේ මිම් 1953ක්වූ නොවැරදිවර් 08 10 වෙනි දින ආපරභාග 30 මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛ විෂය යුතුයි.

තවද මිම් 1953ක්වූ නොවැරදිවර් 08 3 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳතාවයන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සම්බන්ධත්, එක් ඉඩම් ලබාගැනීම හැක වන්නේද ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගෙවන්නට පැවැත් වූ පමණ (විවිධ දේශන සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

එසේ ලියවිලිවලින් කලින් දැනුම්වලින් අයිතිවාසිකම් සබඳතාවයන්, මිහාගයේදී මා විසින් සලකනු නොලැබේ.

මිම් 1953ක්වූ බක්කෝවර් 08 5 වෙනි දින මහනුවර කම්මේරියේ දීය. රේන් රයිලි, මහනුවර දිනුක්කරයේ ආණ්ඩු මි උප ඒජන්තතුරු.

ආණ්ඩු කටයුත්තකට, එනම් :—නාලන්දාමය ජලාශ ව්‍යවහාරය පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියා කරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ” පස්වෙනි කාණ්ඩයේ කරන බවට පොරොත්තුව ප්‍රකාරයට කායිකී හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර වට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම් :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්ලාණය, අ.රු.ප.
341	දඵපොත්තකුඹුර ..	මඩකුඹුර සහ මිටිට	පහලගඳුර විකීර් සහ හිනිනෝනා	0 3 3
342	එම ..	මඩකුඹුර	භේරන්මුදියන්සේලාගේ උක්කුබිඤ්ඤා භේරන් සහ එම පුංචි මැණිකා භේරන්	0 1 23
343	එම ..	මඩකුඹුර සහ මිටිට	අකුරම්බඩ විහාරය, එහි භාරකාර අකුරම්බඩ වාල්ස් භේරන් සෙනෙවිරත්න	0 2 33
344	එම ..	එම	වඩනභවම්පුරගඳුර රත්නපුලි	0 0 28
345	එම ..	මඩකුඹුර	කඩබාත්භිලාගඳුර බණ්ඩියා	0 0 37
346	එම ..	එම	උපාසකයලාගඳුර පුඤ්ඤා	0 0 30
347	එම ..	එම	කිරියාමනාලගඳුර කාරී, එම කඵ, එම පෑලිස්, එම හපුමලී සහ එම හරවානිස්	0 0 21
348	එම ..	එම	කඩබාත්භිලාගඳුර බණ්ඩියා	0 1 7
349	එම ..	එම	අකුරම්බඩ විහාරය, එහි භාරකාර අකුරම්බඩ වාල්ස් භේරන් සෙනෙවිරත්න	0 3 21
350	එම ..	මඩකුඹුර සහ මිටිට	වඩනභවම්පුරගඳුර රත්නපුලි	0 3 6
351	එම ..	මඩකුඹුර	අත්පටියාවගඳුර දේවියා	0 0 31
352	එම ..	මඩකුඹුර සහ මිටිට	කඩබාත්භිලාගඳුර බණ්ඩියා	0 2 9
353	දිනකොටුව	මඩකුඹුර	වාල්ස් භේරන් සෙනෙවිරත්න	0 1 2
354	දඵපොත්තකුඹුර ..	එම	දේවකාරයලාගඳුර පිනා, එම පුංචා, එම ලපයා, එම මැණිකි, එම බඩානිස්	0 1 9
355	එම ..	එම	ඉහලගඳුර හරනා, එම භිංගිරියා, එම පුඤ්ඤා	0 3 15
357	දිනකොටුව	එම	දේවකාරයලාගඳුර පිනා, එම පුංචා, එම ලපයා, එම මැණිකි, එම බඩානිස්	0 1 25
358	එම ..	එම	භේරන් බණ්ඩා විචේරන්ත	0 1 27
359	එම ..	එම	අකුරම්බඩ විහාරය, එහි භාරකාර අකුරම්බඩ වාල්ස් භේරන් සෙනෙවිරත්න	0 0 35
360	දඵපොත්තකුඹුර ..	එම	භේරන්බණ්ඩා විචේරන්ත	0 0 36
361	රකාන්කාරයාගොඩ	එම	ඉහලගඳුර හරනා, එම භිංගිරියා, එම පුඤ්ඤා	0 1 11
362	අකුරම්බඩ ගාස්ප	අවුරුදු 30ක මිඩා වයස ඇති රබර් ගස් එකක් ඇත	මිහා සහිත ලංකා කොන්සෝලිඩේෂන් සමාගම කොළඹ ඒජන්ටාවරු වන මිහා සහිත අයිතිකරු ස්වදේශීය සහ සමාගම	0 0 23
				එකතුව .. 8 1 32

අමතර ගම් සිතියම නො. 40, අතිරේක නො. 1 ගම්—පල්කඩ				
61	නාදෙතියකුඹුර ..	මඩකුඹුර	මානලේ, එම්. ටැන්ට්	0 1 3
62	එම ..	එම	එම	0 2 10
63	එම ..	එම	දුරගලාගඳුර පුංචි	0 0 39
64	එම ..	එම	මානලේ ඇස්. කනගසබේ	0 1 5
65	එම ..	එම	රත්කොත්ගඳුර කරුණරත්න	0 1 2
66	එම ..	එම	ඇත්පත්තියාවගඳුර දේවියා	0 0 32
67	එම ..	එම	මහලානගේ සුගතපාල සහ ඇත්පත්තියාවගඳුර දේවියා	0 0 25
68	එම ..	එම	අඵගඳුර අප්පුහාමි සහ කිරියාමනාලාගඳුර හාරකලා	0 0 27

නො.	ඉඩංගු නම	විස්තර	අයිතිකම් කියවන්නා	ප්‍රමාණය, අ. ර. ප.
68½	නාදෙහියකුඹුර	විවිධකුඹුර	යූරියාපානලාගේගෙදර කිරි, එම කළුමා, එම පැලිස්, එම හඳුලි සහ එම හරළානිස්	0 0 13
69	එම	එම	කිරිපානලාගේගෙදර මැණිකා	0 1 2
70	එම	එම	දිසානායකමුදියන්ගේලාගේ අප්පුහාමි	0 0 33
71	එම	එම	ආන්පත්තියාංචිගෙදර රද්වයා	0 0 11
72	එම	එම	දිසානායකමුදියන්ගේලාගේ අප්පුහාමි	0 0 20
73	එම	එම	මහලාගේ සුගතපාල	0 0 14
74	එම	එම	එම	0 0 27
75	එම	එම	ලාකල් පදිංචි එච්. මැන්ඩි	0 3 30
76	එම	එම	එම	0 0 12
77	එම	එම	කිරිපානලාගේගෙදර ටොරකලා	0 0 26
78	එම	එම	එම	0 1 0
79	එම	එම	මාල්ස් හේරන් ගෙනවුරුන්	0 1 13
80	හි නිමාර කොටු මිලියම්	විවිධ කුඹුර	මාල්ස් හේරන් ගෙනවුරුන් සහ ආන්පත්තියාංචි ගෙදර රද්වයා	0 0 17
80½	බට්ටාගුණ මැද්දුරි	විවිධකුඹුර	ආන්පත්තියාංචිගෙදර රද්වයා	0 0 16
81	එම	එම	එම	1 0 30
82	එම	එම	උපාසකලාගෙදර පුසුම්බා	0 1 7
83	එම	එම	වඩුමාලගේගෙදර උක්කුමා	0 1 13
84	එම	එම	දුගලගෙදර හේරන්මුදියන්ගේලාගේ හේනාරත්න එම පියදුස රහේරන්	0 0 33
85	එම	එම	මල්ලමාර්ගුණි දම්හතගෙදර අප්පුහාමි	0 2 4
86	බට්ටාගුණ මැද්දුරි	එම	ආන්පත්තියාංචිගෙදර රද්වයා	0 3 7
87	පලාපාල්වත්ත	විවිධකුඹුර, අවුරුදු 40ක් පමණ ඇති මිහස් 2ක් සහ රපාල්ගස් 21ක්ද, රපාල් ඉබ්බ, අවුරුදු 50ක් පමණ ඇති රපාල්ගස් 9ක්ද තිබේ	ඉහල ගෙදර රහේරන්මුදියන්ගේලාගේ හේනාරත්න, එම පියදුස රහේරන් සහ පිහිල්ලාගෙදර පුංචිආමි	0 2 34
88	එම	රපාල්වත්ත, අවුරුදු 50ක් පමණ ඇති රපාල්ගස් 75ක් සහ රකාස් ගසක්ද තිබේ	පිහිල්ලා ගෙදර රහේරන් මුදියන්ගේලාගේ හිමෝ මැණිකා	0 3 22
89	එම	මත්ත, අවුරුදු 40ක් පමණ ඇති රපාල්ගස් 3ක්ද, අවුරුදු 36ක් ඇති රද්වයන් 3ක්ද, රකාස්ගසක්ද, කිතුල් ගස් 2ක්ද, මිහස් 2ක්ද ඇති මත්ත	මෙදුරලාගෙදර පිත්තාමි	0 0 32
90	පල්කඩංවල	විවිධකුඹුර	ටී. ජී. පිහිටිමැණිකා	0 1 19
91	එම	එම	පරණගම, බිහිලිච්චි, හිමෝ මැණිකා, ආභි. හිංහිරියා සහ එච්. ආම්. හිංහිරි ආච්චා	0 1 10
92	එම	බැදපු ලිදක් සහිත විවිධකුඹුර	ඒ. හප්පුමා, ඒ. මැණිකි, ඒ. ටිලි	0 1 3
93	එම	විවිධකුඹුර	කේ. ටැංකි සහ රක්. කිරි	0 1 2
94	පල්කඩංවල	කොහෙල්ගස් සහිත මත්ත	මාල්ස් හේරන් ගෙනවුරුන්	0 0 20
95	පල්කඩංවල	විවිධකුඹුර	ආල්. බිඳුමා	0 0 14
96	පල්කඩංවල	එම	දිසානායක මුදියන්ගේලාගේ පිහිටිමැණිකා, එම රලාකුඹුරැණියා, එම අභිරත්ත සහ එම හිමෝ මැණිකා	0 2 36
97	එම	එම	හේරන් මුදියන්ගේලාගේ හිමෝ මැණිකා	0 1 11
97½	එම	එම	අභිමුදියාම ගෙදර උක්කු, එම හාර්ලික්කෝනා, එම එම හිංහිරි සහ හේරන් මුදියන්ගේලාගේ හිංහිරි ආච්චා	0 2 0
98	එම	එම	දුරකලාගේ රක්කු	0 0 29
99	අකුරමිබඬ හාප්	අවුරුදු 25ක් පමණ ඇති රබර් දූත	සීටා සහිත ලංකාමේ රකාස් රපාල්ගෙඩිවිහි සමාගමේ කොළඹ ඒජන්තවරු මහ සීමා සහිත අයිතිකරුන් හේරන් සහ හරියාමි	0 3 3
100	සිලිත්තස්පතක	රපාල්වත්ත, අවුරුදු 35ක් පමණ ඇති රපාල්ගස් 5ක් තිබේ	අකුරමිබඬ පදිංචි ආල්. හි. හේරන්, එච්. හි. මිහේරත්ත සහ රජමාවතියි රහේරන් සහ අරිච්චාක්ක පදිංචි සීලමතී හේරන් සහ මානලේ පදිංචි පී. හේරන් යන අය	0 0 12
101	අකුරමිබඬ හාප්	අවුරුදු 35ක් පමණ ඇති රබර් සහ පන්හිලි පාලමක කොටසක් ඇත	ලංකාමේ සීටා සහිත කොන්සාලිට්ටි සමාගමේ රකාළුම් ඒජන්තවරු මහ අයිතිකරුන් හේරන් සහ හරියාමි	1 3 32
102	බුලුගේකොටුව	විවිධකුඹුර	අකුරමිබඬ හේරන්ගොත් මුදියන්ගේලාගේ පිහිටි මැණිකා සහ දිසානායක මුදියන්ගේලාගේ අප්පුහාමි	0 1 33
103	සිලිත්තස්වත්ත	විවිධකුඹුර, එළුමිබ කොටුව සහ රපාල් වත්ත, අවුරුදු 25ක් පමණ ඇති රපාල්ගස් 36ක්ද, රකාස්ගස් 3ක් පමණ වූවක්ද තිබේ	හේරන් මුදියන්ගේලාගේ ප්‍රේමවතී, හේරන් මුදියන්ගේලාගේ සීලමතී, හේරන් මුදියන්ගේලාගේ පියදුස රහේරන් සහ හේරන් බුණියා මිහේරත්ත	8 1 32
104	පල්කඩංවල	විවිධකුඹුර	හේරන් මුදියන්ගේලාගේ ප්‍රේමවතී, හේරන් මුදියන්ගේලාගේ සීලමතී, හේරන් මුදියන්ගේලාගේ පියදුස රහේරන් සහ හේරන් බුණියා මිහේරත්ත	1 3 34
105	එම	එම	හේරන් බුණියා මිහේරත්ත	0 0 24
106	එම	එම	දිසානායක මුදියන්ගේලාගේ අප්පුහාමි	0 0 39
107	එම	එම	ලිදගාමිගෙදර සීලමතී	0 0 26

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.රූ.ප.
108	පල්ල කඩ කුඹුරේ පිල්ලෑම	ලීදගාවගෙදර තිත්දුමා	.. 0 0 15
109	පැලවත්ත	වත්ත, අවුරුදු 40ක් පමණ ඇති පොල්ගස් 2ක් සහ කොස්ගසක්ද, අවුරුදු 10ක් පමණ ඇති පුලුන්ගස් 3ක්ද, අවුරුදු 3ක් ඇති පුළුන්ගස් 2ක් සහ කොළ පඳුරු 8ක්ද තිබේ	එම්. ඇම්. ඩී.බී.මැණිකා සහ පී. හේරත්	.. 0 0 10
110	ලීදකොටුවේ වත්ත	අවුරුදු 40ක් පමණ ඇති මිගස් 2ක් සහ කොස්ගසක්ද තිබේ	හේරත් මිණිවිලි මහේස්ත්‍රාය	.. 0 0 14
111	ලීදකොටුව	මඩකුඹුර	හේරත් මුදියන්සේලාගේ ඩී.බී.මැණිකා සහ ජයලත් මුදියන්සේලාගේ ටී.බී.මැණිකා	0 1 34
112	ජම්බුගස්වත්ත	.. වත්ත, අවුරුදු 20 සිට 40 දක්වා ඇති පොල්ගස් 8ක්ද, අවුරුදු 5ක් පොල් ගස් 5ක්ද, අවුරුදු 10ක් පුළුන්ගස් 14ක්ද, අවුරුදු 10ක් පුළුන්ගස් 5ක්ද, ලුනුමිදුල්ල ගසක්ද, අවුරුදු 30ක් ඇති පොල්ගස් 4ක් සහ මිටි ලීදක්ද ඇති මඩකුඹුර	කන්නානාකන් මුදියන්සේලාගේ ඩී.බී.මැණිකා	.. 0 0 37
113	ජම්බුගස්කොටුව	.. මඩකුඹුර	දිස්සානායක මුදියන්සේලාගේ ඩී.බී.මැණිකා, දිස්සානායක මුදියන්සේලාගේ ටී.බී.මැණිකා, දිස්සානායක මුදියන්සේලාගේ ඩී.බී.මැණිකා සහ දිස්සානායක මුදියන්සේලාගේ අප්පුහාමි	0 1 31
114	ජම්බුගස්වත්ත	.. අවුරුදු 40ක පොල්ගස් 5ක්ද, අවුරුදු 8ක පොල්ගස් 8ක්ද, අවුරුදු 5ක පුළුන්ගස් 3ක්ද, අවුරුදු 12ක පුළුන් ගස් 10ක්ද, කොළ පඳුරු 25ක්ද අවුරුදු 50ක් පමණ ඇති පොල් ගස් 9ක්ද ඇති පොල්වත්ත සහ මඩකුඹුර	කීර්තියානායක මුදියන්සේලාගේ ඩී.බී.මැණිකා	.. 0 1 0
115	දීපකාර-අස්වැද්දුම.	මඩකුඹුර	හෙන්ද විතාරනගේ සමිති ද සිල්වා	.. 0 1 0
116	එම	.. කොළපඳුරු සහිත වත්ත	මාල්ස් හේරත් සෙනෙවිරත්න	.. 0 1 17
117	එම	.. මඩකුඹුර	මාල්ස් හේරත් සෙනෙවිරත්න සහ එඩ්වඩ් හේරත් සෙනෙවිරත්න	1 2 15
එකතුව				.. 31 1 31

අවසාන ගම් සිතියම් නො 41, අතිරේක නො 1 ගම්—අලුතොලඟුල

44	කොස්ගසපිටිය	.. මුඩුසිම	අලුතොලඟුල විහාරයේ මහාභාරකාර එම්. ටී.බී.මැණිකා	0 0 19
45	දීපකාර අස්වැද්දුම.	මඩකුඹුර	මාල්ස් හේරත් සෙනෙවිරත්න සහ එඩ්වඩ් හේරත් සෙනෙවිරත්න	0 0 7
46	ජීවිගොල්ලපිල්ලෑම	කමත	එඩ්වඩ් හේරත් සෙනෙවිරත්න, ඩී. එම්. සෙනෙවිරත්න සහ ඩී. ඇම්. අප්පුහාමි යන අයුරු මිලිගම් සඳහා	0 0 8
47	ගෙදරමෙල	මඩකුඹුර	.. ඩී. ඇම්. පුංචිබණ්ඩා	0 1 1
48	එම	.. එම	.. ඩී. පිතා, ඩී. පුංචා, ඩී. ලපසා, ඩී. මැණිකා සහ ඩී. බඩානිස්	0 1 34
49	එම	.. එම	.. ඩී. හරු	.. 0 1 1
50	එහොඹවත්ත	.. අවුරුදු 20ක් පමණ ඇති පොල්ගස් දෙකක්ද, අවුරුදු 20ක් පමණ ඇති පුළුන්ගසක්ද, අවුරුදු 5ක් පමණ ඇති දෙති ගසක්ද තිබේ	.. ඩී. ඩී.බී.මැණිකා සහ ඩී. කීර්	.. 0 0 2
51	ජීවිගොල්ලපිල්ලෑම කුඹුර	.. මඩකුඹුර	.. පී. ඇම්. පුංචිබණ්ඩා	.. 0 1 20
52	එම	.. එම	.. කොටගන පදිංචි ඩී. ඇම්. අප්පුහාමි යන අය	.. 0 2 39
53	එම	.. එම	.. එඩ්වඩ් හේරත් සෙනෙවිරත්න	.. 1 0 20
54	පැල්පොලකුඹුර	.. එම	.. ඇහලපොල පදිංචි පී. ඇම්. දිසානායක	.. 0 2 9
55	කක්තිලකුඹුර	.. එම	.. ඩී. එම්. ඇම්. ඩී.බී.මැණිකා	.. 0 3 18
56	අයුරුමිලිගම් ගාප.	.. අවුරුදු 40ක් පමණ මහ ඇති රබර් සහ සංගිලි පාලමක කොටසක්ද තිබේ	.. සී.බී.සී.ලා.කො. කොන්රෙස්ටබ්ලි සමාගම, කොළඹ ජපන්කර්මාගා සී.බී.සී.ලා. ජපන් සහ සමාගම	6 1 39
එකතුව				.. 11 1 17

එඩ්වඩ් ඉඩම් අයිතිකරගැනීමට අණුබේ කල්පනාව තිබෙන බව පොදු ජනතාව දැනගැනීම සඳහා හයවැනි වගන්තියේ ඒකාකාර තිබෙන හැටිට මෙයින් දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම කමුත්තේ නොහොත් කමුත්තේ වෙහෙර වලට ක්‍රියාකරන අග වර්ෂ 1953හේ නොමැතිවී 20 වැනි දින පෙරවරු 9 30ට නාලන්ද නානායක පදිංචි මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොටසින් අන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාපිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙහෙරවලට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ කමුත්තේ අයිතිකරු නොවනුයේ ඕනෑකමින් ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

මේ 1953ක්වූ ඔක්තෝබර් මස 3වැනි දින මාතලේ කවිචේරියේදීය. ඒ. ආර්. රත්නමේල්, මාතලේ අණුබේ උප ජපන්කමුම්.

අංකය : L. B. 2135-J/E/2520.

1950෦෦ අඛණ්ඩ 9 දරන ඉඩම් ලබාගැනීමට අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා භාවිතා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950෦෦ අඛණ්ඩ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ වාතර දිස්ත්‍රික්කයේ අණවූ උප ඒජන්ත තැන්පත් කිරීමේ දුරංභා ඉංජිනේරුන් වන මම මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :-

මාතර දිස්ත්‍රික්කයේ මැල්ලොබඩ පත්තමි සහ කඩවත්තෙර භූමි නාමලිඟ උභයෝගී පිහිටි ආවකාරවශේන සහ කරදහෙවිය නමැති ඉඩම්වලින් භුක්තර එකක පමණ බිම් ධනාචසක් නාමිචන අණවූ සිංහල උපු පාඨශාලාවක් සැදීම සඳහාය, මෙයින් :-

- උතුරට : අර්ඡ පාර,
- නැගෙනහිරට : ආවකාරවගන්ත,
- දකුණට : එම
- බස්නාහිරට : ගමසභා පාර

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම, භුක්තිවාසිකම ධරා වචනක් සලකාගෙන කියා සිටින සියලුදෙනාම තම කඩක් හෝ බඩුක්ගෙන් ලියවිලිවලින් බලාපොරොත්තුවන අයවලින් හෝ වසී 1953ක්වූ දෙසැම්බර් මස 11වෙනි දින පෙරවරු 9:30ට පමණ මාතර කම්මේරියේ දි මා සම්මුඛව සිටිය යුතුයි.

නව ද වසී 1953ක්වූ දෙසැම්බර් මස 20වනි දිනට මත්තන් ඒ ඉඩම සමබන්ධයෙන් බඩුක්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන්බැඳු හැටිත් මා මෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මිමී 1953ක්වූ මක්කෝබර් මස 10වනි දින
මාතර කම්මේරියේ දිය.

වී ජී. ඉංජිනේරුන්,
මාතර දිස්ත්‍රික්කයේ අණවූ උප ඒජන්තතුමා.

1950෦෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා භාවිතා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950෦෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :-

ගොවිමර 6 දරණ අවසාන වට්ටම් සිතියමේ භුක්තිවාසී ධනාචස 3වැනි භුක්තිවාසී. ගම-පෙරිය කින්නියාමි

අංකය.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුකීන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
2552	කුච්චිකරවිමි	පොල්ගස් 5, කඳුගස් 1, ධනාචසක් 1, මුරුන්ගස් 7, කොටසාමගස් 1, කල්පැල 14, ධනාචසල්පඳුරු 4, මුදක් හා නාවකාලික ගොඩ නැගිලි 2ක් භූතී ඉඩම	කින්නියාමි පෙරියකින්නියාමි මෝඩි මො. 8, කුච්චිකරවිමි යන ගම පදිංචි අයිදුල්බාන් අක්බාර් බාන්ට අයිතියමි	0 0 17.5
2553	එම	කොස්ගස් 2, අම්ගස් 3, කඳුගස් 1, මුරුන්ගස් 3 සහ කල්ගස් 5ක් භූතී ඉඩම	කින්නියාමි පෙරියකින්නියාමි මෝඩි මො. 11, පෙරියානමුගොඩි යන ගම පදිංචි ඕන්සොදින්නේ ගායනාමුමි ඕන්බිබිට අයිතියමි	0 1 7.9
2554	එම	පොල්ගස් 3, භූමිගස් 2, කඳුගස් 1, මුරුන්ගස් 4, ධනාචසාමගස් 2, කල්පැල 3ක් හා නාවකාලික ධනාචසාමගස් 3ක් භූතී ඉඩම	කින්නියාමි පෙරියකින්නියාමි මෝඩි මො. 8, කුච්චිකරවිමි යන ගම පදිංචි මුරුන්දින්නේ අල්ලා බක්ගේ ගායනාමුමි උපාන්බි මිසින් මව්සල ද පී. පී. ඒ අංක 398 දරණ ඉඩම	0 1 38.
2555	එම	කඳුගස් 2, ධනාචසාමගස් 1, මුරුන්ගස් 3, එලුපු වැඩි හා නාවකාලික ගොඩනැගිලි 3ක් භූතී ඉඩම	කින්නියාමි පෙරිය කින්නියාමි මෝඩි මො. 8, කුච්චිකරවිමි යන ගම පදිංචි රුපාසි මිරසා මිසින් ජවනලද ඇල් බී. ඕ. බලපත්‍රයේ අංක 26 දරණ ඉඩම	0 0 20.5
2556	එම	පොල්පැල 44, දෙබිමිගස් 5, දෙබිමි ගස් 5, ධනාචසල්පැල 4, පැටපොල් පැල 9, අම්ගස් 7, පුවක්ගස් 3, දෙබිමිගස් 3, කඳුගස් 5, මුරුන්ගස් 20, කොටසාමගස් 1, බදිනලද මුදක් සහ නාවකාලික ගොඩ නැගිලි 0 දෙකක් භූතී ඉඩම	කින්නියාමි පෙරියකින්නියාමි මෝඩි මො. 8, කුච්චිකරවිමි යන ගම පදිංචි බීන කදින්නේ මිසින් මව්ගලදී	0 1 27.
2557	එම	පොල්පැල 4, ධනාචසක් 5, මුරුන්ගස් 20, දෙබිමිපැල 5, පවක්ගස් 15, අම්ගස් 3, දෙබිමිගස් 1, දෙබිමිගස් 2, පැටපොල්ගස් 2, ධනාචසාමගස් 3, කොටසල්පඳුරු 2, බදිනලද මුදක් හා නාවකාලික ගොඩනැගිලි 0 දෙකක් භූතී ඉඩම	කින්නියාමි පෙරියකින්නියාමි මෝඩි මො. 8, කුච්චිකරවිමි යන ගම පදිංචි සොන්කුලෙබිබි ජවුනිමි මිසින් මව්ගලද ඇල්. බී. ඕ. බලපත්‍රයේ අංක. 24 දරණ ඉඩම	0 1 15.2
2558	එම	මුරුන්ගස් 13, කල්පැල 1 සහ මහලු ගොයානු ජීර් ගොඩ නැගිලි 3ක් භූතී ඉඩම	කින්නියාමි, පෙරියකින්නියාමි මෝඩි මො. 8, කුච්චිකරවිමි යන ගම පදිංචි මොහමදු සුල්කාන් මොහමඩි හන්ජා මිසින් මව්ගලද ඇල්. බී. ඕ. බලපත්‍රයේ අංක 23 දරණ ඉඩම	0 1 22.7
2559	එම	පොල්ගස් 8, පොල්පැල 2, අම්ගස් 2, කොස්ගස් 1, කඳුගස් 12, දෙබිමි ගස් 7, දෙබිමිපැල 1, ධනාචසාමගස් 4, මුරුන්ගස් 25, කල්පැල 1, බදිනලද මුදක් හා නාවකාලික ගොඩනැගිලි එකක්ද භූතී ඉඩම	කින්නියාමි පෙරියකින්නියාමි මෝඩි මො. 8, කුච්චිකරවිමි යන ගම පදිංචි අහමදුසා අයිදුල් රහුමින් මිසින් මව්ගලද ඇල්. බී. ඕ. බලපත්‍ර අංක 27 දරණ ඉඩම	0 2 21.1
2560	එම	දෙබිමි 3, දෙබිමිගස් 2, පැටපොල් ගස් 1, මුරුන්ගස් 7, පවක්ගස් 4, ධනාචසාමගස් 1, කල්පැල 1, බදිනලද මුදක් හා නාවකාලික ගොඩනැගිලි 0 දෙකක් භූතී ඉඩම	කින්නියාමි පෙරියකින්නියාමි මෝඩි මො. 8, කුච්චිකරවිමි යන ගම පදිංචි ජනුන් අයිදුල් මුබුමි මිසින් මව්ගලද ඇල්. බී. ඕ. බලපත්‍ර අංක 23 දරණ ඉඩම	0 1 36.4

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
2561	කුච්චිකරවිච්චි	පොල්පැල 2, අඹගස් 2, කොහොඹ ගස් 1, කජුගස් 1, මුරුන්ගස් 6, නල්පැල 9 හා නාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම	කින්නියාමේ පෙරිය කින්නියාමේ මෝඩි නො. 8, කුච්චිකරවිච්චි යන ගමේ පදිංචි බදුර්දීන් කුල්පාසි හම්බි මිසිස් මවනලදී	0 1 7
2562	එම	පොල්පැල 4, දෙහිගස් 1, කොහොඹ ගස් 1, නල්පැල 10, ශ්‍රීදක් හා නාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම	කින්නියාමේ පෙරිය කින්නියාමේ මෝඩි නො. 8, කුච්චිකරවිච්චි යන ගමේ පදිංචි බදුර්දීන් ජයරත්න මුරුදුමු හාය්නාමිදු කුන්ච්චිමා මිසිස් මවනලදී	0 0 17.5
2563	එම	පොල්පැල 3, නල්පැල 31, කජුගස් 2, මුරුන්ගස් 10 හා නාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම	කින්නියාමේ පෙරිය කින්නියාමේ මෝඩි නො. 8, කුච්චිකරවිච්චි යන ගමේ පදිංචි කුන්ච්චිමා මිසිස් මවනලදී	0 0 24.2
2564	එම	කජුගස් 6ක් හා නල්පැල 15ක් ඇති හේන් ඉඩම	කින්නියාමේ පෙරිය කින්නියාමේ මෝඩි නො. 8, කුච්චිකරවිච්චි යන ගමේ පදිංචි බදුර්දීන් සම්ප්‍රදීන් මිසිස් මවනලදී	0 2 26.6
2565	එම	කජුගස් 2, අඹගස් 2, දෙහිගස් 1, දෙහිමගස් 2, දෙපිම්ගස් 1, මුරුන්ගස් 11, නල්පැල 4, කොහොඹගස් 1, කෙසෙල්පඳුරු 1, ශ්‍රී. 1, නාවකාලික ගොඩනැගිල්ලක් හා නාවකාලික ගොඩනැගිල්ලකින් හාගෙස්කද ඇති හේන් ගස වතු ඉඩම	කින්නියාමේ පෙරිය කින්නියාමේ මෝඩි නො. 8, කුච්චිකරවිච්චි යන ගමේ පදිංචි කාසිදීන් මොහමඩ් සුල්තාන් මිසිස් මවනලදී	0 2 8.5
2566	එම	කොහොඹගස් 2ක් හා මුරුන්ගස් 6ක් ඇති හේන් ඉඩම	කින්නියාමේ පෙරිය කින්නියාමේ මෝඩි නො. 8, අබ්දුපනමෙඩ්ඩෙඩ්ඩි යන ගමේ පදිංචි මොහමඩ් අලි රකිමිත් පනිකාර් මිසිස් මවනලදී	0 2 2.3

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ මිසි 1953ක්වූ නොවැම්බර් මස 9 වැනි දින පෙරවරු 9:30ට ත්‍රිකුණාමලේ කවිච්චිගේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද මිසි 1953ක්වූ ඔක්තෝබර් මස 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

අංකය : LA. 2653/J/E/1199.

මිසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 29 වැනි දින ත්‍රිකුණාමලේ කවිච්චිගේදීය.

ඇන්ටන් ආර්. මැක්කොසිගර්, ත්‍රිකුණාමලේ දිසායුක්තයේ ආණ්ඩු මේ උප ඒජන්තතුමා.

අංකය : උප්. ඊ. 1091/ඇල්. ඇට. 5268.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

අංක 171 දරන අමසාන ගම් සැලැස්මේ අංක 1 දරන භුතිර්කය. ගම්—ගන්ගොඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
265	මෑකේමිත්ත	අවුරුදු 30 සිට 50 දක්වා වයස්වූ පොල් ගස කොස්ගස් ඇති වත්ත	බැද්දෙවල කොමිසිව්කන්දේ සී, ඇම්. සමාචාරි කුමාර්ගම	0 1 38.7
266	එම	එම	එම	3 1 19
එකතුව				3 3 17.7

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ මිසි 1953ක්වූ නොවැම්බර් මස 26 වැනි දින අපරහාස 3.30ට රඹුක්කන සැසි බංගලාවේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද මිසි 1953ක්වූ නොවැම්බර් මස 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

“ඉඩම්වලට අයිතිවාසිකම් කියන්නාවූ මිසිස් ඔවුන්ගේ අයිතිය පිළිබඳව හා ඉල්ලුම්කරනු ලබන වන්දි මුදල පිළිබඳව විස්තර මා වෙත 1953ක්වූ නොවැම්බර් මස 19 වැනි දිනට පෙර දැනුම්දිය යුතුයි.” සඳහන් ජේටය කෙරේ සෑම අයිතිකරුවෙකුගේම අවධානය මෙයින් යොමුකරනු ලැබේ. නියමිත දිනට පෙර ඉඩමට ඇති අයිතිකම් ලියවිලිවලින් මා වෙත දැනුම්නොදුන් අයවලුන් මිසිස් ඉදිරිපත්කරණු ලබන කරුණු කිසිවක් පරීක්ෂණයේදී පිළිගනු නොලැබේ

මිසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 29 වැනි දින කැගල්ලේ කවිච්චිගේදීය.

ඇම්. ජී. ඩී. ඩබ්ලිව්. සමරසිංහ, කෑගල්ල දිසායුක්තයේ ආණ්ඩු මේ උප ඒජන්තතුමා.

ඉඩම්වල ලේඛනය

- 1. ආදායම් පාලන නිලධාරීන්ගේ කොට්ඨාසය: ඒරඩ්වුර් කෝරලෙහි පත්තුව.
 - I. ගම: පකිවිවත්තේනි
 - II. දිමට ඉඩම් නිවෙහ ප්‍රමාණය: ආක්කර 1,045ක් පමණ වේ.
 - III. වැවිල්ලට හුදුසු බෝග: පොල්
- 2. ආදායම් පාලන නිලධාරීන්ගේ කොට්ඨාසය: ඒරඩ්වුර් කෝරලෙහි පත්තුව.
 - I. ගම: මාත්තේනි
 - II. දිමට ඉඩම් නිවෙහ ප්‍රමාණය: ආක්කර 1,145ක් පමණ වේ.
 - III. වැවිල්ලට හුදුසු බෝග: පොල්.

මි 1953ක්වූ ඔක්තෝබර් මස 9වෙනි දින (ගැ.සව්) දැන්වීම් පත්‍රයෙහි ප්‍රකාර පකිවිවත්තේනි හා මාත්තේනි ගම ගවුල ආශ්‍රීතව ඉඩම් ලබාගැනීමේ ධුරයෙහි පත්‍රයෙහි.

- 1. අභ්‍යන්තරයේ නම හා ලියුම් ලැබෙන පිළිවෙල: _____
- 2. සඳහාලික පදිංචි ස්ථානය: _____
- 3. රකාම: _____
- 4. ලාංඡනලේඛන ද ගත විය: _____
- 5. විවාහකද? කමාගෙන් සැපයව සිටින ගණන: _____
- 6. ඉල්ලුම්කරු සමාගමක් නම් පාලනකරුගේ නම හෝ පාලන කරුවන්ගේ නම් හා ජාතිය සඳහන් කළ යුතුය. ශ්‍රී ජි කොටස් ගණන කීයද? එයින් ලාංඡනයන්ට ආසිති කොටස් ගණන කීයද? _____
- 7. ආදායම් බදු දෙපාර්තමේන්තුව පසුගිය මාර්ගට තක්සේරු කළ අයුරු අවුරුද්දට ආදායම් කීයද? : _____
- 8. එසේ නිසි නම් තැන්පත්කර තිබෙන මුදල කොපමණද? : _____
- 9. පුද්ගලිකව අයත් ඉඩම්වල විස්තර හා එය කුමක් ආශ්‍රීතව ප්‍රයෝජන ගත්තෙහිද? ගත විය: _____
- 10. ආශ්‍රීතව ඉඩම්වල බදු ගත් ඉඩම් සංවිධිත ක්‍රමය යටතේ අයත් ඉඩම්වල විස්තරයන් එය කුමක් ආශ්‍රීතව ප්‍රයෝජන ගත්තෙහිද ගත විය: _____

ගොඩ ඉඩම්	මඩ ඉඩම්
අ.රු. ප.	අ.රු. ප.
ගොඩ ඉඩම්	මඩ ඉඩම්
අ.රු. ප.	අ.රු. ප.

- 11. ඉල්ලන ලද ඉඩම්වල විස්තර—
 - I. ප්‍රමාණය:
 - II. කැමැල්ලේ ආකෘතිය:
 - III. ජලයෙන් ආකෘතිය:
 - VI. ගමේ නම ගනාදිය:

- 12. වගාකිරීමට යෝජනා කරනලද බෝග කුමක්ද? _____
- 13. අවුරුදුපතා මේ වෙනුවට තැන්පත් කිරීමට ශ්‍රීමති දිගුද කොපමණද? _____

දිනය: _____ ඉල්ලුම්කරුගේ අත්සන.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

අංකය : Q. 4667/LRO/APL 572.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්වරයා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62වෙනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සලකා බැලීමට හේතු වූ) 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවින් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්සූරමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1953ක්වූ ආගෝස්තු මස 3වෙනි දින කොළඹදීය.

පී. සී. මුලන්සූරමට,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයාගේ ආණ්ඩුවේ,
අත්සන්කළේ: ඇස්. ඇල්. ආමරසිංහ,
ස්ථානීය ලේඛකවරයා.

උපලේඛනය

මුල් ජලයෙන් නො. A 3,188. ගම—මුදුරුව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු. ප.
1	කොතලොඹුර	.. කුඹුර..	.. කේ. ඇල්. මුගර් සහ ඇන් සී. මුගර්, මොට්ටුන්නමින්, රච්චිගොඩ සහ ඒ. පී. මුගර්, නො. 110, මැතින් රජදෙස, වැවිල්ලවත්ත	1 3 32
2	එම	.. එම	.. මම	0 1 10
				එකතුව .. 2 1 2

අංකය: Q 4633/LRO/APL 5843.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමට ආඥාපනතක් 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාමට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවසකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමට ආඥාපනතක් 62 වැනි වගන්තියෙහි සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතක් 3 (5) වැනි වගන්තිය යටතේ නිවස මාරු වී තිබෙන අතර) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතක් 5 (1) යටතේ එකී ඉඩමට පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ආවේණිකව තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ ආවේණිකව කරනු ලබන බවින් ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති මරණාධිපති මාරුලේඛන මාරු වීමට බලපෑම් ප්‍රකාශ කරමි.

පී. බී. බුලත්කුලම, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණ පරිදි, ආණ්ඩුකම: ඇස්. ඇස්. ආර්. ආර්. සිංහ, ස්ථායී උපදේශනා.

මීට 1953 ක්‍රි.ව. ඔක්තෝබර් 23 වැනි දිනට කෙරුණි.

නො.	ඉඩම් නම	විස්තර	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	වාරිගල පොළොන්නැබේ	ඉඩම 50 ක්‍රී. පි. ආවේණිකව ..	1 0 38
3	එම ..	එම ..	0 0 10
එකතුව ..			1 1 8

L. D.—B. 49/50.

අංකය: Q. 4622/LRO/APL 17.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතක් 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාමට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවසකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතක් 62 වැනි වගන්තියෙහි සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතක් 3 (5) වැනි වගන්තිය යටතේ නිවස මාරු වී තිබෙන අතර) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතක් 5 (1) යටතේ එකී ඉඩමට පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ආවේණිකව තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ ආවේණිකව කරනු ලබන බවින්, ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති මරණාධිපති මාරුලේඛන මාරු වීමට බලපෑම් ප්‍රකාශ කරමි.

පී. බී. බුලත්කුලම, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණ පරිදි, ආණ්ඩුකම: ඇස්. ඇස්. ආර්. ආර්. සිංහ, ස්ථායී උපදේශනා.

මීට 1953 ක්‍රි.ව. ඔක්තෝබර් 29 වැනි දිනට කෙරුණි.

නො.	ඉඩම් නම	විස්තර	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගලපොළොන්නැබේ	ඉඩම 50 ක්‍රී. පි. පොළොන්නැබේ ..	0 0 21
2	එම ..	එම ..	0 1 5
3	එම ..	එම ..	0 2 34
4	එම ..	එම ..	9 1 2
5	එම ..	එම ..	7 0 39
7	එම ..	ඉඩම 50 ක්‍රී. පි. පොළොන්නැබේ ..	0 1 23
එකතුව ..			18 0 4

L. D.—B 49/50.

අංකය: Q. 4608/LRO/APL 5687.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දක්වමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නැව්පත් ඒ. ටයින්ට් වී. වී. ටයින්ට් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමට පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කාරණයන් මාගේ ඉදිරිපත් කළ දේ වේ:—

- (1) මේ සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතක් ඉවත් කිරීම සඳහා ආණ්ඩුවේ ගැනීමට ඉදිරිපත් කළ දේ වේ;
- (2) එම ගැනීමට ඉදිරිපත් කරන ඉඩම් වලට වත්මන් ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත මා මෙතෙක් ආවේණිකව ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එම ගැනීමට ගත වූ ඉඩම් ගැන ආවේණිකව ඇති සෑම කෙරුමක්—
 - (අ) මීට 1953 ක්‍රි.ව. ඔක්තෝබර් 23 වැනි දින ආරම්භ කළ 2.30 ට කොළඹ නැව්ගමන පැමිණීමේ මධ්‍යස්ථානයේ පුද්ගලිකව පවතින සුදුසුය. නැව්ගමන මධ්‍යස්ථානයේ පවතින මධ්‍යස්ථානයේ ජ්‍යෙෂ්ඨ නැව්ගමන මධ්‍යස්ථානයේ මා ඉදිරිපත් කළ යුතුය;
 - (ආ) කමිදු එක් වැනි කිරින නැව්ගමන මධ්‍යස්ථානයේ මීට 1953 ක්‍රි.ව. ඔක්තෝබර් 27 වැනි දින ආරම්භ කළ පුද්ගලිකව පවතින සුදුසුය. නැව්ගමන මධ්‍යස්ථානයේ පවතින මධ්‍යස්ථානයේ ජ්‍යෙෂ්ඨ නැව්ගමන මධ්‍යස්ථානයේ මා ඉදිරිපත් කළ යුතුය;

මීට 1953 ක්‍රි.ව. ඔක්තෝබර් 31 වැනි දිනට කෙරුණි.

ඒ. ටයින්ට් වී. වී. ටයින්ට්, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නැව්ගමන.

නො.	ඉඩම් නම	විස්තර	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	බුලත්කුලම, පෙර පැවැත්වූ බුලත්කුලම	ආණ්ඩුවේ ආණ්ඩුකම මාරු වීමට ..	1 0 10
එකතුව ..			1 0 10

අංකය : Q. 4606/LRO/APL 3896.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. ඩබ්ලිව් ඩී. ඩිව්ලාන්ත මහ මම, 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවසරයෙන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහෙයවීමේ වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඉැනි සෑම කොටසක්ම—
 (අ) මිසි 1953 ක්‍රි.ව. 14 වැනි දින ප්‍රචිභාස 11 ව කොළඹ කම්මරා පදනම මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද කවර්ගේ ඒජන්ත වෛකසන් එසේ මා ඉදිරියට එමග යුතුයි;
 (ආ) කවද එසේ පෙනී සිටින කැනැන්තා විසින් මිසි 1953 ක්‍රි.ව. 30 වෙනි දින රෝස් ප්‍රච්ච මා ඉඩම් පිළිබඳ කවරාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලකින් විස්තර ගත වීමා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිසි 1953 ක්‍රි.ව. 3 වෙනි දින කොළඹ කම්මරාගේ දිය.

ඒ. ඩබ්ලිව් ඩී. ඩිව්ලාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීසන්තා	ප්‍රමාණය අ. රූ. ප
1	ඇමිඟහකුඹුර පිල්ලෑම, කලින් භාවිතාව ඇමිඟහකුඹුර පිල්ලෑම	පොල් ඉඩම (පරය)	ඇන්. පී. ජනරත්න, ඇන්. පී. කරුණරත්න, ඇන්. පී. භූභවින, ඇන්. පී. නන්දරත්න, සිසිලදාස, පරගොඩ, කොට්ටේනාම	0 0 4
2	එම සහ ඇමිඟහකුඹුර, කලින් භාවිතාව ඇමිඟහකුඹුර පිල්ලෑම සහ නාගහදෙතිය කුඹුර	එම, කුඹුර සහ අධිපාරය කොටසක් සහ ශ්‍රීදක්	එම	0 3 38
			එකතුව	1 0 2

අංකය . Q. 4634/LRO/APL/4433 c.

1950 වෛ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. ඩබ්ලිව් ඩී. ඩිව්ලාන්ත මහ මම, 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවසරයෙන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහෙයවීමේ වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඉැනි සෑම කොටසක්ම—
 (අ) මිසි 1953 ක්‍රි.ව. 4 වෙනි දින ප්‍රචිභාස 11.00 ව කොළඹ කම්මරා පදනම මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද කවර්ගේ ඒජන්ත වෛකසන් එසේ මා ඉදිරියට එමග යුතුයි;
 (ආ) කවද එසේ පෙනී සිටින කැනැන්තා විසින් මිසි 1953 ක්‍රි.ව. 20 වෙනි දින රෝස් ප්‍රච්ච මා ඉඩම් පිළිබඳ කවරාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලකින් විස්තර ගත වීමා මා වෙත ලියවිල්ලකින් (පිටපත් දෙකක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

මිසි 1953 ක්‍රි.ව. 3 වෙනි දින කොළඹ කම්මරාගේ දිය.

ඒ. ඩබ්ලිව් ඩී. ඩිව්ලාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීසන්තා	ප්‍රමාණය අ. රූ. ප.
1	දොරකුඹුර	කුඹුර, අවුරුදු 50 ක්‍රි.ව. පොල්ගස් දෙක	එම්. භාස්වර් සිල්වා, කවරා මෝල, කවරා	0 1 12
2	එම	කුඹුර	එම	2 1 9
3	කටුගේන කලින් භාවිතාව කහටහනමින් නොහොත් කොස් ගහමින්	අවුරුදු 50 ක්‍රි.ව. පොල් ඉඩම	එම	3 1 1
4	එම	එම	එම	1 0 24
			එකතුව	7 0 6

අංකය : Q. 4630/LRO/APL/1265.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. ඩබ්ලිව් ඩී. ඩිව්ලාන්ත මහ මම 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවසරයෙන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහෙයවීමේ වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ යන්ව යන ඉඩම් ගැන ඉඩම්විකල්පයට ඇති සෑදීම කෙරෙහි—

- (අ) මීට 1953ක්වූ දෙසැම්බර් මස 4 වැනි දින ආපරිතාය 2.30ට කොළඹ කවුච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව ඔපකිසිවිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් මිලට දෙනලද කටයුතු ඒජන්ත කොමසාරිස් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) කවද එසේ ඔපකිසිවන නැතහොත් මසින් මස 1953ක්වූ නොවැම්බර් මස 20වන දින රාත්‍රී 12 ට ප්‍රථම රෝගී පිළිබඳ කමාණේ ආසන්නාසිතවලට ස්වභාවික, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිබඳව මිස්තර යන රටවා මා රචනා ලියවිල්ලකින් (පිටපත් දෙකක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

මී 1953ක්වූ ඔක්තෝබර් මස 30වන දින ඒ. රසත්ති. පී. මුරේගානන්,
 කොළඹ කවුච්චියේදී. කොළඹ දිනපත්‍රයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික ප්ලානයේ නො. A 3,284. ගම්—ආර්ථිකම, බඩ්ගමුව

නො.	ඉඩම් නම	විස්තර	ආසන්නාසිතයන්	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙල්ගලන්ද.	ආවුරුදු 30ක්වූ පොල් ඉඩම ..	සී. ආර්. ඇම් රජපාය, වානාන්තර සහ මිමල රජයේ පිහි, මාතලේ	0 2 38
2	එම	එම	එම	3 1 14
3	—	ආශිපාර	එම	0 0 09
එකතුව ..				4 0 21

L. D.—B 49/50. ආචාර්ය Q. 4605/LRO/APL/3896.

1950 සේ ආක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතක් 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිනපත්‍රයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙත්ති පී. මුරේගානන් වන මම, 1950 ආක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතක් 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල් දෙමි:—

- (1) රටේ සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 ආක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් රචනාවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා රචනා ආසන්නාසිතව ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්ව යන ඉඩම් ගැන ආසන්නාසිතව ඇති සෑදීම කෙරෙහි—

- (අ) මීට 1953ක්වූ දෙසැම්බර් මස 11 වැනි දින ප්‍රථමාය 9.30ට කොළඹ කවුච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව ඔපකිසිවිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් මිලට දෙනලද කටයුතු ඒජන්ත කොමසාරිස් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) කවද එසේ ඔපකිසිවන නැතහොත් මසින් මස 1953ක්වූ නොවැම්බර් මස 27 වන දින රාත්‍රී 12 ට ප්‍රථම රෝගී පිළිබඳ කමාණේ ආසන්නාසිතවලට ස්වභාවික, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිබඳව මිස්තර යන රටවා මා රචනා (පිටපත් දෙකක් සමඟ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මී 1953ක්වූ ඔක්තෝබර් මස 30වන දින ඒ. රසත්ති. පී. මුරේගානන්,
 කොළඹ කවුච්චියේදී. කොළඹ දිනපත්‍රයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික ප්ලානයේ නො. A 3,268. ගම්—පරගොඩ

නො.	ඉඩම් නම	විස්තර	ආසන්නාසිතයන්	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කරනකන්ද සහ බ්‍රිලිකන්වත්ත	පොල් ඉඩම ..	ඇන්. පී. ජයරත්න, ඇන්. පී. කරුණරත්න, ඇන්. පී. නන්දකෝම සහ ඇන්. පී. ගුණවර්ධන, සියලුදෙනාම පරගොඩ, කොටදෙණියාව	7 3 5
2	කරනකන්ද	එම	එම	0 0 35
3	එම	එම	එම	0 0 4
එකතුව ..				8 0 4

L. D.—B. 49/50. ආචාර්ය Q. 4595/LRO/APL/4273.

1950 ආක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතක් 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිනපත්‍රයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙත්ති පී. මුරේගානන් වන මම, 1950 ආක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතක් 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 ආක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් රචනාවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා රචනා ආසන්නාසිතව ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගන්ව යන ඉඩම් ගැන ආසන්නාසිතව ඇති සෑදීම කෙරෙහි—

- (අ) මීට 1953ක්වූ දෙසැම්බර් මස 14 වැනි දින ප්‍රථමාය 9.30ට කොළඹ කවුච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව ඔපකිසිවිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් මිලට දෙනලද කටයුතු ඒජන්ත කොමසාරිස් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) කවද එසේ ඔපකිසිවන නැතහොත් මසින් මස 1953ක්වූ නොවැම්බර් මස 30 වන දින රාත්‍රී 12 ට ප්‍රථම රෝගී පිළිබඳ කමාණේ ආසන්නාසිතවලට ස්වභාවික, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිබඳව මිස්තර යන රටවා මා රචනා (පිටපත් දෙකක් සමඟ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මී 1953ක්වූ ඔක්තෝබර් මස 30වන දින ඒ. රසත්ති. පී. මුරේගානන්,
 කොළඹ කවුච්චියේදී. කොළඹ දිනපත්‍රයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික ප්ලානයේ නො. A 3,313. ගම්—මොරගොඩ

නො.	ඉඩම් නම	විස්තර	ආසන්නාසිතයන්	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගොරකගමත්ත	පොල් ඉඩම, ආවුරුදු 50ක්වූ පොල්ගස් සහ වෙනත් මැවිලි	එම්. ගුණරත්න, මොරගොඩ, ගම්පහ	0 2 14
2	එම	ආවුරුදු 50ක්වූ පොල් ඉඩම	එම	0 0 4
3	එම	කරන්ත පාර, ආවුරුදු 50ක්වූ පොල්ගස් 3ක් තිබේ	එම	0 0 8
එකතුව ..				0 2 26

L. D.—B 49/50

ආංකය : Q. 4629/LRO/APL/1013.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ටි වි. විට්ටොන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළේ දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වු දෙසැම්බර් මස 7 වෙනි දින අපරහාය 2.30ට කොළඹ කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමුත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1953 ක්වු නොවැම්බර් මස 23 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිල ගෙවීම, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්වු ඔක්තෝබර් මස 3 වෙනි දින කොළඹ කවිච්චියේදීය.

ඒ. සෙන්ටි වි. විට්ටොන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික පලයාගේ නො. A 3,367. ගම—මැලිමරිය නැගෙනහිර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොරකහමත්ත නොහොත් පොඹුවි කනත්ත	රඹර් ඉඩම	අයි. සී. සයිමන් නයිදෙ, පහල ඉඹුල්ලොඩ, ඉඹුල්ලොඩ	0 0 1
2	එම	එම සහ ශ්‍රී. දෙසා	එම	0 2 17
3	එම	රඹර් ඉඩම	එම	0 0 5
එකතුව				0 2 23

L. D.—B 49/50.

ආංකය : Q. 4600/LRO/APL/5114.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ටි වි. විට්ටොන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළේ දෙමි:—

- (1) මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වු දෙසැම්බර් මස 11 වෙනි දින පුළුභාය 11ට කොළඹ කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමුත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1953 ක්වු නොවැම්බර් මස 27 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිල ගෙවීම, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්වු ඔක්තෝබර් මස 3 වෙනි දින කොළඹ කවිච්චියේදීය.

ඒ. සෙන්ටි වි. විට්ටොන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික පලයාගේ නො. A 3,207. ගම—වාරපාල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	බන්තේගමුවකුඹුර	කුඹුර	බඩලිවි. ඇල්. ඩී. විට්ටොන්න, කාසන් බන් ගමාගම, ශ්‍රී. වික්‍රමසිංහ	0 0 13
2	එම	එම සහ දෙවිය	එම	0 2 9
3	එම	අවුරුදු 35 ක්වු පොල්ගසක් තිබෙන කුඹුර සහ අවුරුදු 35 ක්වු පොල් ඉඩම සහ රොබර්ට් මල	එම	0 2 9
4	එම	කුඹුර	එම	0 0 3
එකතුව				1 0 34

ආංකය : Q. 4607/LRO/APL/3896.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ටි වි. විට්ටොන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත් කළේ දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වු දෙසැම්බර් මස 9 වෙනි දින අපරහාය 2.30ට කොළඹ කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමුත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1953 ක්වු නොවැම්බර් මස 25 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිල ගෙවීම, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් පමණක්) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්වු ඔක්තෝබර් මස 3 වෙනි දින කොළඹ කවිච්චියේදීය.

ඒ. සෙන්ටි වි. විට්ටොන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ට්‍රැන්සෆර්

මූලික ප්ලාන් අංක. A 3,180. ගම—පරගොඩ

නො.	ඉඩම් නම	විස්තර	භුමිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොමියෝන්වෙල්ත නගර පාරට පසුපස ඉඩම්	පරගොඩ පාරට පසුපස ඉඩම්	නිකිනානානා පතිරුන්ද්‍රාගොලාගේ සිලිලා, පරගොඩ, ගොටදෙණියාම	0 0 18
2	එම්. ජී. රු. ක. ස. සුමුර, පොල් ඉඩම	එම	1 1 16
3	මුරුකහසුමුර	සුමුර	එම	0 0 8
				එකතුව .. 1 2 2

අංකය: Q. 4631/LRO/APL/5822.

1950 අංක 9 දරණ ආණ්ඩුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ දැන්වීමයි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමට උප ඒජන්ත නැන්පත් ඒ. ඊ. සේනාරත්න, පරගොඩ, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුමට ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත්‍ර ලබා දීම:—

- (1) මෙම සඳහන් උප ට්‍රැන්සෆර් විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවට අවසරයක් සඳහා ආණ්ඩුමට ගැනීමට අදාළ කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදාළ කරන ඉඩම් වෙහෙරවත් වත්දී ලබාගැනීම සඳහා මා මහ රාජකාරි කොමිෂන්වලට ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන භූමිකම්කරුන්ට ආදායම් සෑදීමට අවස්ථාවක්—
 - (අ) මීට 1953ක්වූ දෙසැම්බර් මස 16 වන දින ප්‍රචභාග 9.30ට කොළඹ කම්මරා සභාව පැමිණීම මා ඉදිරියේ සුද්ධලේඛනවට පත් කිරීම සඳහා. නැතහොත් ලියවිල්ලකින් බලපත්‍ර ලද නමුත් ඒ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 - (ආ) තවද එසේ පත් කිරීම නැතහොත් මෙහි මීට 1953ක්වූ දෙසැම්බර් මස 20 වන දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නවීනීකරණ භූමිකම්කරුවන්ට සහතික, වත්දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වත්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිබඳව විස්තර සහ බලාපොරොත්තු වන පරිදි දැනුම් ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මීට 1953ක්වූ බක්බෝවන් 03 3 වන දින කොළඹ නගර සභාවේදී, ඒ. ඊ. සේනාරත්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමට උප ඒජන්තතුරු.

උප ට්‍රැන්සෆර්

මූලික ප්ලාන් අංක. A 3,354. ගම—පලියවිගම

නො.	ඉඩම් නම	විස්තර	භුමිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොත්තේපහ	පොල් ඉඩම (පරණ)	ආනුරාධපුරයේ ගමියි, ගොරන්පුල්ල, මිනුවන්ගොඩ	0 1 14
2	එම	එම	එම ..	0 0 10
3	එම	එම, තාවකාලික ගෙය, මුද්ද සහ මුද්ද කොටසක්	එම ..	7 0 12
4	එම	පොල් ඉඩම සහ මුද්ද කොටසක්	එම ..	0 0 32
				එකතුව . 7 2 28

අංකය. Q 4636/LRO/APL/5840.

1950 අංක 9 දරණ ආණ්ඩුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ දැන්වීමයි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමට උප ඒජන්ත නැන්පත් ඒ. ඊ. සේනාරත්න, පලියවිගම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුමට ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලපත්‍ර ලබා දීම:—

- (1) මෙහි සඳහන් උප ට්‍රැන්සෆර් විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවට අවසරයක් සඳහා ආණ්ඩුමට ගැනීමට අදාළ කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදාළ කරන ඉඩම් වෙහෙරවත් වත්දී ලබාගැනීම සඳහා මා මහ රාජකාරි කොමිෂන්වලට ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන භූමිකම්කරුන්ට ආදායම් සෑදීමට අවස්ථාවක්—
 - (අ) මීට 1953ක්වූ දෙසැම්බර් මස 16 වන දින ආපරහාග 2.30ට කොළඹ කම්මරා සභාව පැමිණීම මා ඉදිරියේ සුද්ධලේඛනවට පත් කිරීම සඳහා. නැතහොත් ලියවිල්ලකින් බලපත්‍ර ලද නමුත් ඒ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 - (ආ) තවද එසේ පත් කිරීම නැතහොත් මෙහි මීට 1953ක්වූ දෙසැම්බර් මස 20 වන දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නවීනීකරණ භූමිකම්කරුවන්ට සහතික, වත්දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වත්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිබඳව විස්තර සහ බලාපොරොත්තු වන පරිදි දැනුම් ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මීට 1953ක්වූ බක්බෝවන් 03 3 වන දින කොළඹ නගර සභාවේදී, ඒ. ඊ. සේනාරත්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමට උප ඒජන්තතුරු.

උප ට්‍රැන්සෆර්

මූලික ප්ලාන් අංක. A 3,379. ගම—කුලියවිගම

නො.	ඉඩම් නම	විස්තර	භුමිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	වැලිමැදිපොළොව, පහසුකම්, දෙල්ගෙඩි, දඹලකුරු, පහසුකම්, ගොරන්පුල්ල, පහසුකම්	ආනුරාධපුර 35 වන පරිච්ඡේදයට පොල් ඉඩම නම්ව සහ මහලය නැති මි.පි.පි.පි.	ඒ. ඒ. දෙණි නිකොලස්, හැඳල ස්ත්‍රීකාලය, මන්නාරම	4 2 36
2	පහසුකම්	ආනුරාධපුර 35 වන පරිච්ඡේදයට පොල් ඉඩම	එම ..	0 0 31
				එකතුව .. 4 3 27

L. D.—B 49/50

අංකය : Q. 4543/LRO/APL 5588.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ සෙන්ටි. ඩී. විජේවංශන වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ආවර්ණයාමත් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වු දෙසැම්බර් මස 4 වැනි දින පුළුඹාග 9.30ට කොළඹ කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින කැනැන්තා මිසින් වම් 1953 ක්වු නොවැම්බර් මස 20 වෙනි දින ගත් ඊට ප්‍රථම ගෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙළෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්වු ඔක්තෝබර් මස 3 වෙනි දින කොළඹ කවිච්චියේ දීය.

ඒ. සෙන්ටි. ඩී. විජේවංශන, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මූලික පලාතයේ නො. A 3,353. ගම්—වවද්දර	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මහවත්ත	පොල් ඉඩම් (අවුරුදු 30-40 දක්වා)	ඩී. ඒ. රදන සලාමාන්, වවද්දර, වෙසන්ගොඩ	0 1 14
2	එම	එම	එම	0 0 4
3	එම	එම	එම	0 0 4
එකතුව				0 1 22

L. D.—B 49/50.

අංකය : Q. 4617/LRO/APL 1106B.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ සෙන්ටි. ඩී. විජේවංශන වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ආවර්ණයාමත් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වු දෙසැම්බර් මස 5 වෙනි දින පුළුඹාග 9.30ට කොළඹ කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින කැනැන්තා මිසින් වම් 1953 ක්වු නොවැම්බර් මස 21 වෙනි දින ගත් ඊට ප්‍රථම ගෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙළෙහි විස්තර යන මේවා මා වෙත (වටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්වු ඔක්තෝබර් මස 3 වෙනි දින කොළඹ කවිච්චියේ දීය.

ඒ. සෙන්ටි. ඩී. විජේවංශන, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මූලික පලාතයේ නො. A 3,419. ගම්—සියඹලගොඩ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සියඹලගහවත්ත	පොල් ඉඩම්	ඒ. ඒ. විරසි.හ, "කැල්විලිගවුස්," වරචි පාර, කොල්ලුපිටිය	0 3 3
2	එම	එම	එම	0 0 5
3	එම	එම	එම	0 0 8
එකතුව				0 3 16

L. D.—B. 49/50.

සම්බන්ධ අංකය : LRO/APL 2822/J/LLD/205/53/LP6553.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

හාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ක්‍රිස්ටෝපර් විස්වාසම් වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ආවර්ණයාමත් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) එම 1953ක්වූ නොවැම්බර් මස 24 වැනි දින ප්‍රථමාග 10ට අම්බලන්ගොඩ නානාගමට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව ටපනි සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් මිලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමස යුතුයි;

(ආ) කවද එසේ පෙනී සිටින කැනැත්තා පිසින් එම 1953ක්වූ නොවැම්බර් මස 17වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගත්ත් බැඳු පිලිබඳව විස්තර ගත වේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

එම 1953ක්වූ සැප්තැම්බර් මස 30වෙනි දින
සාපයේ කම්මලිපිපිටි දිය.

සී. විස්වාසම්,
ගාලු දිස්ත්‍රික්කයේ අණුවෙහි උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය අ. රූ. ප.
263	සීන්කෑවිටිය පොල්ලොව සහ දිය වලදල්ලොව, කලින් හැඳින්වූ නම සීන්කෑවියදෙක සහ දිය වලදල්ලොව, දියවිද්ද එලසාමටපල්ලොව, දිය විද්ද එලසාමටපල්ලොව දෙකක	පරණ රබර් ඉඩම් සහ ආවුරුදු 15 වයස ඇති රබර්ගස් 2ක් ඇති කුඹුර	අම්බලන්ගොඩ කලුමුඩුල්ලේ මිසු පරලොමි සැපත් පී. එම්. දෙත් පිටර් ද සිල්වා වහන්සේගෙන් පැවරෙන උරුමක් කාරයෝ, භාරකාරයා: අම්බලන්ගොඩ කලුමුඩුල්ලේ පී. එම්. දෙත් මුනිදාස ද සිල්වා	3 0 19
264	දියවලදල්ලොපල්ලොව, කලින් දිය විද්ද ආල පොල්ලොව වගු වෙන් හැඳින්වූ	රබර් ඉඩමක ආවුරුදු 4-31 දක්වා වයස ඇති රබර්ගස් 65ක්ද, ආවුරුදු සහ කොස්ගස් 8ක්ද තිබේ	එම ..	0 1 2
265	එම ..	ආවුරුදු 31ක්වූ රබර් ඉඩම ..	එම ..	0 3 24
266	එම ..	රබර් ඉඩමක ආවුරුදු 31ක් වයස ඇති රබර්ගස් 42ක් සහ කොස් ගස් 5ක් තිබේ	එම ..	0 0 24
267	සීන්කෑවිටිය පොල්ලොව, කලින් හැඳින්වූ නම සීන් කෑවිය පොල්ලොව, දියවිද්ද ආලසාමටපල්ලොව, දිය විද්ද ආලසාමටපල්ලොව දෙකක	පරණ රබර් ඉඩමක ආවුරුදු 4-36 දක්වා වයස ඇති රබර්ගස් 94ක්ද, ආවුරුදු 3ක් සහ කොස් ගස් 9ක්ද තිබේ	එම ..	0 1 2
එකතුව ..				4 2 31

L. D.—B/49/50.

නොම්බරය L. A. 1061/LRO.

1950 අංක 9 දරණ අණුවෙහි ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමකි

උතුරු පළාතේ අණුවෙහි ඒජන්ත තැන්පත් විලියම් ජේම්ස් හබ්බන් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවෙහි ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන වෙසින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවෙහි ගැනීමට අදහස්කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙසුමෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) එම 1953ක්වූ නොවැම්බර් මස 17 වැනි දින ප්‍රථමාග 10ට සාපයේ කම්මලිපිපිටි පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව ටපනි සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් මිලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමස යුතුයි;

(ආ) කවද එසේ පෙනී සිටින කැනැත්තා පිසින් එම 1953ක්වූ නොවැම්බර් මස 7වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගත්ත් බැඳු පිලිබඳව විස්තර ගත වේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

එම 1953ක්වූ සැප්තැම්බර් මස 25වෙනි දින
සාපයේ කම්මලිපිපිටි දිය.

පී. ජේ. හබ්බන්,
උතුරු පළාතේ අණුවෙහි ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය අ. රූ. ප.
1	සම්බිවුලම් ..	කුඹුර, පහත සඳහන් අයිතිවාසිකම් සහ: (1) මුලිපුරම් පදිංචි සී. පරමාගේ කිරිදුම් ගස්දිවුන්කුට අයිති මෙහි උතුරු බස්නාහිරින් පිහිටි ඉඩමෙන් ඇති ලිංදක් සහ වතුරවලෙන් කොටසකට ඇති ඉඩකඩ, (2) එම ලිංදට සහ දියකඩට සෑමව ඇති පාර පාවිච්චිකිරීමේ මිලය	වහෙසවර් සී. නිරුගාවකරසුගේ හා සී. නිරුගාවකරසු, (වෙලිලාප් ඉන්ජිනිප්පත්ටර්) මිදුලි පනිසිබ පරිකාශනාගාරය, සවියන්කොට	0 1 7.1
එකතුව ..				0 1 7.1

මුලික ප්ලාන් නො. A 1,818. ගම—මුලිපුරම්

LA/LRO/53/42/LRO/APL 5849 A/J/LLD/343/53.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ආරුණැහල ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජේලරා මහ ආම්, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාවනෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953 ක්වූ නොවැම්බර් මස 2 වැනි දින ප්‍රමාණය 9.30ට ආරුණැහල කම්බේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් වම් 1953 ක්වූ ඔක්තෝබර් මස 26 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මල යම්කල, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත වේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. මෙසේ විස්තර ගත් ඉදිරිපත් නොකළොත් විභාගය පවත්වන අවස්ථාවේදී බඩගේ අයිතිවාසිකම් ගැන සැලකිලික් නොලැබෙනවා ඇත.

වම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 22 වෙනි දින ආරුණැහල කම්බේරියේදීය.

ඇන්. ඇන්. ඩී. ජේලරා, ආරුණැහල දිනපත්තියේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	මූලික පලාතගේ නො. A 1,243. විස්තර	මම—ගෙපල්ලම් අයිතිකම්කීයන්ගා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මඟුරැබයාවත්ත ..	අවුරුදු 40-50 ක පොල් ඉඩම ..	විසින් නොගෙල් මී සොයිසා, නො. 144, කුමර පාර, ආරුණැහල	1 2 31
2	එම ..	අවුරුදු 35-45 ක පොල් ඉඩම ..	එම ..	3 2 32
3	එම ..	අවුරුදු 35 ක පොල් ඉඩම ..	එම ..	0 0 31
එකතුව ..				5 2 14

දැන්වීමයි

මිත් පසු රජයේ ගැසට් පත්‍රයේ පළකිරීමට එවන සියළුම දැන්වීම්, ප්‍රකාශන ආදිය ඒවා ප්‍රසිද්ධ කරණ දින සිට මාස කරණ දින තුනකට ප්‍රථම, පස්වරු 4 ට පමණ රජයේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සැලැස්විය යුතු බව මහජනයාට මෙයින් දැනුම් දෙමි.

බජ්නාඩ් ද සිල්වා, රජයේ මුද්‍රණාලයාධිපති.

වම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 24 වැනි දින රජයේ මුද්‍රණාලයේ දීය.

அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்கண்ட காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புதிப்பிண்டா புலங்குலம் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ஆண்டு (1953) ஆகஸ்ட் 25 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் எசுவேலின் இலக்கம்

காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4043/J/TW/1992

பி பி புலங்குலம்,

காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், கப்பிற்றிக்காம கோறையில், லேட்டேனியாவென்னும் கிராமத்தில், கேகாலை எக்சிக்சுட்டிவு இஞ்சினியருடைய 1951 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந் திகதியுடைய படத்தில் விபரித்திருக்கும் 1 A துண்டாகிய கொலம்பாயக்கொடாவா எனனும் பூமியில் 2½ போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெல்கைகள் பின்வருமாறு —

வடக்கு 1 ம கண்டநது மிகுதிப் பூமி,
தெற்கு கிராமச்சங்க ரேட்டே,
கிழக்கு ரெயிலவே நிசுவேசனும், வறக்காப்பொனை—மகாபொத்தல பி டபிளியு டி ரேட்டேம,
மேற்கு கன்போடவத்த

(2) கொழும்பு டிஸ்திரிக், கப்பிற்றிக்காம கோறையில், லேட்டேனியாவென்னும் கிராமத்தில், கேகாலை எக்சிக்சுட்டிவு இஞ்சினியருடைய 1951 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந் திகதியுடைய படத்தில் விபரித்திருக்கும் 1 A துண்டாகிய கொலம்பாயக்கொடாவா எனனும் பூமியில் 2½ போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெல்கைகள் பின்வருமாறு —

வடக்கு கிராமச்சங்க ரேட்டே, இந்தப் பூமியின் மிகுதிப்பகுதியும்,
கிழக்கு ரெயிலவே நிசுவேசனும், வறக்காப்பொனை—மகா பொத்தல பி டபிளியு டி ரேட்டேம,
தெற்கும், மேற்கும் இந்தப் பூமியின் மிகுதிப்பகுதியும்

(3) கொழும்பு டிஸ்திரிக், கப்பிற்றிக்காம கோறையில், லேட்டேனியா வென்னும் கிராமத்தில், கேகாலை எக்சிக்சுட்டிவு இஞ்சினியருடைய 1951 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந் திகதியுடைய படத்தில் விபரித்திருக்கும் 2 ம துண்டாகிய கல்பொடவத்தர் எனனும் பூமியில் 03 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெல்கைகள் பின்வருமாறு —

வடக்கும் மேற்கும் இதன் மிகுதிப்பூமி,
கிழக்கு 1 ம துண்டு,
தெற்கு : கிராமச்சங்க ரேட்டே

(4) கொழும்பு டிஸ்திரிக், கப்பிற்றிக்காம கோறையில், பொத்தல எனனும் கிராமத்தில் கேகாலை எக்சிக்சுட்டிவு இஞ்சினியருடைய 1951 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந் திகதியுடைய படத்தில் விபரித்திருக்கும் 2 A ம துண்டாகிய கல்பொடமபுற எனனும் பூமியில் 7½ போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெல்கைகள் பின்வருமாறு —

வடக்கு கிராமச்சங்க ரேட்டே,
கிழக்கு கல்பொடமபுறவத்த,
தெற்கு இதன் மிகுதிப்பூமி,
மேற்கு . படத்திலுள்ள 3 ம துண்டு

(5) கொழும்பு டிஸ்திரிக், கப்பிற்றிக்காம கோறையில், பொத்தல எனனும் கிராமத்தில் கேகாலை எக்சிக்சுட்டிவு இஞ்சினியருடைய 1951 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந் திகதியுடைய படத்தில் விபரித்திருக்கும் 4 ம துண்டாகிய சியாமலகாவத்தர் எனனும் பூமியில் 12½ போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெல்கைகள் பின்வருமாறு —

வடக்கும், கிழக்கும் இதன் மிகுதிப்பூமி,
தெற்கு . கிராமச்சங்க ரேட்டே,
மேற்கு படத்திலுள்ள 5 ம துண்டு

(6) கொழும்பு டிஸ்திரிக், கப்பிற்றிக்காம கோறையில், பொத்தல எனனும் கிராமத்தில், கேகாலை எக்சிக்சுட்டிவு இஞ்சினியருடைய 1951 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந் திகதியுடைய படத்தில் விபரித்திருக்கும் 3 ம, 5 ம துண்டுகளாகிய சியாமலகாவத்தர் எனனும் பூமியில் 2½ போச்சலும், 10½ போச்சலும் விசாலங்கொண்ட இரண்டு கண்டங்களுக் கெல்கைகள் பின்வருமாறு —

வடக்கு கிராமச்சங்க ரேட்டே,
கிழக்கு படத்திலுள்ள 2 ம துண்டு,
தெற்கும், மேற்கும் இதன் மிகுதிப் பூமிகள்

(7) கொழும்பு டிஸ்திரிக், கப்பிற்றிக்காம கோறையில் பொத்தல எனனும் கிராமத்தில் கேகாலை எக்சிக்சுட்டிவு இஞ்சினியருடைய 1951 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந் திகதியுடைய படத்தில் விபரித்திருக்கும் 5A, 6, 6A, 7 ம துண்டுகளாகிய கெயுலமபுற எனனும் பூமியில் 1½, 2½, 3½, 2½ போச்சல விசாலங்கொண்ட நாலு கண்டங்களுக்கு எல்கைகள் பின்வருமாறு —

5 ம துண்டுக் கெல்கைகள்—

வடக்கு கிராமச்சங்க ரேட்டே,
கிழக்கும் தெற்கும் இதன் மிகுதிப் பகுதிகள்,
மேற்கு படத்திலுள்ள 6 A துண்டு

6 ம துண்டுக் கெல்கைகள்—

வடக்கு இதன் மிகுதிப் பகுதி,
கிழக்கு : படத்திலுள்ள 5 ம துண்டு,
தெற்கு கிராமச்சங்க ரேட்டே,
மேற்கு படத்திலுள்ள 7A துண்டு.

6 ம A துண்டுக் கெல்கைகள்—

வடக்கு கிராமச்சங்க ரேட்டே,
தெற்கு இதன் மிகுதிப்பகுதி,
கிழக்கு படத்திலுள்ள 5A துண்டு,
மேற்கு படத்திலுள்ள 7A துண்டு.

7 ம துண்டுக் கெல்கைகள்—

வடக்கு : கிராமச்சங்க ரேட்டே,
தெற்கு . இதன் மிகுதிப்பகுதி,
கிழக்கு : படத்திலுள்ள 6A துண்டு,
மேற்கு : படத்திலுள்ள 8A துண்டு.

(19) கொழுமடி டிஸ்திரிக், கப்பிறறிககாம கோறையில், பொத்தல எனனும் கிராமத்தில் கேகாலை எக்சிகசுட்டிவ இஞ்சினியருடைய 1951 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந் திகதியுடைய படத்தில் விபரிக்கப்பட்டிருக்கும் 12 ம, 13 ம துண்டுகளைய கலப்பொடவத்த எனனும் பூமியில் 6 $\frac{1}{2}$ விசாலங்கொண்ட இரண்டு கண்டங்களுக்கு எல்லைகள் பிளவருமாறு —

வடக்கு கிராமச்சங்க ரோடே,
 கிழக்கு படத்திலுள்ள 11 A ஆறாம்
 தெற்கு இடைய மிகுதியுடைய,
 மேற்கு 14 4/5 ஆறாம் 15 ம ஆறாம்

(20) கொழுமடி டிஸ்திரிக், கப்பிறறிககாம கோறையில் பொத்தல எனனும் கிராமத்தில் கேகாலை எக்சிகசுட்டிவ இஞ்சினியருடைய 1951 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந் திகதியுடைய படத்தில் விபரிக்கப்பட்டிருக்கும் 16 ம துண்டுகளைய கலப்பொடவத்த எனனும் பூமியில் 22 $\frac{1}{2}$ பொச்சல விசாலங்கொண்ட பகுதி எல்லைகள் பிளவருமாறு —

வடக்கு கிராமச்சங்க ரோடே,
 கிழக்கு பொத்தல என்றேறும்,
 தெற்கு இடைய மிகுதியுடைய,
 மேற்கு படத்திலுள்ள 17 ம ஆறாம்

(21) கொழுமடி டிஸ்திரிக், கப்பிறறிககாம கோறையில் பொத்தல எனனும் கிராமத்தில் கேகாலை எக்சிகசுட்டிவ இஞ்சினியருடைய 1951 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந் திகதியுடைய படத்தில் விபரிக்கப்பட்டிருக்கும் 17 ம துண்டுகளைய கலப்பொடவத்த எனனும் பூமியில் 3 $\frac{1}{2}$ பொச்சல விசாலங்கொண்ட பகுதி எல்லைகள் பிளவருமாறு —

வடக்கு கிராமச்சங்க ரோடே,
 கிழக்கு படத்திலுள்ள 16 ம துண்டு,
 தெற்கும், மேற்கும் இடைய மிகுதியுடைய

(22) கொழுமடி டிஸ்திரிக், கப்பிறறிககாம கோறையில் பொத்தல எனனும் கிராமத்தில் கேகாலை எக்சிகசுட்டிவ இஞ்சினியருடைய 1951 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந் திகதியுடைய படத்தில் விபரிக்கப்பட்டிருக்கும் 18 ம துண்டுகளைய கலப்பொடவத்த எனனும் பூமியில் 13 $\frac{1}{2}$ பொச்சல விசாலங்கொண்ட பகுதி எல்லைகள் பிளவருமாறு —

வடக்கு இடைய மிகுதியுடைய,
 கிழக்கு இராச்சி மகாததுமாயுடைய பூமி,
 தெற்கும் மேற்கும் கிராமச்சங்க ரோடே

இலக்கம் LA/MISC/53/6/J/LG/148/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கும் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புத்தி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழுமடி,
 1953 ம ௨0 செப்டெம்பர் 9 ந் ௨

பீ. பி. புலங்குலம்,
 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண எசனேவின இலக்கம் LA/MISC/53/6
 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/148/53

காணியின் விபரம்

(1) குருணாகல் டிஸ்திரிக், தம்பதேனி ஹற்பத்த, மெடலகம் பகுதி, பண்டாவ எனனும் கிராமத்திலுள்ள யம்புவலேகுமபுற எனனும் காணியில் 82 அடி X 18 அடி விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு வை எல் சரிபடலுக்கும் மறுபேருக்கும் உரிய காணி,
 கிழக்கு வை எல் சரிபடலுக்கும் மறுபேருக்கும் உரிய அம்பகஹமுலவத்த எனனும் காணி,
 தெற்கு அபுள அசிலகுரிய காணி,
 மேற்கு கொழுமடி-குருணாகல் பீ டபிளவு உ ரோடே

(2) குருணாகல் டிஸ்திரிக், தம்பதேனி ஹற்பத்த, மெடலகம் பகுதி, பண்டாவ எனனும் கிராமத்திலுள்ள அம்பகஹமுலவத்த எனனும் காணியில் 345 அடி X 18 அடி விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு செவினலையகருரிய காணி,
 கிழக்கு வை எல் சரிபடலுக்கும் மறுபேருக்குரிய கொலகஹமுலவத்த எனனும் காணி,
 தெற்கு சேரு கலைமானுகருரிய காணி,
 மேற்கு வை எல் சரிபடலுக்கும் மறுபேருக்குரிய ஜம்புவலேகுமபுற எனனும் காணி

(3) குருணாகல் டிஸ்திரிக், தம்பதேனி ஹற்பத்த, மெடலகம் பகுதி, பண்டாவ கிராமத்திலுள்ள கொலகஹமுலவத்த எனனும் காணியில் 225 அடி X 18 அடி விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு மடவலையடடேறான எனனும் காணி,
 கிழக்கு கொலகஹமுலவத்த எனனும் காணி,
 தெற்கு சேரு கலைமானுடைய காணி,
 மேற்கு அம்பகஹமுலவத்த எனனும் காணி

(4) குருணாகல் டிஸ்திரிக், தம்பதேனி அடபத்த, மெடலகம் பகுதி, பண்டாவ எனனும் கிராமத்திலுள்ள கொலகஹமுலவத்த அல்லது மடவலையடடேறான எனனும் காணியில் 335 அடி X 18 அடி விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு அபுள மயீட்டுக்குரிய காணி,
 கிழக்கு குடசூய்,
 தெற்கு சேரு கலைமானுகருரிய காணி,
 மேற்கு கொலகஹமுலவத்த எனனும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புத்தி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழுமடி,
 1953 ம ௨0 செப்டெம்பர் 15 ந் ௨

பீ. பி. புலங்குலம்,
 காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் எசனேவின இலக்கம்
 காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4597/J/LD/2817

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறனை தெற்கில், யக்கவே எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 25 பொச்சல விசாலமுள்ள நபொடகஹு எனனும் காணியிலிருந்து சுமார் 25 பேர்ச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின மிகுதிப்பகுதி,
கிழக்கு ஷே
தெற்கு வீல் எல்,
மேற்கு ஷே

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி
எல். எவ. அமரசிங்கஹு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1953 ம் ௨௭ (ஜனவரி) தைமீ 8 ந உ.

மாசாண அலலது டிஸ்திரிக் எசண்டுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4480/J/TW/2819

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறனை மேற்கில், அதிகாரிபத்தவ, பியகம் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 20 பொச்சல விசாலமுள்ள கஹுறகஹு எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு பியகமலிலிருக்கும் எல் ஹாமிநொனூ பெரேராவுக்கும், எல் நவுசு பெரேராவுக்கும் உரிய காணி,
கிழக்கு பியகம்-மலவன ரோடும், மலவன, பியகமலிலிருக்கும் ஆர் எல் பானுநதுக்குரிய மறறகலவத்த,
தெற்கு கழனி ஆறு,
மேற்கு பியகமலிலிருக்கும் எல் ஆர் டி. காததெலிசுக்கும் மகளுக்கும் உரிய கொங்கஹுவத்த

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ௨௭ (செப்டம்பர்) புரட்டாதிமீ 4 ந உ.

மாசாண அலலது டிஸ்திரிக் எசண்டுவின இலக்கம்
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4580/J/T/81/53

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சலபிறி கோறனையில், கற்றுபெட எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 48 ஏக்கர் விசாலமுள்ள விஸ்தீரணம் பிரதமபடம் 4520 ல காட்டப்பட்படுகிறது எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திருட பி டி டி விஜயசிங்கவுக்கும் மறறவாக்குக்கும், எல் டி. பி. விஜயதுங்கவுக்கும் மறறவாக்குக்கும், கே எல் ஹேரத்துக்கும் மறறவாக்குக்கும் உரிய காணி, இரண்டு ஏக்கர் விசாலம் விஸ்தீரணத்தை தவித்தது கற்றுபெட ஆலையிலிருக்கும் வளவு,
கிழக்கு பொலபெட ஆறு,
தெற்கு எம் டி. ஹேலன் விஜயதுங்கவுக்கும் மறறவாக்குக்கும் உரிய காணி, டபிளவு உறறிலன் பானுநதுக்கும் மறறவாக்குக்கும் உரிய காணி, செல்வி சி. பீரிசுக்குரிய காணியும், கற்றுபெட ரோடும்,
மேற்கு எம் டி. எல் விஜயதுங்க, கே டி. யொலலின், எல் சி. சிகேரா, பி டி. டி. விஜயசிங்கஹுவுக்கும் மறறவாக்குக்கும் உரிய காணி

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிமீ 16 ந உ.

மாசாண அலலது டிஸ்திரிக் எசண்டுவின இலக்கம்
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4626/L/LG/267/53

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறனை, வடக்கு (எ) ல பிறறிபன் எனனும்பிடத்திலிருக்கும் 18315 சதரஅடி விசாலமுள்ள எல்றேற இல 9 ம மற்பிடலுவத்த எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு பிறறிபன் வீதிய, சேச ரோடும், எல் இ. என் பானுநது, என யோன பானுநது, எல் ஜெ. பி. பானுநது, எல். மாாலல் பானுநது, எல் லாசபெல் பானுநது அவாகடகு உரிய காணிகள,
கிழக்கு பி. டபிளவு டி. ரோடும், (கொழும்பிலிருக்கும்) மேனமைதங்கிய அதிமேற்றி ராணியாருக்குரிய காணிகளும், எல் இ. என பானுநதுக்கும், டி. அகலறினு பானுநதுக்குரிய காணி,
தெற்கு எல் இ. என பானுநது, என எப். ஆர் பானுநது, எல் ஜெ. பி. பானுநது, எல். எம். பர்னாநது, எல். யலறின பானுநதுக்கும் மறறவாக்குக்கும் உரிய காணி,
மேற்கு டி. என். பானுநது, பி. எம். எம். பானுநது, எல். இ. என. பர்னாநது அவாகடகு மறறவாக்குக்கும் உரிய காணி.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௭ செப்டெம்பர்மீ 17 ந உ.

மாசாண அலலது டிஸ்திரிக் எசண்டுவின இலக்கம் : LD 4154.
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J/HLG/337.

பி. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

காணியின விபரம்

கண்டி டிஸ்திரிக், பாத் ஹேவாஹேட்ட, கொடமுனை கிராமத்திலிருக்கும் மனடமினிய குமபுற எப்பபுறம் காணியிலிருந்து 300 அடி X 3 அடி விசாலமுள்ள நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மேற்கும் அதே காணியின் மிகுதி பாகம்,
கிழக்கு ஹேரத் முதியானசேலாகே போவலகெற்ற லொக்கு மெனிககாவின் நெல் வயல்,
தெற்கு புப்புலதெனிய கிராமச் சங்கத்தின் கிணறு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினாடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம (ஆ) ஜூலை ஆடிமீ 29 ந உ

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின இலக்கம்
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } J/LLD/36/53

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறறிகம் கோறனையில், ஹல்பெ எனலும் கிராமத்திலிருக்கும் சுமார் 0௪ 1௫ 1 5 ப விசாலமுள்ள நற்ககஹைந்தவத்த எனலும் காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு எஸ் ரி யேமல் அப்புஹாமிகரும் மறறவாகருரியதும்,
கிழக்கு தற்போத்திருக்கும் கிராமச்சங்க ரேட்டே,
தெற்கு டி. எம் யேமல் அப்புஹாமிகருரிய காணி,
மேற்கு எ எஸ் பெரேராவுக்கும் மறறவாகருக்கும் உரிய காணிகள

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினாடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம (ஆ) ஆகஸ்ட் ஆகஸ்ட் 10 ந உ

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின இலக்கம்
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4549/J/LG/9/53

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமத்திகாரி டிவிஷனில், தெலிவல்-மவுண்டவனியா நகாசபை எல்லைகளுள்ளிருக்கும் பொனசேகா ரேட்டடி லிருக்கும் வரிமதிப்பு இல 293/2, 293/3, 293/4 கொண்ட காணிகளிலிருந்து சுமார் 3 69 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு பொனசேகா ரேட்டே,
கிழக்கு ஷே
தெற்கு ஷே
மேற்கு அதே காணியின் மிகுதிப்பகுதி

இல. Q 4425/J/LLD/2678

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினாடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம (ஆ) ஜூன் ஆனிமீ 9 ந உ

பீ பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி,

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின இலக்கம்
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4425/J/LLD/2678

காணியின விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறன் வடக்கு, (பி) ல தேவலபொல எனலும் கிராமத்திலிருக்கும் பீலிகுமபுற எனலும் நெல் காணியிலிருந்து சுமார் 2 60 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு - அதே காணியின் மிகுதிப்பகுதி,
கிழக்கு - வதுமலை ஓயா,
தெற்கு - அதே காணியின் மிகுதிப்பகுதியும், ஓயாவும்,
மேற்கு - பீலிகுமபுற எனலும் நெல்வயல்.

(2) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறன் வடக்கு (பி) ல தேவலபொல எனலும் கிராமத்திலிருக்கும் பீலிகுமபுற எனலும் நெற்காணியிலிருந்து சுமார் 4 20 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு - அதே காணியின் மிகுதிப்பகுதி,
கிழக்கு - அதே காணியின் மிகுதிப்பகுதியும், ஓயாவும்,
தெற்கு - பீலிகுமபுற,
மேற்கு - ஷே

(3) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறன் வடக்கு (பி) ல, தேவலபொல எனலும் கிராமத்திலிருக்கும் பீலிகுமபுற எனலும் நெற்காணியிலிருந்து சுமார் 2-0 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு - அதே காணியின் மிகுதிப்பகுதி,
கிழக்கு - அதே காணியின் மிகுதிப்பகுதியும், ஆர், பி, வாயக்காலும்,
தெற்கு - ஆர். பி. வாயக்காலும்,
மேற்கு - அதே காணியின் மிகுதிப்பகுதி,

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அக் காணி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின 1 ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

இல J/TW/469,
கொழும்பு,
1953 ம ஆண்டு புரடாதிஸ் 28 ந உ.
காணியின் விபரம்
பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

நுவரெலியா டிஸ்திரிக் உட்கொண்டுவாறெட்ட பிரிவு, மத்தூரடக் கோறையில், கறாட்டத்த, நாப்பொத்தவெல் கிராமங்களில் இருக்கும் ஆக்கக் கூடியது 0 ஏ 1 ரூ 3 9 பே. பரப்புள்ள கொளறுன்கும்புற, கீலேகும்புறகொட, கொடகும்புற கொடகும்புற தொர்கொடஅராவ, கொடகும்புற என அழைக்கப்படும் காணியை ஏழு துறைகளாகவுள்ளது அளக்கப்பட்டு 1,784 இலக்கப் பிரதம படத்தின், 3, 4, 15, 16, 17, 18, 19 ம இலக்கத் துறைகளாகக் காண்பிக்கப்பட்டுள்ளது

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அக்காணி எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

சுட்டு இல J/LG/241/53
கொழும்பு,
1953 ம ஆண்டு புரடாதிஸ் 7 ந உ.
காணியின் விபரம்
பி பி புலங்குலம்,
காணி காணி, அபிவிருத்தி மந்திரி

நுவரெலியா டிஸ்திரிக், கொத்தமலைப் பிரிவுக் காரியாதிகாரியின் பிரிவில், மொரபே கிராமத்தில் இருக்கும், சியம்பள்கறாக்கொடவே என்றும் அழைக்கப்படும் ஒலியபிடடிய எனும் காணியின் 30 அடி X 30 அடி பரப்புள்ள ஒரு பகுதி, கீழ்க்காணும் விபரப்படி சூழ்நின்றது —

வடக்கு போ வே இ ரஸத்தா,
கிழக்கு “ அக்ல” லும், தெவத்தகெதரவதையின் வேலியும்,
தெற்கு ஒலியபிடடிய எனப்படும் காணியைச் சேர்ந்த கிடங்கு;
மேற்கு அடிப்பாறை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

L.D 3414/1

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் ஆட்சி உரிமையை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் ஆட்சி உரிமையின் விபரம் —
கண்டி டிஸ்திரிக், கண்டி எல்லை, கங்கவட்ட கோறலை, கண்டி நகர சபை எல்லையனதும், கட்டுகெல் வட்டார இலக்கம் 3 ம, நுவர தொடனவெல் வட்டார இலக்கம் 4 ம, ரோடெனிய ரேட்ட, வரிப்பண இலக்கம் 10/15 ல பாகத்தில் 0 ஏக்கர், 0 ரூட, 10 2 போச்சல் விசாலமுள்ள, பிரதமப்பட இலக்கம் A 1,133 ல் துறை 3 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டும்குக்கும் நிலப்பகுதி கண்டி தண்ணீர் விநியோகத் திட்டத்திற்குத் தண்ணீர் குளாய அமைத்து அதைப் பாதுகாப்பதற்குத் தேவையப்படும்

கண்டி, பிளையா கோவிலின் பாதுகாவலா தற்போது உரிமை கோருகிறார்
மேற்குறித்த ஆட்சி உரிமைக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுல்லமா 1953 ம (நடு) காததிகை (நொவம்பர்) மாதம் 10 ந தேதி முற்பகல் 9 30 மணிகு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த ஆட்சி உரிமையை எடுத்துத்தற்கான நஷ்ட ராபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபெற்றி தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நடு) காததிகை (நொவம்பர்) மாதம் 3 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா
கண்டி கச்சேரி, ரேன ரைட்,
1953 ம (நடு) ஒக்டோபர் 2 ந உ. டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏச்சனடு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

L.D 3960/11.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
கண்டி டிஸ்திரிக், கண்டி பாதத் தோவாறெட்ட, கங்காவத்த கோறலையில் ஆலமைகநதூர (பாகம்) கிராமத்திலுள்ள கல்கொடவன் எனனும் காணிகளின் துறைகளை இதன் விபரங்கள் ஆரம்பப்பட இல 1,665 ல பின்வருமாறு காணப்படும் —

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாரியின் பெயர்	விசாலம் ஏ று ப
44	கல்கொடவன்	தென்கை, பலா, மா, ரீயன், பாக்கு, மென்கோல உன், தோடம், காப்பி மரங்களும், 1 ஓடு போட்ட மண் வீடும், 1 ஓலை போட்ட மண் வீடும் உளள தோட்டம்	டி. பி. சிர்வாதன், பேராதனை ரேட்ட, கண்டி, கங்கா ரும் விஹாரையால் தகராறுள்ளது, பிரதான தாம் காததா ரம்புகவெல் விப்பாசி தேரே, மலவத்த விஹார, கண்டி.	0 1 28.5
45	ஷே	பலா, காப்பி, ரீயன், பாக்கு மரங்கள் உளள தோட்டம்	ஷே	0 0 26.5

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுல்லமா 1953 ம (நடு) (நவம்பர்) காததிகை மாதம் 10 ந தேதி பிற்பகல் 3 மணிகு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்துத்தற்கான நஷ்ட ராபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபெற்றி தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நடு) (நவம்பர்) காததிகை மாதம் 3 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

எழுத்துமுல்லமான கோரிக்கைகளை அனுப்பத் தவறுபவர்கள் விசாரணையின்போது உரிமைக்காரா தமது உரிமைகளைக் கோருவதற்குத் தகுதியற்றவா களாகச் செய்வதுமன்றி அவர்களின் கோரிக்கைகள் அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற் செய்குவிடும,
கண்டி கச்சேரி, ஓ. ஆர் ரைட்,
1953 ம (நடு) (ஒக்டோபர்) ஐப்பசி 5 ந உ. டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏச்சனடு.

நாலந்தை நூற்றுத்தந்தை நாங்கி திட்டத்தால் தாக்கப்பட்ட காணிகள் என்னும் பிரகடனத்தின் கீழே விவரிக்கப்பட்டுள்ள பின்னாள் சொல்லப்படும் காணிகள், அடங்கலாக —

அனுபந்தப்பட இலக்கம் 1, இறுதிகிராமப்பட்டு இலக்கங்கள் 32, 10, 41. குறிப்புகள்— அக்குறும்பொட, பலகட, அனகோலன

இறுதிக் கிராமப்பட்டு இலக்கம் 32

குறும்பு	காணியின் பெயர்	விபரம்	அபிதானியின் பெயர்	விசாலம். ஏ. மு. ப
341	தனுப்பொத்தகுமபுற	நெல்வயலும் ஓவிறறவும்	பஹலகெதர நிக்ஷியும் கிளிநோலும்	0 3 3
342	ஓடி	நெல் வயல்	ஹேறத் முதியானசேலாகே உக்கு வண்டா	0 1 23
343	ஓடி	நெல் வயலும் ஓவிறறவும்	ஹேறத், மேற்படி புஞ்சி மனிககா ஹேறத் அக்குறும்பொட விஹாற, பிரதம தாமகாத்தா சாலில ஹேறத் செனெவிறதன, அக்குறும்பொட	0 2 33
344	ஓடி	ஓடி	வதனஹலகெதர நதனபுலி	0 0 28
345	ஓடி	நெல் வயல்	கடனடியலகெதர பண்டியா	0 0 37
346	ஓடி	ஓடி	உப்பாசகயலாகேகெதர புசம்பா	0 0 30
347	ஓடி	ஓடி	கிரியமானலாகேகெதர சிறி, மேற்படி கழு, மேற்படி பாலில, மேற்படி ஹப்பமுலி, மேற்படி ஹறமானில	0 0 21
348	ஓடி	ஓடி	கடனடியலகெதர பண்டியா	0 1 7
349	ஓடி	ஓடி	அக்குறும்பொட விஹாற பிரதான தாமகாத்தா சாலில ஹேறத் செனெவிறதன, அக்குறும்பொட	0 3 21
350	ஓடி	நெல் வயலும் ஓவிறறவும்	வதனஹலகெதர நதனபுலி	0 3 6
351	ஓடி	நெல் வயல்	அத்பெறியாவகெதர தேவயா	0 0 31
352	ஓடி	நெல் வயலும் ஓவிறறவும்	கடனடியலகெதர பண்டியா	0 2 9
353	மேற்கொடடுவ	நெல் வயல்	காலில ஹேறத் செனெவிறதன	0 1 2
354	தனுப்பொத்தகுமபுற	ஓடி	தேவகாறயலாகேதர பிண, மேற்படி புஞ்சா, மேற்படி லப்பயா, மேற்படி மனிககி, மேற்படி பபானில	0 1 9
355	ஓடி	ஓடி	இஹலகெதர சறண, மேற்படி டிக்ஷியா, மேற்படி புசம்பி	0 3 15
357	கிறற்கொடடுவ	ஓடி	தேவகாறயலாகேதர பிண, மேற்படி புஞ்சா, மேற்படி லப்பயா, மேற்படி மனிககி, மேற்படி பபானில	0 1 25
358	ஓடி	ஓடி	ஹேறத் பண்டா விஜயரதன	0 1 27
359	ஓடி	ஓடி	அக்குறும்பொட விஹாற, பிரதான தாமகாத்தா சாலில ஹேறத் செனெவிறதன	0 0 35
360	தனுப்பொத்தகுமபுற	ஓடி	ஹேறத் பண்டா விசயரதன	0 0 36
361	கொங்கறயாகொட	ஓடி	இஹலகெதர சரண, மேற்படி டிக்ஷியா, மேற்படி புசம்பி	0 1 11
362	அக்குறும்பொட குறும்பு	றப்பா, 30 வருடங்களுக்கு மேலாய் ஒரு மரம்	சிலோன கொவசொலிட்டேட் லிமிட்டட், எசனே. அயிறகென ஸபெனஸ் கம்பெனி லிமிட்டட், கொழும்பு	0 0 23
மொத்தம்				8 1 32

இறுதிக் கிராமப்பட்டு இலக்கம் 40

61	நாதெனியகுமபுற	நெல் வயல்	எச மானற, மாததனை	0 1 3
62	ஓடி	ஓடி	ஓடி	0 2 10
63	ஓடி	ஓடி	முறயலாகேதர புஞ்சி	0 0 39
64	ஓடி	ஓடி	எஸ் சனகசபை, மாததனை	0 1 5
65	ஓடி	ஓடி	றங்கொத்தகெதர கருணாதன	0 1 2
66	ஓடி	ஓடி	எறபத்தியாவகெதர தேவயா	0 0 32
67	ஓடி	ஓடி	மஹலங்க சுகதபால, எடபறடியாவகெதர தேவயா	0 0 25
68	ஓடி	ஓடி	அலுத்தகெதர அபபுஹாமி, கிரியமமனலாகே கெதர ஹோறத்தலா	0 0 27
68½	ஓடி	ஓடி	சிறியமமனலாகே கெதர சிறி, மேற்படி கழு, மேற்படி பாலில, மேற்படி ஹப்பமுலி, மேற்படி ஹறமானில	0 0 13
69	ஓடி	ஓடி	சிறியமமனலாகே கெதர மனிககா	0 1 2
70	ஓடி	ஓடி	சொநாயம் முதியானசேலாகே அபபுஹாமி	0 0 33
71	ஓடி	ஓடி	எப்பறறியாவகெதர தேவயா	0 0 11
72	ஓடி	ஓடி	சொநாயக முதியானசேலாகே அபபுஹாமி	0 0 20
73	ஓடி	ஓடி	மஹலங்க சுகதபால	0 0 14
74	ஓடி	ஓடி	மஹலங்க சுகதபால	0 0 27
75	ஓடி	ஓடி	எச மானற, மாததனை	0 3 30
76	ஓடி	ஓடி	எச மானற, மாததனை	0 0 12
77	ஓடி	ஓடி	சிறியமமனலாகே கெதர ஹோறத்தலா	0 0 28
78	ஓடி	ஓடி	ஓடி	0 1 0
79	ஓடி	ஓடி	சாலல ஹேறத் செனெவிறதன	0 1 13
80	கிளிமற்கொடடுவெயிலலவ	பிரயோசன துக்குட்படாத நிலம்	சாலல ஹேறத், செனெவிறதன, எப்பறறியாவகெதர தேவயா	0 0 17
80½	பம்பானவெத்தகுமபுற	நெல் வயல்	எப்பறறியாவகெதர தேவயா	0 0 16
81	ஓடி	ஓடி	ஓடி	1 0 30
82	ஓடி	ஓடி	உப்பாசகயலாகேகெதர புசம்பா	0 1 7
83	ஓடி	ஓடி	வலுவலாகேகெதர உக்குவா	0 1 13
84	ஓடி	ஓடி	இஹலகெதர ஹேறத் முதியானசேலாகே செனரதன, இஹலகெதர ஹேறத் பியதால ஹேறத்	0 0 33
85	ஓடி	ஓடி	கம்பகஹலகெதர அபபுஹாமி, வலமோறுவ	0 2 4
86	பம்பானவெத்தகுமபுற	ஓடி	எப்பறறியாவகெதர தேவயா	0 3 7

නු.කො.	කාணியின் பெயர்.	விபரம்.	உரிததாளியின் பெயர்	விசாலம் அ ரு 11.
87	பல்பொல்வததை	40 வயதாய 21 தென்கிண்களும், 2 மீமரங்களும், கொட்டை நெல்வயல், 50 வயதாய 9 மரங்களும்கொண்ட தென்கிண்களும் தோட்டம்	இறையன்குறை நேற்றை முதியனசேலாகே செனறகை, நேற்றை முதியனசேலாகே பியதாஸ நேற்றை, பிண்கிண்களும் புஞ்சி அமமா	0 2 31
88	ஷே	75 மரங்களும், 1 பலா மரமும் கொண்ட 50 வயதாய தென்கிண்களும் தோட்டம்	பிண்கிண்களும் நேற்றை முதியனசேலாகே பிசோ மணிககா	0 3 22
89	பல்பொல்வததை	40 வயதாய 3 தென்கிண்களும், 30 வயதாய 3 ராபபலா மரமும், 1 பலா, 2 கிததுள், 2 மீ மரங்களும்கொண்ட தோட்டம்	வெதருளலாகேகெதர பிண்கிண்களும்	0 0 12
90	பல்கடவெல	நெல் வயல்	பீ பீ ரிசகிண்கிண்களும்	0 1 19
91	ஷே	ஷே	டபிளபு பிசோ மணிககா, ஐ டிங்கிண்கிண்களும், எம் டிங்கிண்கிண்களும், பறண்களும்	0 1 10
92	ஷே	கட்டியகிண்களும்கொண்ட நெல் வயல்	எ ஹபபுவா, எ மணிககி, எ மலி	0 1 3
93	ஷே	நெல் வயல்	கே மணிககி, கே கிண்கிண்களும்	0 1 2
94	பல்கடகும்புறபில்லாவ	வாழைமரங்களும் கொண்ட தோட்டம்	சாளஸ நேற்றை சென்கிண்களும்	0 0 20
95	பல்கடகும்புற	நெல் வயல்	எல் பிண்கிண்களும்	0 0 14
96	பல்கடவெல	ஷே	திசாநாயக முதியனசேலாகே ரிககிண்கிண்களும் வண்டா, மேறபடி லொககும், பண்டா, மேறபடி அபேறதன மேறபடி பிசோ மணிககா	0 2 36
97	ஷே	ஷே	நேற்றை முதியனசேலாகே பிசோ மணிககா	0 1 11
97 1/2	ஷே	ஷே	அடலொககிண்களும்கெதர டககும், மேறபடி காளிண்கிண்களும் மேறபடி டிங்கிண்கிண்களும், நேற்றை முதியனசேலாகே டிங்கிண்கிண்களும் அமமா	0 2 0
98	ஷே	ஷே	சுறபலாகே செககும்	0 0 29
99	அககுறும்பொட குறும்பு	25 வயதாய றபபா	சிலொககிண்களும் கொண்டலிடெட்ட லிமிட்ட, எண்ணெய் எயிறகிண்களும் லொககிண்களும் அண்ட கம்பனி லிமிட்ட, கொழுமடி	0 3 3
100	பிலங்கலவததை	ஐந்து மரங்களும்கொண்ட 8 வயதாய தென்கிண்களும் தோட்டம்	எல் பி நேற்றை, எம் பி விசயறதன, பிண்கிண்களும் வதி நேற்றை, அககுறும்பொட, மாதகிண்களும், வகிககும் பி நேற்றை சிலாவதி நேற்றை, எம் டகக	0 0 12
101	அககுறும்பொட குறும்பு	35 வயதாய றபபா, சூபொலதகிண்களும் ஓர் பகுதி	சிலொககிண்களும் கொண்டலிடெட்ட லிமிட்ட, எண்ணெய் எயிறகிண்களும் லொககிண்களும் அண்ட கம்பனி லிமிட்ட, கொழுமடி	1 3 32
102	பறண்கொடடுவ	நெல் வயல்	அககுறும்பொடயில் வகிககும் கென்கிண்களும் முதியனசேலாகே ரிககிண்கிண்களும், திசாநாயக முதியனசேலாகே அபபுஹாமி	0 1 33
103	பிலங்கலவததை	25 வயதாய 36 மரங்களும், 3 பலா மரங்களும், 19 பாககும் மரங்களும், கொண்ட நெல் வயலும், மரக்கிண்களும் தோட்டமும், தென்கிண்களும் தோட்டமும்	நேற்றை முதியனசேலாகே பிண்கிண்களும், மேறபடி சிலாவதி, மேறபடி பியதாஸா நேற்றை, நேற்றை பண்டா விசயறதன	8 1 12
104	பல்கடவெல	நெல் வயல்	ஷே	1 3 14
105	ஷே	ஷே	நேற்றை பண்டா விசயறதன	0 0 24
106	ஷே	ஷே	திசாநாயக முதியனசேலாகே அபபுஹாமி	0 0 39
107	ஷே	ஷே	விந்தகாவகெதர பிண்கிண்களும்	0 0 26
108	பல்கடகும்புறபில்லாவ	பிரயோசனத்துக்குதலாக்காணி	விந்தகாவகெதர பிண்கிண்களும்	0 0 15
109	பெலவததை	40 வயதாய 2 தென்கிண்களும், 1 பலா மரமும், 10 வயதாய 3 இலவம் மரங்களும், 3 வயதாய 2 பாககும் மரங்களும், 8 வாழை மரங்களும் கொண்ட தோட்டம்	எம் எம் டிங்கிண்கிண்களும், பீ நேற்றை	0 0 10
110	விந்தகொடடுவெவததை	40 வயதாய 1 பலா மரமும், 2 மீ மரங்களும் கொண்ட தோட்டம்	நேற்றை பண்டா விசயறதன	0 0 14
111	விந்தகொடடுவ	நெல் வயல்	நேற்றை முதியனசேலாகே டிங்கிண்கிண்களும் அமமா, ஜயலத முதியனசேலாகே லொககும் மணிககா	0 1 34
112	ஐம்புகலவததை	20-40 வயதாய 8 தென்கிண்களும், 5 வயதாய 5 தென்கிண்களும், 10 வயதாய 14 பாககும் மரங்களும், 10 வயதாய 5 இலவம் மரங்களும், 10 வயதாய 1 லுணுமிதில்ல மரமும் கொண்ட தோட்டமும், 30 வயதாய 4 தென்கிண்களும் 1 கிண்கிண்களும் கொண்ட நெல் வயல்	தென்கிண்களும் முதியனசேலாகே ரிககிண்கிண்களும் மணிககா	0 0 37
113	ஐம்புகலகொடடுவ	நெல் வயல்	திசாநாயக முதியனசேலாகே ரிககிண்கிண்களும் வண்டா, மேறபடி லொககும்வண்டா, மேறபடி அபேறதன மேறபடி பிசோமணிககா, மேறபடி அபபுஹாமி	0 1 31
114	ஐம்புகலவததை	40 வயதாய 5 தென்கிண்களும், 8 வயதாய 8 தென்கிண்களும், 5 வயதாய மூன்று பாககும் மரங்களும், 12 வயதாய 10 இலவம் மரங்களும், 25 வாழை மரங்களும் கொண்ட தோட்டமும், 50 வயதாய 9 மரங்களும், கொண்ட தென்கிண்களும் தோட்டமும், நெல் வயலும்	கிண்கிண்களும் மணலாகேகெதர ஹவடியா	0 1 0
115	தேவகாறஅலவெததும்	நெல் வயல்	ஹெண்டாவிததாறனகே சமிததி த சிலவா	0 1 0
116	ஷே	வாழைமரங்களும் கொண்ட தோட்டம்	சாளஸ நேற்றை சென்கிண்களும்	0 1 17
117	ஷே	நெல் வயல்	சாளஸ நேற்றை சென்கிண்களும், எறவேட நேற்றை சென்கிண்களும்	1 2 15

இறுதிக கிராமப்பட இலக்கம் 11

குணம்	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம் எ று ப
44	கொடக உரப்பிறிய	பிரயோசனத்துக்கு எடுக்கப்படாத காணி	அனகொல எல் கோலில், பிரதான தாமகாத்தா எச் பிரமோனந்த தேரே	0 0 19
45	தேபகாற அலுவலத்து	நெல் பயல்	சாலவ ஹேறத் செனெவிறத்தன் எடவேட ஹேறத் செனெவிறத்தன்	0 0 7
46	நறியகொடகப்பிள்ளை	நெல் பயல்	அகருமபொடையில் வசிக்ரம எடவேட ஹேறத் செனெவிறத்தன், சி. எச் செனெவிறத்தன், டி. எம் அப்பஹாமி	0 0 8
47	கெதரொளி	நெல் பயல்	டி எம் புஞ்சி பண்டா	0 1 1
48	ஷெ	ஷெ	ரி பிசு, ரி புஞ்சா, ரி ஸ்பப்பா, ரி மணிகி, ரி பப்பாணி	0 1 34
49	ஷெ	ஷெ	ரி காயு	0 1 1
50	எகொடகவத்தை	20 வயதாய் 2 செனைகனும், 20 வயதாய் 1 பாகருமரூமம், 5 வயதாய் ஒரு எலுமிச்ச மரூமம் கொடை கோட்டம்	ரி டிங்கிறியா, ரி கிறி	0 0 2
51	நறியகறகொடகவேருமபுற	நெல் பயல்	பி எம் புஞ்சி பண்டா	0 1. 20
52	ஷெ	ஷெ	கொஹோனவில் வசிக்ரம டி எம் அப்பஹாமி	0 2 39
53	ஷெ	ஷெ	எடவேட ஹேறத் செனெவிறத்தன்	1 0 20
54	யம்பொல்குமபுற	ஷெ	எஹெலப்பொளவில் வசிக்ரம பி எம் திசானாயக	0 2 9
55	கத்திலேகுமபுற	ஷெ	பி எச் எம் பிசோமணிக்கா	0 1 18
56	அகருமபொட குறப்ப	40 வயதாய் நப்பா ஆடு பாலத்தில் ஓர் பகுதியும்	ரிலோனா கொலசொலிட்டேட் லிட்டேட், ஏசனாடு எவிறகின ஸ்பெலஸ் அண்ட் கம்பனி, லிட்டேட், கொழும்பு	6 1 39
மொத்தம்				11 1 17

எடுத்துக்கொள்ளுபதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின எற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எலக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இக்கணக்கொண்டு பரிசீலித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரிக்குப்பேச்சுகொடுக்கக் காரமாக அல்லது அவரவருடைய காரியகாரமூலமாய் 1953 ம டிசம்பர் நவம்பர் மாதம் 20 ந தேதியன்று காலை 9 30 மலையில், நாளந்தை தாலையத்தில் எவ்முன்பாக வெளிப்படாத தத்தம்செய் அக்காணிகளினுள்ள உட்கைகளினது தனமையையும் அவ்வுட்கைகளுக்காய்க் காரம் சாதிக்கும் உரிக்குகளைக் கொடுக்கவாயும் விபரங்களையும் சொல்லும்படி இத்தனது அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது

மாதத்தைக் கச்சேரி,
1953 ம டிசம்பர் 3 ந உ.

எ யூ இரத்தினவேல்,
உதவி அரசாட்சி ஏசனாடு
இலக்கம் LB 2135/3/2520

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனைக் கேவைக்கு வேண்டியதான கிழக்கனும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறாக்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் மாதத்தை டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு திலக் இரங்கா குணரத்தன் ஆகிய நான இத்தலை அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மாதத்தைப் பிரிவு வெல்லப்பொட பத்த நூறு கிறுவெட்டில் நாவின் கிழக்கில் எட்குறவஹேன், கறண்டஹெடிய என்ற இரு காணிகளிலிருந்து ஏறக்குறைய ஒரு ஏக்கர் நிலம் நாவின் அரசினா சிங்கன் பாடசாலை லதாபிப்பதற்கு எல்லைகள் —

- வடக்கில் புத்தத்தெரு
- கிழக்கில் எட்குறவஹேன்,
- கெற்கில் எட்குறவஹேன்,
- மேற்கில் கிராமச் சங்க தெரு

மேற்கூறிய காணிகளுக்கு உரிக்குப்பேச்சுகொடுக்கக் காரமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகார மூலமாக 1953 ம டிசம்பர் மாதம் 11 ந திகதி முற்பகல் 9 30 மலையில் மாதத்தைக் கச்சேரியில் என்னுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்ட ராபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்ட ராட்டுத் தொகையையும் அதற்கொக்கக் கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம டிசம்பர் மாதம் 2 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக என்னக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

மாதத்தைக் கச்சேரி,
1953 ம டிசம்பர் 1 ந உ.

உ இ குணரத்தன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனைக் கேவைக்கு வேண்டியதான கிழக்கனும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறாக்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் இத்தலை அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குணம்	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம் எ று ப
2552	குட்டிக்கராச்சி	5 தென்னைமரங்களும், 1 முந்திரிமரமும், 1 பலா மரமும் 7 முருங்கை மரமும், 1 வேப்பமரமும், 14 பனைக்கன்றுகளும், 4 வாழைப்பழாக்களும், 1 கிணறும், 2 கற்காலிக் கட்டிடங்களும்	பெரியகிணையாவைச்சேர்ந்த குட்டிக்கராச்சி 8 ம குறிச்சியிலிருக்கும் அப்பதல் காண அகபா காண	0 0 17.5
2553	ஷெ	2 பனைமரங்களும், 3 மாமரங்களும் 1 முந்திரிமரமும், 3 முருங்கை மரங்களும், 5 பனைக்கன்று	பெரிய கிணையாவைச் சேர்ந்த பெரியாத்தமுனை 11 ம குறிச்சியிலிருக்கும் தின ஹாஜிதின் கைம்பெண்ணை ஓஜா பீடீ	0 1 7.9
2554	ஷெ	3 தென்னைமரங்களும் 2 மாமரங்களும், 1 முந்திரி மரமும், 3 முருங்கை மரங்களும், 2 வேப்பமரங்களும், 3 பனைக்கன்றுகளும், 1 தற்காலிக் கட்டிடமும்	பெரியகிணையாவைச்சேர்ந்த குட்டிக்கராச்சி 8 ம குறிச்சியிலிருக்கும் பானதின் அல்லாபகல் பெண உஸைபீ, பி பி இலக்கம் 398	0 1 38
2555	ஷெ	2 முந்திரிகைமரங்களும், 1 வேப்பமரமும், 3 முருங்கைமரங்களும், மக்கறி வகைகளும், 1 தற்காலிக் கட்டிடமும்	பெரிய கிணையாவைச்சேர்ந்த குட்டிக்கராச்சி 8 ம குறிச்சியிலிருக்கும் ரூபெய மிராசா, எல் டி ஓ போமிட் இல 26	0 0 20.5

නුண்ண	කාණියින බෙපා	විපර	உரித்தாளியின பெபா	விசாலம். அ ரு ப
2556	குட்டிக்கராச்சி	44 தென்னங்கனறுகளும, 5 தேடாங்கனறுகளும, 5 எலுமிச்சங்கனறுகளும, 4 பலாக்கனறுகளும, 9 பபாணி மரங்களும, 7 மாமரங்களும, 3 கழுக்கனறுகளும, 3 மாதுவங்கனறுகளும, 5 முந்திரி மரங்களும, 20 முருங்கை மரங்களும, 1 வேபமரமும, 1 கட்டப்பட கிணறும், 2 தற்காலிக கட்டிடங்களும	பெரிய கிணணியாவைச்சேறநத குட்டிக்கராச்சி 8 ம குறிச்சியிலிருக்கும் தீன காதின எல ட ஒ போ மிட இல 25	0 1 27
2557	ஹெ	1 தெனங்கனறுகளும, 5 பலா மரங்களும 20 முருங்கை மரங்களும, 5 எலுமிச்சங்கனறுகளும 15 கழுக்கனறுகளும, 3 மாங்கனறுகளும, 1 தோடங்கனறும, 2 மாதுவங்கனறுகளும, 3 வேபமரங்களும, 2 வாரைப புதாங்களும, 1 கட்டப்பட கிணறும், 2 தற்காலிக கட்டிடங்களும	பெரிய கிணணியாவைச்சேறநத குட்டிக்கராச்சி 8 ம குறிச்சியிலிருக்கும் சதகருவெவை இபரூகிம, எல ட ஒ பொமிட இல 24	0 1 15.2
2558	ஹெ	13 முருங்கை மரங்களும, 1 பனங்கனறும, 1 முகடு பொப்படாத திரந்தர கட்டிடமும	பெரியகிணணியாவைச்சேறநத குட்டிக்கராச்சி 8 ம குறிச்சியிலிருக்கும் முகமமது கலதான முகமமது ஹனிபா, எல. ட. ஒ பொமிட இல 23	0 1 22 7
2559	ஹெ	8 தெனங்கனறும, 2 தெனங்கனறுகளும, 2 மா மரங்களும, 1 பலா, 12 முந்திரி மரங்களும, 7 எலுமிச்சங்களும, 1 மாதுவங்கனறும, 1 வேபமரங்களும, 25 முருங்கைகளும, 1 பனங்கனறும, 1 கட்டப்பட கிணறும், 1 தற்காலிக கட்டிடமும	பெரியகிணணியாவைச்சேறநத குட்டிக்கராச்சி 8 ம குறிச்சியிலிருக்கும் அஹமது அபதுல நபுடான, எல ட ஒ போமிட, இலக்கம 27	0 2 21.1
2560	ஹெ	3 எலுமிச்சங்கனறுகளும, 2 தோடங் கனறுகளும, 1 பபாணி மரமும, 7 முருங்கை மரங்களும, 4 கழுக்கனறுகளும, 1 வேபமரமும, 1 பனங்கனறும, 1 கட்டப்பட கிணறும், 2 தற்காலிக கட்டிடங்களும	பெரியகிணணியாவைச்சேறநத குட்டிக்கராச்சி 8 ம குறிச்சியிலிருக்கும் ஜரூன அபதுல வதூத எல ட ஒ பொமிட இலக்கம 28	0 1 36 4
2561	ஹெ	2 தெனங்க் கனறுகளும, 2 மாங்க் கனறுகளும, 1 வேபமரமும, 1 முந்திரி மரமு, 6 முருங்கைகன், 9 பனங்க் கனறுகளும, 1 தற்காலிக கட்டிடமும	பெரிய கிணணியாவைச்சேறநத குட்டிக்கராச்சி, 8 ம குறிச்சியிலிருக்கும் தெறு தீன குபலபதமபி, எபைவா லேனானமை செய்கிரூ	0 1 7
2562	ஹெ	4 தெனங்க் கனறுகன், 1 எலுமிச்சை, 1 வேமபு, 10 பனங்க் கனறுகன், 1 கிணறு, 1 தற்காலிக கட்டிடமும	பெரியகிணணியாவைச்சேறநத குட்டிக்கராச்சியிலிருக்கும வதூதீன ஜூன் பெண குஞ்சி உமமா	0 0 17 5
2563	ஹெ	3 தெனங்க் கனறுகன், 31 பனங்க் கனறுகன், 2 முந்திரி மரங்கன், 10 முருங்கை மரங்கன், 1 நற காலிக கட்டிடமும	பெரிய கிணணியாவைச்சேறநத குட்டிக்கராச்சியிலிருக்கும குஞ்சிதமபி முகமமது கலதான	0 0 24.2
2564	ஹெ	சேனை, 6 முந்திரி மரங்களும, 15 பனங்க் கனறுகளும	பெரிய கிணணியாவைச்சேறநத குட்டிக்கராச்சியிலிருக்கும வதூதீன சமத்தீன	0 2 26.6
2565	ஹெ	சேனையும், தோட்டமும, 2 முந்திரி மரங்களும, 2 மாமரங்களும, 1 எலுமிச்சையும், 2 தோடங்க் கனறுகளும, 1 மாதுவாமரமும, 11 முருங்கையும், 1 பனங்க் கனறுகளும, 1 வேபமரமும, 1 வாரைபுதமும, 1 கிணறும், 1 கட்டப்பட கட்டிடமும, 1 கட்டப்படாத கட்டிடமும	பெரிய கிணணியாவைச்சேறநத குட்டிக்கராச்சியிலிருக்கும காரிஜீன முகமமது கலதான	0 2 8 5
2566	ஹெ	சேனை, 2 வேபமரமும, 6 முருங்கைகளும	பெரிய கிணணியாவைச்சேறநத அட்டமணவெட்டையிலிருக்கும் முகமமது அலி றுஷீன் பணிக் கா	0 2 2 3

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பெடுக்கின்ற சகலரும் தாமத அல்லது முறைபபடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட காரியக்காரா மூலமாக 1953 ம ஆண்டு (நவம்பா) காததிகை மாத்தம் 11 ந திகதி காலை 11 30 மணிக் கு திருகோணமலைக் கச்சேரியில் எனமுனார்க வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கும் உடநதைக்களின தலைமையையும், குறித்த காணி எடுத்தற்கான நஷ்டாடு பற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம ஆண்டு (ஓகடுபா) ஐப்பசி மாதம் 26 ந திகதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும், இந்நாள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

திருகோணமலைக் கச்சேரி, 1953 ம (ஓடுபெரமமா) புரட்டாதிஸ் 29 ந ல. என மெகடுறயலா, மாகாண உதவி அலிா.

இலக்கம J/ந/1091/LM 5268

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்துல

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன

எடுத்தற்கொள்ளவிரும்பும் காணியின விபரம் —

நுண்ண	காணியின பெபா	விபர	உரித்தாளியின பெபா.	விசாலம் அ, ரு ப
265	வெக்கவத்த	30-50 வருஷ தென்கி, பலா மரங்களுமயுடய தென்கி தோட்டம்	டி. எம் சமாச்சாரி குமாறிஹாபி, கெம்பிறறிகந்த, பெத்தேவல	0 1 38 7
266	ஹெ	ஹெ	ஹெ	3 1 19
மொத்தம்				3 3 17.7

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பெடுக்கின்ற சகலரும் தாமத அல்லது முறைபபடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட காரியக்காராமூலமாக 1953 ம (ஓடுபெரமமா) காததிகை மாத்தம் 26 ந தேதி மால 3 30 மணிக் கு நம்புக்கன சேக்கியூட் வங்க் களாவில் எனமுனார்க வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கும் உடநதைக்களின தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடு பற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஓடுபெரமமா) காததிகை மாத்தம் 19 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

உரிமைகொடுப்பா உரிமைகளை எழுத்துமூலம் 1953 ம ஆண்டு நவம்பா மாதம் 19 ந திகதிக்குமுன் எனக்கு கிடைக்குமபடி அனுப்பவேண்டும குறிக்கப்பட்ட திகதிக்குமுன் எழுத்துமூலம் அறிவிக்கப்படாத உரிமைகளை காணி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டா

கேகாலைக் கச்சேரி, 1953 ம (ஓடுபெரமமா) புரட்டாதிஸ் 29 ந ல. எம் ஜி வி பி டபிளயு சமறசிகஹ, மாகாணப் பிரிவின உப அலிா.

காணிக் கச்சேரி அறிக்கை

கீழ்க் காட்டப்படும் அட்டவணியில் குறிப்பிடும் விவரங்களைக் கைய முடிக்கரிய பூமியில் பக்கீடுகளை கொடுப்பதற்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

2. எல்லா விண்ணப்பங்களும் கீழ் மாகாண அதிபர், அவர்களுக்கு 1953 ம் ஆண்டு கார்ந்திகை மாதம், 9 ந்த திகதி அல்லது அதற்கு முன் சேரவேண்டும் கீழ் காட்டப்படும் விண்ணப்பம் மாதிரி எல்லா விண்ணப்பங்களும் இருக்க வேண்டும்.

3. பக்கீடுகளை கொடுப்பதற்கு தகுந்த விண்ணப்பக்காரர்களை தெரிவு செய்ய, மட்டக்களப்பு கச்சேரியில் கார்ந்திகை மாதம் பிற்பகுதியில் ஒரு குறிக்கப்பட்ட திகதியன்று ஒரு காணிக் கச்சேரி நடத்தப்படும் காணிக் கச்சேரியின் திகதி பிறகு புதிதான பத்திரிகை மூலம், அறிவிக்கப்படும். ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் கட்டாயம் காணிக் கச்சேரிக்கு சமூகம் கொடுக்கவேண்டும் அல்லது அவருக்காக இன்னொருவரை எழுத்துமூலம் அனுப்ப வேண்டும் விண்ணப்பக்காரரோ அல்லது அவருக்காக இன்னொருவரோ சமூகம் கொடுக்காவிடால் காணி பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பக்காரர் விருமபவிலை என எடுத்துக்கொள்ளப்படும்.

4. தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் தன் தெரிவு அறிவிக்கப்பட்டவுடன் ஒரு வகைக்கு 3 ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டுள்ளும் காணிக் குறமுறணம் உடனே கட்டவேண்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் முறணம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயமாக முறணம் திருப்பிக் கொடுப்பதா இல்லையா எனபதில் காணிக் கொமிஷனின் தீர்ப்பே முடிவாகும்.

5. கீழ் காட்டப்படும் வருமானம் உள்ள வகுப்புகளில் சேரும் தனி ஆட்களிடமிருந்து அல்லது கம்பனிக்காரர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் மட்டும் கவனிக்கப்படும்.

- A வகுப்பு ஒரு வருஷத்திற்கு ரூபாய் 5,000 தொடக்கம் ரூபாய் 12,000 வரை வருமானம் உள்ள ஒவ்வொருவருக்கும் 25 ஏக்கர் வரையில் கிடைக்கும்
- B வகுப்பு ஒரு வருஷத்திற்கு ரூபாய் 12,500 தொடக்கம் ரூபாய் 40,000 வரை வருமானம் உள்ள ஒவ்வொருவருக்கும் 100 ஏக்கர் வரையில் கொடுக்கப்படும்.
- C வகுப்பு ஒரு வருஷத்திற்கு ரூபாய் 40,000 மேற்பட வரும் வருமானம் உள்ள ஒவ்வொருவருக்கும் 200 ஏக்கர் வரையில் கிடைக்கும்.

வருமானத்தின் அத்தாட்சிக்காக, வருமான வரி இலாகாவால் கடைசியாக கொடுக்கப்பட்ட வரிமதிப்பு அறிக்கையை காணிக் கச்சேரியில் காட்ட வேண்டும், மேற்காட்டப்பட்ட வகுப்புகளின் ஒழுங்குபடிதான் தெரிவு நடக்கும் விண்ணப்பக்காரர்கள் தங்கள் வசமிருக்கும் பணத்தின் தொகையை தகுந்த அத்தாட்சிகளுடன் காட்டினால், மேலில் கூறப்பட்ட வகுப்புகளிலிருந்து மாற்றங்களை செய்வதற்கு கவனிக்கப்படும்.

6. A வகுப்பில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரருக்கு காணி பண் படுத்தல் சட்டத்தின் கீழ் (L D O) காணி கொடுக்கப்படும் B, C, வகுப்பினுள்ளவர்களுக்கு நீண்ட கால குத்தகையில் கொடுக்கப்படும் சட்டம் திருத்தப்பட்டால் B வகுப்பினுள்ளவர்கள் காணி பண்படுத்தல் சட்டத்தின் கீழ் காணி பெற கவனிக்கப்படுவார்கள் காணி பண்படுத்தல் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட காணிகளுக்கு திருத்தப்பட்டாத காணியின் பெறுமதியில் 4 வீதம் வருடாந்தப் பணமாயிருக்கும் குத்தகையில் கொடுக்க காணிகளுக்கு வரி திருத்தப்பட்டாத காணியின் பெறுமதியில் 4 வீதம் 30 வருஷத்திற்கு ஒரு முறை வரி திருத்தி அமைக்கப்படும்.

தொடக்கத்தில் நீண்டகால குத்தகை 60 வருஷத்திற்கு கொடுக்கப்படும் குத்தகை எடுப்பவர் விருமபினால் குத்தகை இன்னும் 60 வருஷத்திற்கு நீடிக்கலாம்.

7. இத்தக காணிகளுக்கு தகுதியான பயிர்கள் என்னவென்பதை காணிகளுக்கு நேரே கீழ்க்கு காட்டப்பட்டிருக்கிறது தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பக்காரர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்தி முறைப்படி தீர்ந்தமான பயிர்களை உண்டாக்கி காணியைத் திருத்தவேண்டும்.

8. குத்தகை முதலானவற்றின் முழு விபரங்களையும் கீழ் மாகாண அதிபர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

டபிள்யூ டி. குணரெண்ட, கீழ்மாகாண அதிபர்

மட்டக்களப்பு, கச்சேரி, 1953 ம் ஆடு டிசம்பர் 5 ந் உ.

பூமியின் அட்டவணை

1	காரியாதிகாரியின் பிரிவு கிராமம்	ஏறாஜா கோழைப் பற்று பனிச்சங்கேணி சமார் 1,045 ஏக்கர்
	காணியின் பரப்பு	தென்னை
2	காரியாதிகாரியின் பிரிவு கிராமம்	ஏறாஜா கோழைப் பற்று மாச்சேணி சமார் 1,145 ஏக்கர்
	காணியின் பரப்பு	தென்னை
	காணிக் குத்தகையான பயிர்கள்	

பனிச்சங்கேணி, மாங்கேணி கிராமங்களிலுள்ள முடிக்கரிய காணியில் பக்கீடுகளை பெறுவதற்கு விண்ணப்பம் (9-10-53 ல் வெளியான அரசாங்க கெசற்றில் உள்ள அறிவித்தலின்படி.)

- 1. விண்ணப்பக்காரரின் பெயரும், விவாசமும ————
- 2. தீர்ந்தமான சீலிக்கும் இடம் ————
- 3. தொழில் ————
- 4. இலங்கை வாசியா ————
- 5. விவாகமானவரா அல்லது விவாகமாகாதவரா, தாயரிப்பினுள்ளவரின் தொகை ————
- 6. விண்ணப்பக்காரர் ஒரு கம்பனியாயிருந்தால், டிரக்டர்களுடைய பெயர்கள், சாதி, மொத்தமான பங்குகள், இலங்கைவாசிகளுக்கு உள்ள பங்குகள் முதலியவற்றை கூறும் —
- 7. வருமான வரி இலாகாவின் கடைசி வரி மதிப்பு அறிக்கையின்படி வருடாந்த வருமானம் —
- 8. பணம் சேமித்திருந்தால் அவற்றின் தொகை —
- 9. சொந்த காணியின் விபரங்களும் அவற்றில் உமக்கு உண்டாகும் பிரயோசனங்களும் —

வேளாண்மை
மேட்டு நிலம், நிலம்.
ஏ ரு ப ஏ ரு ப.

- 10. குத்தகையில் அல்லது காணி பண் படுத்தல் சட்டத்தின் கீழ் முடிக்கரிய காணிகளை பெற்றிருந்தால் மே நிலம் வே. நிலம். அவற்றின் விபரங்களும் பிரயோ ஏ ரு ப. ஏ ரு ப. சமூகம்—
- 11. தேவைப்படும் பூமியின் முழு விபரம், (பரப்பு, கனட இலக்கம், பட இலக்கம், சீராமம் முதலியன) —
- 12. நீர் செய்ய விருமபும் பயிர்
- 13. வருடாந்தம் காணியில் செலவழிக்க உத்தேசித்திருக்கும் பணத்தொகை—

விண்ணப்பக்காரரின் கையொழுத்து திகதி.

காணி மீட்டற் சட்டம்

Q 4667/LBO/APL 572.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இன்ன அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்கலம் ஆரம்ப நாள் 1950 ம் ஆடு 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் இதை குறித்தற் சட்டத்தின் (3) 5 ம் பிரிவைத்திருத்த ஏம் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்துவாசித்த குறித்த காணி ஒரு பகிஷக தேவையன்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என எம்மும் அக்காலி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்கலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ் எப் அமரசிங்கலி,
தீர்ந்தரக காரியதரிசி.

கொழும்பு,
1953 ம் ஆடு ஆவணி 3 ந் உ.

அட்டவணை
சூரமப்பட இலக்கம் A 3,188 கிராமம்—வாறுறுவ

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப.
1	கெற்றலகும்புற	நெல் வயல்	கே எப் கிரிகொரி, என, சி கிரிகொரி, மொற்றுன எஸ்ரேற, வெயாங்கொட, எ பி கிரிகொரி, இலக்கம் 110, மனனிங் பிளேஸ், வெள்ளவத்தை	1 3 32
2	ஷெ	ஷெ	ஷெ	0 1 10
மொத்தம்				2 1 2

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டதின 5 ம பிரிவினபடியான பிரகடனம்

Q 4632/LRO/APL 17

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம ஓஸ் சித்திரைமீ 20 ந உ.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 3,074 கிராமம்—மூலகெடற

துணடு	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ. ரூ ப
1	கல்பொடவத்த	50 வருஷஞ்சென்ற தெனையும மறற காலப் பயிரும உள்ள தெனநத் தோட்டம்	டி. டி. டிலாநாயக, முத்தறகம், காணி மூலம், பண்டுருகொட.	0 0 21
2	ஷே	ஷே	ஷே	0 1 5
3	ஷே	ஷே	ஷே	0 2 34
4	ஷே	ஷே	ஷே	9 1 2
5	ஷே	மேறபடியும், கலலால் கட்டப்பட கட்டிடமும் நிரந்தரமறற கொப்பிறு கொட்டிலும், கலலால் கட்டுப்பட்டுள்ள கிணறும் ஒரு நிரந்தரமறற கறகூசம் உணடு	ஷே	7 0 39
7	ஷே	50 வருஷஞ்சென்ற தெனையும மறற காலப்பயிரும உள்ள தெனநத் தோட்டம்	ஷே	0 1 23
மொத்தம்				18 0 4

LRO/APL 5843

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினகீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம ஓஸ் சித்திரைமீ 23 ந உ.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3352—கிராமம் — பொலகல்

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ ரூ ப
1	மறகஹலநத், கோங்கஹவத்த	50 வருஷஞ்சென்ற தெனநத் தோட்டம்	பி ஆர் ஜேமஸ்சிங்ஹோ, பி ஆர் புளுசிசிங்ஹோ, இருவர் கூறும் வெங்கொட, கல்கெடிஹோன் கில்கைகலிவிருப்ப வாகல்	1 0 38
3	ஷே	ஷே	ஷே	0 0 10
மொத்தம்				1 1 8

Q 4600/LRO/APL 5114

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

(1) 1912 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காலிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காலிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்

(3) அத்தகைய காலிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம ஓஸ் மாகழி மாகம் 11 ந திகதி காலி 11 மணிக்கு எனமுன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காலியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவாதையும், நஷ்டஈடுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஓஸ் கார்த்திகை மாகம் 27 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி ஐன்ற, கொழும்பு டிஸ்திரிக், எ செயின் வி. விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,
1953 ம ஓஸ் ஜப்பரிமீ 3 ந உ.

எ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3,207 கிராமம்—மார்பொல

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ ரூ ப
1	பகமீகஹவத்ததும்புற	நெல் வயல்	டபிளவு எல் பி விஜயரத்தின, ராசனபல், கொமபனி, கடுகனுவ	0 0 13
2	ஷே	நெல் வயலும் டெனியாவும்	ஷே	0 2 9
3	ஷே	35 வருஷஞ்சென்ற ஒரு தெனநத் உள்ள நெல் வயல் கோகில் கிழங்கு உள்ள 35 வருஷம் சென்ற தெனநத் தோட்டம்	ஷே	0 2 9
4	ஷே	நெல் வயல்	ஷே	0 0 3
மொத்தம்				1 0 34

Q 4605/LRO/APL 3896.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம ஆண்டு மார்ச்சு மாதம் 11 ந திகதி காலை 9 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஆண்டு மார்ச்சு மாதம் 27 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி ஐஜன்ற கொழும்பு டிஸ்திரிக், எ செயின் வி விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,
1953 ம ஆண்டு ஜப்பசியர் 3 ந உ.

எ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3,268 கிராமம்—பற்கொட

துணர்	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப.
1	தறனகந்தவும் புலுகந்தவதவதவும்	தெனநத் தோட்டம்	என பி ஜயசேன, என பி கருணரத்தின, என பி நந்த சோம், என பி குணவாததன், பற்கொட, கொற்ற டேனியாவ	7 3 5
2	தறனகந்த	ஷெ	ஷெ	0 3 35
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 4
மொத்தம்				8 0 4

Q 4604/LRO/APL 687

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம ஆண்டு மார்ச்சு மாதம் 11 ந திகதி காலை 9 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஆண்டு மார்ச்சு மாதம் 27 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி ஐஜன்ற, கொழும்பு டிஸ்திரிக் எ செயின் வி விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,
1953 ம ஆண்டு ஜப்பசியர் 3 ந உ.

எ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3307 கிராமம்—கற்றுலெலகம்

துணர்	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப.
1	புலுகவ்வத்த புலுகவ்வத்துபுகுவ ஓறறடிப்பாத்தையுள்ள பழைய தென்றநதோட செப்புற கேவகே கொளீலில் பாணநது	என்று முன்பு அழைக்கப்பட்டிருக்கிறது	டம் இரந்த காணிகளின் டிருக்கும் ஓறறடி தலைமை உபாத்தியாயர், பி எம் எஸ் பாஸ்தைய உபயோகிக்க உரிமைபுள்ளார்	1 0 10

Q 4543/LRO/APL 5588

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம ஆண்டு மார்ச்சு மாதம் 11 ந திகதி காலை 9 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஆண்டு மார்ச்சு மாதம் 20 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும், மேல் மாகாணத்து உதவி அரசாட்சி ஐஜன்ற (கொழும்பு டிஸ்திரிக்), எ செயின் வி விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,
1953 ம ஆண்டு ஜப்பசியர் 3 ந உ.

எ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அதிபர்

அட்டவணை

பிரதமப்பட A 3 353 கிராமம்—பற்கொட

துணர்	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப.
1	மஹாவத்த	30-40 வரங்கம் சென்ற தென்றநத தோட்டம்	பி எ டொன் சாமசர், வறறடற, வெயாங்கொட	0 1 1 1/2
2	ஷெ	ஷெ	ஷெ	0 0 4
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 4
மொத்தம்				0 1 2 2

Q 4607/LRO/APL 3896

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேடும் ஓவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம ஆண்டு மார்ச்சு மாதம் 9 ந் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு எனமுன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஆண்டு கார்த்திகை மாதம் 25 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனா, கொழும்பு டிஸ்திரிக், ஏ. செயின் வி. விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம ஓடு ஐப்பசிமீ 3 ந் உ.

ஏ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அதிபர்

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 3,180 கிராமம்—பறகொட.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்	விசாலம் ஏ. று ப
1	கஹறகொல்லவத்த	பழைய தென்னந் தோட்டம்	நயினநாயக பத்திரனகே சீலதாச, பறகொட., கொற்றநெனியாவ	0 0 18
2	கஹறகொல்லவத்த, கஹருமபுற	முற்றுற நெல வயலும் மண்ணூல் கட்டப்படவேண்டி தென்னந் தோட்டம்	ஷெ	1 1 16
3	முற்றுறகஹருமபுற	நெல் வயல்	ஷெ	0 0 8
மொத்தம்				1 2 2

இல. Q 4629/LRO/APL 1013

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேடும் ஓவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம ஓடு (டிசம்பர்) மார்ச்சு மாதம் 7 ந் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஓடு (நவம்பர்) கார்த்திகை மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனா (கொழும்பு டிஸ்திரிக்) ஏ. செயின் வி விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்பு, கச்சேரி,
1953 ம ஓடு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 3 ந் உ.

ஏ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,367. கிராமம்—வெலிவெரிய கிழக்கு.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம். ஏ. று ப
1	கொறகஹவத்த அல்லது பொடிவிகனத்த	ஹபர்	ஐ. பி. சைமன றைடே, பஹால இம்புல்கொட	0 0 1
2	ஷெ	ஹபரும, 2 மண்ணூல் கட்டப்படவேண்டி கிணறும்	ஷெ	0 2 17
3	ஷெ	ஹபர்	ஷெ	0 0 5
மொத்தம்				0 2 23

இல. Q 4606/LRO/APL 3896

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேடும் ஓவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம ஓடு (டிசம்பர்) மார்ச்சு மாதம் 30 ந் திகதி காலை 11 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஓடு (நவம்பர்) கார்த்திகை மாதம் 30 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனா (கொழும்பு டிஸ்திரிக்) ஏ. செயின் வி விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம ஓடு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 3 ந் உ.

ஏ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,179 கிராமம்—பற்கொட

குணம்	காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
1	எறறம்பகணுமபுறபில்லவ எறறம்ப கணுமபில்லவ என்று முனடி அழைக்கப்பட்டிருக்கிறது	பழைய தென்னந் தோட்டம்	என் பி ஜயசேன, என். பி. கருணரத்தின, என் பி கருணரத்தின, என் பிறதசோம இவர்கள் பற் கொட, கொற்றடெனியாவிலிருப்பவர்கள்	0 0 4
2	எறறம்பகணுமபுறபில்லவ எறறம்ப கணுமபில்லவ என்று முனடி அழைக்கப்பட்டிருக்கிறது, எறறம்ப கணுமபுற, எறறம்பகணுமபு பில்லவவும், நாகணுதேனியகும் புற என்றும் முனடி அழைக்க பட்டிருக்கிறது	பழைய தென்னந் தோட்டம், பழைய மணலூல் கட்டப்பட்ட கிணறும, ஒற்றடிப் பாதையின் பகுதி உள்ள நெல்வயல்	ஷெ	0 3 38
மொத்தம்				1 0 2

Q 4617/LRO/APL/1106 B

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினையடி அறிவித்தல்

- (1) 1942 ம் ஆண்டின் 81 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் மார்ச் மாதம் 5 ந் திகதி காலை 9.30 மணிக்கு எனமுன்வந்து தெரியப்படும்,
(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டஈடு கோரும் விபரத்தையும், நஷ்டஈடுத் தொகையையும் அத் தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் மார்ச் மாதம் 21 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும், மேல் மாகாணத்த உதவி அரசாட்சி ஏஜனற் கொழுமடி யுலிநிர்க், ஏ செயின் வி. விஜயமான் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழுமடிக்கர் செரி,
1953 ம் மார்ச் மாதம் 3 ந் உ.

ஏ செயின் வி விஜயமான்,
மேல்மாகாண உதவி அரசாட்சி ஏசனற்.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,410. கிராமம்—சியாமல்கொட

குணம்	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
1	சியம்பலகணுவத்த	தென்னந் தோட்டம்	எ. வீரசிங்கலி, " கல வெலி லாவுஸ் ", ரறட ரேட்டு, கொள்ளப்பிட்டடி.	0 3 3
2	ஷெ	ஷெ	ஷெ	0 0 5
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 8
மொத்தம்				0 3 16

Q 4631/LRO/APL 5822

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினையடி அறிவித்தல்

- (1) 1942 ம் ஆண்டின் 81 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் மார்ச் மாதம் 16 ந் திகதி காலை 9 30 மணிக்கு எனமுன்வந்து தெரியப்படும்,
(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டஈடுகோரும் விபரத்தையும், நஷ்டஈடுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் மார்ச் மாதம் 2 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
மேல் மாகாணத்த உதவி அரசாட்சி ஏஜனற் (கொழுமடி யுலிநிர்க்), ஏ. செயின் வி விஜயமான் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழுமடிக்கர் செரி,
1953 ம் மார்ச் மாதம் 2 ந் உ.

ஏ. செயின் வி விஜயமான்,
மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசனற்.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3,354 கிராமம்—பல்லியற்றியாவ

குணம்	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கொல்கணுறேன	பழைய தென்னந் தோட்டம்	அனுறப்பெட்டிகே காவரிய ஹொறனறெல், மினு வாங்கொட	0 1 14
2	ஷெ	ஷெ	ஷெ	0 0 10
3		நிரந்தரமற்ற வீறம், ஒரு கிணறும, ஒரு கிணறின் பகுதியும் உள்ள பழைய தென்னந் தோட்டம்	ஷெ	7 0 12
4	ஷெ	பழைய தென்னந் தோட்டமும் ஒரு கிணறின் பகுதியும்	ஷெ	0 0 32
மொத்தம்				7 2 28

இல Q 4636/LRO/APL 5840

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அடவணையில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம (நூ) (டிசம்பர்) மாகழி மாதம் 16 ந திகதி பிற்பகல் 2 30 மணிகு என்முன வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (நூ) (டிசம்பர்) மாகழி மாதம் 2 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனா (கொழும்பு டிஸ்திரிக்) எ செயின் வி விஜயமான ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,
1953 ம (நூ) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 3 ந உ.

எ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபா

அடவணை

பிரதமபடம் A 3,379. கிராமம்—கிம்புலபிறறிய

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	வெலிமிடலகஹுவத்த, பதாயனவத்த, டவறறகஹுருநருவத்த, கொறகஹுவத்த தற்போது பதஹயனவத்த என்று அழைக்கப்படுகின்றது	ஒரு முள வேலியும், கைவிடப்பட்ட கல்லால் கட்டப் படும், முகடு இல்லாத கக்கசம் உள்ள 35 வருஷஞ்சென்ற தெனாந தோட்டம்	இ எ டொன நிக்கலல், லெபறதி ஹொஸ்பிறறல், ஹெறதல், வத்தல்	4 2 36
2	பதயனவத்த	சமரா 35 வருஷஞ்சென்ற தெனாந தோட்டம்	ஷெ	0 0 31
			மொத்தம்	4 3 27

Q 4630/LRO/APL 265

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அடவணையில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம (நூ) மாகழி மாதம் 4 ந திகதி பிற்பகல் 2 30 மணிகு என்முன வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (நூ) கார்த்திகை மாதம் 20 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனா (கொழும்பு டிஸ்திரிக்), எ செயின் வி விஜயமான ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம (நூ) ஐப்பசிமீ 3 ந உ.

எ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபா

அடவணை

ஆரம்பப்பட இல A 3,281 கிராமம்—அனாதகம்பொகொழுவ

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிததாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	டெலகஹுவத்த	30 வருஷமச்சென்ற தெனாந தோட்டம்	டி ஆ எ ம இராஜபக்ச, மாதகளை ஒவல் அரசினா எஸ்தேற, மாத,நனை	0 2 38
2	ஷெ	ஷெ	ஷெ	3 1 11
3	ஷெ	ஒற்றடிப்பாலை	ஷெ	0 0 9
			மொத்தம்	4 0 21

இல Q 4631/LRO/APL 4413C

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அடவணையில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம (நூ) (டிசம்பர்) மாகழி மாதம் 4 ந திகதி, காலை 11 மணிகு என்முன வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (நூ) (நவம்பர்) கார்த்திகை மாதம் 20 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனா (கொழும்பு டிஸ்திரிக்) எ செயின் வி விஜயமான ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,
1953 ம (நூ) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 3 ந உ.

எ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபா

අදා.වැනි

ඉරාමපටුම ලී A 3,363 ඉරාමපටුම—බලලා

කුණ	කානියින පොස	විවර	චිතම කේපවරින පොස	විසාලම චරා ප
1	දොරකලුමුරු	50 වරුකුසෙරු 2	දෙනේන උනඳු නෙව්වයල් ආල හෙරුරා චිලව, කදාන මිලව, කදාන	0 1 12
2	බේ	නෙව්වයල්	බේ	2 1 9
3	කරුණේන, කරුණේනවත්ත අලවු කොලකුණවත්ත ආනු අමුකකප පදිලුකිරිතු	50 වරුකුසෙරු දෙනේන තොදම	බේ	3 1 1
4	බේ	බේ	බේ	1 0 24
මොතම				7 0 6

1950 ම ජුනි 9 ම ලීලක කානියින පෙරුකකොලම සද්දතින 7 ම පිරිවිනපදි අඛිතව Q 4595/LRO/APL 4273

(1) 1942 ම ජුනි 61 ම ලීලක කානියින පිදුර සද්දතින පොරුදු චිතකතනඳු අද්දවිනවින විවරිකපද්ද කානියින 1950 ජුනි 9 ම ලීලක කානියින පෙරුකකොලම සද්දතිනපදි පෙරුකකොලම ආනම චුනදෙලම,

(2) අඛිත කානියින පෙරුකකොලවත්ත ආරුදම නද්දාදු කොලකක ආකු අනුපද්දවෙරුදෙමෙරුම,

(3) අඛිත කානියින විවරිකකලු චිතක කේදම ඉවවොරුචුරුම—

(අ) නොදුකම, අලවු ආරුදුමුම අඛිතම කොලකපද්ද චුනදෙරුචා මුමක 1953 ම ජුනි (නවම) මාතම 14 න් චිත කානියින 9 30 මනිකු ආනමචුත තෙරිපද්දම,

(ආ) අකකානියින තමකුඳු චිතක තනමචුතම නාන නද්දාදුකොලම විවරිතචුතම, නද්දාදු තොකචුතම අඛිත තොකචුත කකකෙරුදු විවරිතචුතම 1953 ම ජුනි මාතම 30 න් චිතකචුතම අලවු අඛිතමුආ ආරුදුමුම ආකු අඛිතකලු වෙරුදෙමෙරුම, මෙල මාකානචුත චුත විවරිත ආරුදු ආරුදු (කොදුමදු චුතක) ආ සෙවින විවරිතමාන චුත නාන මෙරුසොලවි 1950 ම ජුනි 9 ම ලීලක සද්දතින 7 ම පිරිවිනපදි චුතචුත අඛිතකලු කොලකකිරිතුආ

කොදුමදු කසෙරු,

1953 ම ජුනි (පෙද්දම) 3 න් චු

ආ සෙවින විවරිතමාන,
මෙල මාකාන චුත විවරිත අඛිත.

පිරිවිනපද්ද A 3,313 ඉරාමපටුම—මොරකොල

කුණ	කානියින පොස	විවර	චිතකානියින පොස	විසාලම චරා ප.
1	කොරකකුණවත්ත	50 වරුකුසෙරු මරු කානියින පිරිවිනපද්ද තෙනේන ආ කුනචුක පෙරුරා, මොරකොල, කපචුරා		0 2 14
2	බේ	50 වරුකුසෙරු දෙනේන චුනදෙරු තෙනේන	බේ	0 0 4
3	බේ	50 වරුකුසෙරු 3 දෙනේන චුනදෙරු චුනදෙරු	බේ	0 0 8
මොතම				0 2 26

ලී LRO/APL 2822/J/LLD/205/53/LP 6553

1950 ම ජුනි 9 ම ලීලක කානියින කොලම සද්දතින 7 ම පිරිවිනපදි අඛිතව

(1) 1942 ම ජුනි 61 ම ලීලක කානියින පිදුර සද්දතින පොරුදු චිතකතනඳු අද්දවිනවින විවරිකපද්ද කානියින 1950 ම ජුනි 9 ම ලීලක කානියින කොලම සද්දතිනපදි පෙරුකකොලම ආනම චුනදෙලම,

(2) අඛිත කානියින පෙරුකකොලවත්ත ආරුදම නද්දාදු කොලකක ආකු අනුපද්දවෙරුදෙමෙරුම,

(3) අඛිත කානියින විවරිකකලු චිතක කේදම ඉවවොරුචුරුම—

(අ) නොදුකම, අලවු ආරුදුමුම අඛිතම කොලකපද්ද චුනදෙරුචා මුමක 1953 ම ජුනි (නවම) මාතම 14 න් චිත කානියින 10 මනිකු අමචුකකොල චුතචුතවින ආනම වරුදු තෙරිපද්දම,

(ආ) අකකානියින තමකුඳු චිතක තනමචුතම තාන නද්දාදු කොලම විවරිතචුතම, නද්දාදු තොකචුතම, අඛිත තොකචුත කකකෙරුදු විවරිතචුතම 1953 ම ජුනි (නවම) මාතම 17 න් චිතකචුතම අලවු අඛිතමුආ ආරුදුමුම ආකු අඛිතකලු වෙරුදෙමෙරුම,

කානියින චුතකලු චුත විවරිත කිරිචුතකානියින පිරිවිනපද්ද චුත නාන මෙරුසොලවි 1950 ම ජුනි 9 ම ලීලක සද්දතින 7 ම පිරිවිනපදි චුතචුත අඛිතකලු කොලකකිරිතුආ

කානියින කසෙරු

1953 ම ජුනි (පෙද්දම) 30 න් චු

ආ විවරිතමාන,
චුතකලු චුතකලු

අද්දවින

පිරිවිනපද්ද 1 කද්දපද්ද ලී 595 ඉරාමපටුම—චුනදෙරුකොල

කුණ	කානියින පොස	විවර	චිතම කේපවරින පොස	විසාලම චරා ප
263	චුනදෙරුකොලවත්ත, චුනදෙරුකොලවත්ත, චුනදෙරුකොලවත්ත, චුනදෙරුකොලවත්ත, චුනදෙරුකොලවත්ත	(චුනදෙරුකොල) 15 වරුකුසෙරු කොල 2 න්පා මරුකක කොල තෙනේන	කොලකුසෙරු 15 ආ කොල පීදා ත චිතකානියින චුනදෙරුකොල, කොලකොල, අමචුකකොල (පොරුපොරු) 15 ආ කොල මනිතචුත, කොලකොල, අමචුකකොල	3 0 19
264	චුනදෙරුකොලවත්ත මනිත චුනදෙරුකොලවත්ත	4-31 වරුකුසෙරුකොල 65 න්පා, 1 මාදරු, 8 මරුකක කොල න්පා කානියින	බේ	0 1 2
265	චුනදෙරුකොලවත්ත මනිත චුනදෙරුකොලවත්ත	31 වරුකුසෙරුකොල න්පා	බේ	0 3 24
266	බේ	31 වරුකුසෙරුකොල 42 න්පා මරුකක, 5 මරුකක කොල න්පා	බේ	0 0 24
267	චුනදෙරුකොලවත්ත මනිත චුනදෙරුකොලවත්ත, චුනදෙරුකොලවත්ත, චුනදෙරුකොලවත්ත, චුනදෙරුකොලවත්ත	(චුනදෙරුකොල) න්පා 4-36 වරුකුසෙරුකොල 9 න්පා මරුකක, 3 මාදරු 9 මරුකක	බේ	0 1 2
මොතම				4 2 31

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தளள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தினையடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும,
 (3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனெருவர் மூலமாக யாழ்ப்பாணக் கச்சேரியில் 1953 ம ஆண்டு நவம்பர் மாதம் 17 ந திகதி காலை 10 மணிக்கு எனமுனவந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தனமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம ஆண்டு நவம்பர் மாதம் 7 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும,

வட மாகாணத்து அரசாட்சி ஏஜனற, பீ ஜே ஹடலன் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன் -

யாழ்ப்பாணக் கச்சேரி,
 1953 ம ஓடு புரட்டாதிமீ 25 ந உ

பீ. ஜே. ஹடலன்,
 வட மாகாண அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,818. கிராமம்—சுளிபுரம்.

துண்டு காணியின் பெயர்

விபரம்

உரித்தாரியின பெயர்

விசாலம்

எ ரு II

1 சாம்பிற்புலம்

நீழ்வரும் சோநடைக்கையுடைய நெல் வயல் (1) சளிபுரத்திலிருக்கும் ப பரமுனின் மனைவிக்குச் சொந்தமான வட மேற்கேயுள்ள காணியில் இருக்கும் கிணறறிலும் தூாவையிலும் ஒரு பங்கும், (2) அக்கிணறறற்கு; போகும் வழிவாயக்கால் உரித்தம்

சீ திருநாவுக்கரசு மனைவி மகேசுவரி, சீ திரு நாவுக்கரசு மேற்பார் தது, தநதிககம்பி பரி சோதகர், யட்டியாறதோட்டை

0 1 7.1

மொத்தம்

0 1 7.1

விளம்பரம்

வருங்காலத்தில் வெளிவரவிருக்கும் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரஞ்செய்யப்பட்டவேண்டிய எல்லா விளம்பரங்களும், விஞ்ஞாபனங்களும், அரசாங்க வாததமானி வெளிவருவதற்கு முன்று வேலை நாட்களுக்கு முன், பிற்பகல் 4 மணியளவில், அரசாங்க அச்சகத்திற்கு வந்து சேரவேண்டுமென பொது சனங்கள சகலருக்கும் இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

அரசாங்க அச்சகம்,
 கொழும்பு, 1953 ம ஓடு செபரம்பாயி 24 ந உ

பேர்னாட் டி சில்வா,
 அரசாங்க அழுத்தகன